


# ஞானம்



மே  
2004

48

~~2000.~~


கலை இலக்கியச் சுஞ்சிகை

பாடப்பகம்

தரமான தங்க நகைகளுக்கு .....

# NAGALINGAMS

Jewellers



Designers and Manufacturers of 22Kt.  
Sovereign Gold Quality Jewellery



101, COLOMBO STREET

KANDY

TEL : 081 - 2232545



**ஞானம்**  
ஜனி - 04 சுட்டர் - 12

பகிர்தவின்  
மூலம்  
விரிவும் ஆழமும்  
பெறுவது  
ஞானம்.

**ஆசிரியர் :**

**தி. ஞானசேகரன்**

துணை ஆசிரியர்கள்:  
புலோவியூர் க. சதாசிவம்  
அந்தனி ஜீவா

இணையம் பதிப்பு ஆசிரியர் :  
**ஞா. பாலச்சந்திரன்**

ஓவியர்கள் :

**புஸ்பா**

**நா. ஆனந்தன்**

நிர்வாகம் :

**கெ. சர்வேஸ்வரன்**

தொடர்புகளுக்கு ....

**தி. ஞானசேகரன்**  
19/7, பேராதனை வீதி,  
கண்டி.

**Telephone** - 081-2478570 (Office)  
081-2234755 (Res.)

**Mobile** - 0777-306506

**Fax** - 081-2234755

**E-Mail** -

gnanam\_magazine@yahoo.com

## இதழினுள்ளே .....

### நேர்காணல்

புதுவை இரத்தினதுரை	10
பேராசிரியர் சிவத்தம்பி	28

### சிறுக்கை

#### அந்திமமை

- ஓட்டமாவடி அறபாத்	04
மூன்றாவது கால்	
- சுதர்மமகாராஜன்	44

### கவிதைகள்

பழுது வண்டிப் பயணத்தில்	18
-------------------------	----

- சோலைக்கிளி

முறிந்து தொங்கும் நட்பின்..	40
- தாணா. விழுஷு	

விண்ணில் எழுதல்	49
-----------------	----

- வே. குமாரசாமி

கடுஞ்செலவு	61
------------	----

- கவிஞர் செ. குணரத்தினம்

### கட்டுரைகள்

ஸமத்து புதுக் கவிதைத் ....	19
----------------------------	----

- தேவகாந்தன்

எழுதத் தூண்டும் எண்ணங்ட...	36
----------------------------	----

- துரை மனோகரன்

சம காலக் கலை இலக்கிய...	57
-------------------------	----

- செ. சுதர்கள்

கேள்வி ஞானம்	41
--------------	----

புதிய நூலகம்	60
--------------	----

நூல் மதிப்புரை	51
----------------	----

வாசகர் பேக்கிறார்	62
-------------------	----

**அட்டைப்பட ஒவியம் :**  
**புஸ்பா**



# ஞானம்



## கலை இலக்கியச் சுஞ்சிகை

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்  
கவிப்பெருக்கும் மேவு மாயின்,  
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்  
வூறிபெற்றுப் பதவி கொள்வார்.

சீறுபான்மை கினத்தின் கலை இலக்கிய மேம்பாட்டுக்கான  
ஊக்குவிப்பினைப் புகக்கணிப்பதும் மனத உரிமை மீறலே.

நமது நாட்டில் தேர்தல் முழந்து புதிய அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் மக்களின் தீர்ப்பு என்பர். மக்களின் அரசியல் உணர்வு அலைகளின் வெளிப்பாடு எனவும் கூறலாம். தேசிய ரீதியில் நோக்கும் போது, நடந்த தேர்தலும் அதன் பெறுபேறுகளும் சில விடயங்களை நமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஆழந்து நோக்கும்போது சில சிந்தனைகளுமிய அவதானிப்புகள் தெரிகின்றன. இருவருட காலமாக சமாதான முயற்சியை முன்னெடுத்த ஆட்சியாளர்கள் அந்த முயற்சியில் பெரும்பான்மையின மக்களின் ஆக்ரவத்தை திரட்டுவதற்கு வெகு ஜன இயக்கங்களை முன்னெடுக்கவில்லை. அதேவேளை பதவி மோகமும் இனவாதமும் கொண்டு இயங்கிய எதிர்த்தரப்பினர் தமது ஒத்துணர்வை ஒன்றுதிரட்டி, விடுதலை வேண்டி நின்ற தமிழ் மக்களின் குரலைப் பிரதிநிதிப்படுத்திவந்த இயக்கத்திற்கு எதிராக இனவாத உணர்வைத் தூண்டினார். அரை நூற்றாண்டு காலமாக எதிர் நோக்கிவரும் பிரச்சனைக்குத் தீர்வு தேடும் முயற்சிகளுக்கு எதிரான உணர்வுகளை வளர்த்தெடுத்தனர்.

ஆட்சி செய்தவர்கள்மேல் கசப்பு உணர்வு பெருகுவதற்குச் சமாதான முயற்சிகளுக்கப்பால் வேறு சில காரணங்களும் தொழிற்பட்டன. அதிகரித்துவந்த வாழ்க்கைச் செலவுகள் காரணமாக மக்கள் அல்லவுடன் அனுபவித்து வந்த நிலைமையினை உணராத நிர்வாக அமைப்பு கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பெரு முதலாளிவர்க்கத்தின் பிரதிநிதியாகச் செயற்பட்டமை, மேற்குலக வல்லரசுகளின் அதி விகவாசியாகத் தன்னைக் காட்டிக் கொண்டமை, நாட்டுப்புற மக்களுடன் அத்தியந்த உறவின்றி அந்நியப்பட்டு நின்றமை போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். தேர்தல் பெறுபேறுகள் இன்று

இந்நாட்டின் எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற கேள்விக்குறியிடன் நிற்கின்றன. அரசியல் வானில் ஆரோக்கியமான கால நிலை இல்லையென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மப்பும் மந்தாரமும் எவ்வேளையிலும் மின்னலும் இடியுமாக முடியலாம்.

இக்காலகட்டத்தில், இந்நாட்டின் சிறுபான்மை இனமக்கள் தமது கலை, கலாசாரத் துறைகளில் ஊறு ஏற்படாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். மாறுபட்ட கருத்தியல்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுதிரண்டு ஓர் அணியில் ஒரு குரலில் ஒலிக்கவேண்டும். தமிழ் பேசும் கலை இலக்கிய வாதிகள் தேசிய ரீதியில் ஒரும் கட்டப்படுவதையும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதையும் அனுமதிக்கலாகாது. கடந்தகாலங்களில் தமிழ் பேசும் கலைஞர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமையை சமீத்தில் ஒரு கலை இலக்கிய அமைப்பு சுட்டிக்காட்டியதை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வருடந்தோறும் தேசிய நாடகவிழா, சிறுவர்நாடகவிழா, குறுநாடகவிழா என அரசு மட்டத்தில் நாடக விழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைநிறுவேண்டிய தமிழ் நாடகவிழா 2002ஆம் ஆண்டு நடைபெற்று 2003ஆம் ஆண்டே பரிசுவிப்பு நடைபெற்றது. நாடகப் பரிசுத் தேர்வுகளிலும் ஊழல்கள், குளுறுயடிகள், மோசிடிகள், அரசியல் தலையீடுகள் நடைபெறுவதாக இத்துறையில் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். நலவுற்ற கலைஞர்களுக்கு ஒதுக்கிய நிதியைக் கூட தமிழ்க்கலைஞர்கள் பெறமுடியாத நிலை இருக்கின்றது. இன்னும் பல கூறலாம்.

கலாசார அமைச்சு நியமிக்கும் தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆலோசனைக் குழுவினரால் ஆண்டு தோறும் அரசு விருதுகளுக்கு நால் களைத் தெரிவு செய்வதற்காக நியமிக் கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி இயங்க வேண்டும். அரசு, தமிழ்க்கலை கலாசார விவகாரங்களை செவ்வனே கவனித்து, எல்லாவற்றையும் ஒன்றியைத்து முன்னெடுத்துச் சிறப்புச் செயற்படவேண்டும். கலை இலக்கியவாதிகளுடன் காலத்துக்குக் காலம் கலந்துரையாடி புதிய செயற்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு இனமக்களும் தத்தமது கலைகலாசார மேம்பாட்டினை அடைய வழிவகுத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அது நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பிறப்புரிமையாகும்; மீறப்படுவது மனித உரிமை மீறலாகும்.

# ரீதியான நாள்தோறு

“நீங்கள் தந்த “விசிடுங்கார்ட்” விலாசத்திற்கே இக்கடித்ததை எழுதுகின்றேன்.” மழைக்காலம். காதியற்று சிலுசிலுவென அழுது கொண்டு நூந்தது வானம். தலைநகரத்து அழுக்கு கணக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, ஏசுத்தங்கள் வீதியை நிறைக்கின்றன.

நீங்கள் ஆமர்த்தியில் நின்றீர்கள். “குடைக்காண்டு வரவில்லை” என்ற மட்மையில் வசை போழிந்தபடி பஸ்கக்காகக் காத்து நிற்கும் நங்களில், விழி வைத்து நின்றேன் நான்.

மாலையின் வயதை இரவாக உயர்த்துக் காட்டியது இருள். மழை இலேசாகத் தூறினாலும் நேரே நெஞ்சை நிமிர்த்தி “என்னில் விழு” என்று தாரைவார்க்க முடியாது. அப்படியொரு சீராகத் தூறிக் கொண்டிருந்தது.

குடைக்குள் நங்கூரமிட்ட சில உடல்கள் வெளியே தலை நீட்டி ‘பஸ்’ வருகுதா என வீதியைப் பார்ப்பதும், மணிக்கட்டைப் பார்ப்பதுமாய் அவஸ்தைப்பட்டனர். எனினும் நீங்கள் சாவகாசமாக நிற்கிறீர்கள்.

அருகே ஒரு பெட்டிக்கடை, சினிமா நட்சத்திரங்களின் படங்களை தன்னில் மாலையாக வரித்துக் கொண்டு பிளியாக இருந்தது. அதற்குள் பீடா, பாபுல், வெற்றிலை வகையறாக்கள். சில குமர் பெண்கள் பெட்டிக் கடைக்காரனிடம் சிரிப்பும், கும்மாளமுமாய் அமர்க்களாப்பட்டனர். நீங்கள் புறக்காட்சிகளைச் சுவாரஸ்யமாக அவதானிப்பதை நான் பார்க்கிறேன்.

அந்தப் பெண்களின் விழிகளில் இரைதேடும் வெறியிருந்தது. வீதியோரங்களில் களிநடனம் புரியும் வசீகரமும், வேண்டுமென்றே மார்பைத் தூக்கி, நிமிர்த்தியிருக்கும் சில்லிஷுமும் உங்களை ஒரு கணம் திணந்திகிறது.

உங்கள் ஆய்வு மனம் பரபரப்பதை உணர்கிறேன். ‘பேரம் பேசும் தலமாக அந்தப் பெட்டிக்கடை. சுலபமாகக் கண்டு பிடித்து விட்டார்கள். திடீரென உங்களை அச்சம் வந்து கொவுசிறது. இளமையின் மதர்ப்பில் தளதளக்கும் அழுகிகள் கூட்டம் வசியம் செய்தது. பிரயாசைப்பட்டு, நீங்கள் விழிகளை விடுவித்து, வீதியில் எறிகிறீர்கள்.

மழை பேரிரைச்சலுடன் கொட்டவாரம் பித்தது. தூவானமே மழையாகியது. அருகிலிருந்த ஹோட்டலுக்குள் நுழைகிற்கள். ‘பிளேனரீ’யை உறிஞ்சியபடி மழையின் சங்கீதத்தில் வியித்திருக்கின்றிர்கள்.

உங்களின் எதிரே நானும் அமர்கிறேன். ஹோட்டலில் அவ்வளவு சனமில்லை. வாழ்வின் வனப்பையும், மதர்ப்பையும் சுவாசமாகக் கொண்டு வாழும் உங்களுக்கு, வாழ்க்கை தன் மறுபக்கத்தைப் புரட்டிக் காட்டியது.

வான்த்தைப் புரட்டிப் போட்டால், பூமியைக் கவிழ்த்துக் கொட்டினால் என்ன வெல்லாம் உதிரும். கடல் வற்றினால் எப்படி இருக்கும். எல்லாவற்றையும் என்னைப் பார்த்த முதற் பார் வையில் அவதானிக்கின்றிர்கள்.

தோனில் அடம்பிடித்துத் தொங்கிய கைப்பையை அவதான்த்துடன் உருவி, மடியில் வைத்துக் கொள்கிறேன். நீலக்குடையின் கைப்பிடி மட்டும் அடாத்தாகப் பையின் வெளியே தலை நீட்டியபடி பராக்குப் பார்த்தது.

மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது. டிஸ்கவரி செனலில் மட்டுமே கண்டு வியந்த பெருத்த எலிகள் உங்கள் பாதங்களில் உங்ணத்தை உழிழ்ந்தபடி கடை முழுக்க ஒடித்திரிந்தன. விழிகளை இடுக்கி, சிறுத்துப் பார்க்கும் வெள்ளை வெளே ரென்ற எலிகள்.

திடீரென உங்கள் முதுகந் தண்டில் நன்றூர்ந்திருக்க வேண்டும். குனிந்திருந்த நீங்கள் சரேலென நிமிர்ந்து அதிர் கின்றிர்கள். எதிரே இருந்த நான் உங்களையே வெறித்துக் கொண்டிருக்கின்றேன். துணுக்குற்று உங்கள் விழிகள் பரபரக்கின்றன. உங்களுக்கு அழகான விழிகள், குறுகுறு வென்று எதையும் அலைந்து கொவுகின்ற துடுக்குப் பையன் போல், துருதுருவென்று சழலும் விழிகளின் வசீகரம் எனக்குப் பிடித்தது.

“நீங்க கொழும்புக்குப் புதுசா”, எனது கேள்வி பிச கின்றி விழி, நீங்கள் சுற்றமும் பார்க்கின்றிர்கள், என் இத மோரம் கேவியாய் ஒரு சிரிப்பு முகிழ்ந்து உதிர்கிறது.

“ஓங்களத்தான், நீங்க கொழும்புக்குப் புதுசா”? மறு படியும் நான்: நீங்கள் சுதாரித்துக் கொண்டு, என்னை நோக்கி மெலிதாகப் புன்னகைக்கின்றிர்கள். ஒரு ரோஜா முகிழ்ந்து பாதி இதழ்கள் விரிந்து, இதோ முழுவதும் மலரப் போகிறேன் என்ற பாவனையைப் போல் அந்தச் சிரிப்பு. அது ஒளிர்ந்த முனையிலிருந்து உங்கள் குரவினிமை பிறக்கிறது.

“இல்ல 10 வருஷம்” என்கிற்கள். “எங்க இருக்கிறீங்க”, / “தெஹி வளையில்” / “என்ன செய்யுறீங்க”, / “தனியார் கம்பனியில் வேலை செய்யிறன்”, / நான் கேட்பதும்,

நீங்கள் சொல்வதுமாக இருவரிடையே நிலவிய மென்னுமுடிச்சுக்கள் நெகிழி, நீங்கள் இயல்பாகி என்னைக் கேள்விகளால் துணைபோட ஆரம்பித்தீர்கள்.

மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடை முன்றவில் ஏக்ஸ்பிரஸ் சனநெரிசல். சிறுகுடைக்கு அடங்க மாட்டேன் என்பது போல், மழை அதிக இரைச்சலுடன் கொட்டவாரம் பித்தது.

பெண் மூடி வைத்த புத்தகங்களில் திறந்து படிக்கும் போதுதான் உள்ளே இருப்பது தத்துவமா? கவிதையா, துயரமா என்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது உங்களிடம் என்னைத் திறந்து காட்டுகிறேன். என் கவிதைகளின் அவலமும் அலறவும் உங்கள் நெஞ்சைச் சுடுகிறது. வரிக்குவரி சமுத்திரத்தின் பேரிரைச்சல். நீங்கள் படிக்கவென்றே இத் துணை காலம் நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்தேனா!? உங்களைப்



பார்த்த கணத்தில் மட்டும், ஏன் எனக்கு நம்பிக்கை துளிர்த்தது. என் வாழ்வைப் போல் இதுவும் புதிராகவே தெரிகிறது.

அடிக்கிற அம்மாவின் கால் களைக் கட்டிடக் கொண்டு அழும் சின்னக் குழந்தை மாதிரி, நீங்கள் என்னைத் தவிர்த்து விலக விலக நால் உங்களிடம் எனது கதையை கூறிக்கொண்டிருக்கிறேன்.

“எனது பெயர் பாத்திமா, உனர்காலி, எனக்கு மூன்று பிள்ளைகள். காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன்.

காதலின் தில்யத்தில் பிரபஞ்சத்தில் இறக்கை முளைத்துப் பறந்து பார்த்தவர்களில் நானும் ஒருத்தி, காதல் கணவன் கைவிட்டு விட்டான். மூன்று குழந்தை களையும் காப்பாற்ற ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தேன்.

இலயிப்பின்றி எழுந்து கொள்கின்றீர்கள், “மன்னிக்கவும், இந்த இடம் உன் கதை கேட்க, உகந்தது இல்ல, எனது விலாசம் தாரான், அலுவலகம் வா” என்றுவிட்டு,

**நகரப்போன** உங்கள்

நாத்தைப் பலாத்காரமாகப்பற்றுகிறேன். பிரவுத்தில் அரைவாசி வெளியே வந்து, பாதிக் குழந்தை உள்ளேயிருந்தால் உண்டாகும் வலி எனக்குள் படர்கிறது. என் மனசின் கமையை இறக்கி வைக்க நீங்கள் கடவுள் அனுப்பிய தூதர் என்றே எண்ணாகிறேன்.

“பக்கத்துவ என்ட ரூம் இருக்கு வாங்க, “உங்கள் பார்த்தா நல்லவரா”, தெரியுது, “நான் யாருக் கிட்டியும் இப்படி நடந்துக்கல்ல, பின்ஸ் என்ட கதயக் கேளுங்க, நான் உடைந்து கரைகிறேன். சனங்களின் பார்வை நம்மீது படரத் தொடங்குகின்றது. உங்களுக்கு இருப்புக் கொள்ள வில்லை. “சரி வருகிறேன்” என்ற நீங்கள் என்னை முன்னேவிட்டு, இடைவெளிகள் அதிகமெடுத்து வருகின்றீர்கள். கொட்டும் மழையில் கடைக்கு கடை தாவி வந்த உங்களின் பிரசன்னம் என் மனசுக்குள் மலையாய் உயர்கிறது.

எனது அறை ஒரு ஹோட்டிலின் மேல் மாடியிலிருந்தது. அங்கு வந்த பின்புதான் அதற்குள் கால் வைப்பதே பாவம், என்ற உணர்வு உங்களுக்குள் ஊர்கிறது. இலேசான நடுக்கத்துடன் அறைக்குள் நுழைவதை நான் அவதானிக்கின்றேன். உங்களுக்கு அசெளாகியங்களை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

உங்கள் திருவடியில் நான் அமர்ந்திருக்கின்றேன். ‘தறுக்கு’ வைத்து மூடப்பட்ட புத்தகத் தைத் திறக்கின்றேன்.

ஆடைத் தொழிற்சாலையில் அறிமுகமான நண்பி, அதிக பணம் சம்பாதிக்க ‘பார்ட் டைம் ஜோப்’ இரிக்குது, வா” வென்று என்னை அழைத்து வந்தாள். மருதானையில் ஒரு ஹோட்டல்

ரூமில் என்னை இருத்திவிட்டு போய் விட்டாள். உள்ளே ஒருவன் வந்து பேரம் பேசும் வரை அந்த ‘ஜோப்’ இதுதான் என்று எனக்குத் தெரியாது.

ஒரு கைதிபோல அந்த அறைக்குள் உழன்றேன். உணவும் உடையும் வந்தது. நண்பி என்ற துரோகி என்னை அந்த ஹோட்டலுக்கு விற்றுவிட்ட செய்தி என்னைத் துடிக்க வைத்தது.

என் அதரங்கள் துடித்து, நெஞ்சு வெடித்து கேவுகிறேன். தன்னுணர்வற்று என் துயரத்தில் தோய்ந்திருந்த நீங்கள் என் தலையை ஆதுரமாகக் கோதி விடுகின்றீர்கள். ஆண்டவா அந்தத் தொடுகையால்தான் எத்தனை கோடி அமைதியைத் தந்தாய் நன்றி.

அழுகையினாடே என் கதையைத் தொடர்கின்றேன். “அந்த ஹோட்டலில் எனக்காகத் தலைக்கு 2000/- வாங்குவார்கள். எனக்குக் கிடைப்பதோ 500 மட்டும். வாரமொருமுறை எனது பின்னைகளைப் பார்த்து வருவேன். வாழ்க்கை - உடம்பை விற்று உடலுக்குச் சோறு போடு கிறது. ஓவ்வொரு ஆணின் படர்தலும், வெறியும் என் இரவுகளைச் சுட்டெரித்தன. கலவி என்பதை சொர்க்கமாய் அனுபவித்த நான் என்னில் ஊரும் நாகங்களை, அனுமதித்தபடி மரக்கட்டையாகினேன்.

என்னைக் கட்டியவன் 'தூஞுக்கு' அடிமையானான். ஒரு நாள் வீட்டுக்கு ஒருவனை அழைத்து வந்தான். நண்பர் என அறிமுகப்படுத்தி, அவனுக்கு மே போடு என்றுவிட்டு, வீதியில் இறங்கி ஓடினான். "என்கே போற்கங்க?" என்று கத்தினேன். "அள்கட்ட வாங்கிவாரான்" என்ற வனின் குரல் உடைந்து விழுந்தது. பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விட்டிருந்த காலை நேரம்.

நண்பனாக வந்தவன். என்னைக் கட்டிலில் தள்ளி சூறையாடி ணான். "என்டா இப்படிச் செய்தாய்?" என்ற என் விம்மலிடையே அவன் கூறிய பேரிடி இணைந்து வெடித்தது.

"உன் புருஷன் தூளடிக்க எனக்கிட்ட வாங்கின கடன் தலைக்கு மேல ஏறிட்டு, தாரதுக்கு வழியில்ல, சரி உன் பொன்டாட்டிய ஒரு தடவை தா என்றன், கூட்டி வந்தான், போயிட்டான். "அன்று போன கணவன், இன்னுமில்ல, அவன் நண்பன் தான் அடிக்கடி 'கடனை' தீர்த்து போக வந்தான். உங்களுக்குத் தெரியுமா நான் மக்கா போய் 'உம்ரா செஞ்சவள் என்ன பயன் என்னும் கிருபை யுடன் நோக்க அருள் விழிகள் இல்லையே!

நீங்கள் பேரிடி விழுந்தவர் போல் இடிந்து போகிறீர்கள். பக்கத்து அறைகளில் சினுங்கல்கள், பேரம் பேசல்கள், ஓர் ஆணின் துவம்சத்தில் சிதையும்

பெண்ணின் வேதனைகள் எல்லாம் மிகத் துல்லியமாகக் கேட்டன.

மலையின் வேரம் குறைகிறது. இரவின் உக்கிரத்தில் தலைநகர் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஜனனலிடுக்கில் கசிந்து வரும் வெளிச்சம் நாமிருந்த அறைக்குள் சொட்டியது. அந்த அறையே துயரம் படிந்து பிசுபிசுத்தது. எனது புத்தகத்தின் சுவாரஸ் யமான அத்தியாயங்களையும் படிக்கின்றீர்கள்.

"எனக்கு ஒரு கூட்டாளி இருக்காரு, என்ட "பொடிகார்" போல. இந்த ஏரியாவுல அவரு தான் சண்டியன். ரூமுக்க அடை பட்டுக்கிடந்தன. 'கஸ்ரமர்' இல்ல. வீதிக்கு நானே இறங்கி, பேரம் பேசி, தொழில் தொடர் கிறேன். "பொடி காட்டுக்கு தலைக்கு நூறு மாழுல். ஒரு நாளக்கி 5000/- அல்லது 6000/- வருமானம் வரும். சிலநாள்க்கி எதுவுமே கிடைக்காது. இந்த ஹோட்டல்காரங்க, மாதா மாதம் பொலிசுக்கு இலங்சம் கொடுக்கிறாங்க. அதுதான் நாங்க நிம்மதியா இருக்கம். எங்கள் ஒவ்வொருத்திக்கும் ஒரு ஆம்புள 'பொடி கார்' இருக்கு. அவங்க தான் எங்கட பாதுகாப்பு. இதுல வேதன, அவமானம் என் னென்டா சிலபேரோட புருஷனே. கட்டியவருக்கு "மாமா" வேல பார்க்குறான்கள்.

திமேரென நாமிருக்கும் அறை தட்டப்படுகிறது. உங்கள்

சர்வாங்கமும் ஒடுங்கி,  
வியாத்துக் கொட்டுகிறது.  
சேமித்து வைத்து  
பாதுகாத்த மானம், மரி  
யாதை எல்லாம் அம்  
பலத்தில் கரையப் போ  
கிறது என்ற பயம் உங்கள்  
உயிரில் உறைவதைப்  
பார்க்கிறேன்.

நான் கதவண்டை

சென்று தாழ்ப்பாள் விலக்கு  
கிறேன். உங்களுக்கு முகம்  
தெரியவில்லை. ஓர் ஆணின் கை  
என்கரங்களுக்குள் எதையோ  
திணித்து விட்டு மறைகிறது.  
தாழ்ப் பாளைப் போட்டு விட்டு,  
வந்தமர்கிறேன். அதற்குள்  
தெப்பமாகி விட்டார்கள்.  
யாரெனக் கேட்பதற்கும் உங்கள்  
நாக்கு எழவில்லை. சுதாகரித்த  
படி நானே சொல்கிறேன்.

இவன்தான் என்ற 'பொடி  
கார்ட்' கஷ்டரமர் ரூமுக்கு வந்தா  
(கொண்டம்) ஆணுறை வாங்கித்  
தருவது இவன் பணிகளில் ஒன்று.  
நீங்க என்னோட வருவதப்  
பார்த்திட்டான். அதான் இது.  
சிரிக்கிறேன். என் சிரிப்பில்  
உயிருமில்லை. ஒசையுமில்லை.

அந்த ஹோட்டல் முழுக்க  
சுக்கிலத்தின் துர்மணம் வீசவ  
தான் பிரேமை உங்கள் நாசியை  
நிறைக்கிறது.

நான் எழுந்து நிற்கிறேன்.  
காய்ந்த திராட்சைப்பழமாய்  
உலர்ந்திருக்கும் உதடுகளுக்கு  
சாயம்பூசி மினுக்கம் கொடுக்  
கின்றேன். நீங்கள் என்னை



வாஞ்சையுடன் பார்க்கின்றீர்கள்.  
பவுடரை முகம் முழுக்க அப்பி,  
தலைசீவிக் கொள்கிறேன். என்  
மனசிலிருந்த கனத்த பாரம்  
இறங்கிட்டு. அல்லும் துவி  
ல்லாவற். என் விழிகள் ஆனந்  
தத்தில் ஒளிர்கின்றன.

என்மேல் பச்சாதாபம்  
மேவிட, ஒரு ஆயிரம் ரூபாய்  
நோட்டை, நீட்டி, இந்தா  
வைத்துக் கொள், இந்த நரகத்தி  
விருந்து மீண்டு வேறு தொழிலைத்  
தேடிக் கொள் என்கிறீர்கள். நான் பிகு பண்ணவே,  
பலாத்காரமாக என் கரங்களுக்குள் நோட்டைத் திணித்து  
விட்டு வெளியேறிச் சென்றீர்கள்.  
உங்கள் முதுகுக்குப் பின்  
என்குரல் தளதளத்து, உடைந்து  
சிதறுகிறது.

"இந்த ரூமுக்கு வந்து, என்னத்  
தொடாம காசு தந்துட்டு போற  
முதல் ஆம்புள நீங்கதான், நீங்க  
நல்லா இருக்கணும், மறுபடியும்  
என்னைத் திரும்பிப் பார்க்கின்றீர்கள். நான் ஒவென்று  
அழுகின்றேன். ஒங்காரமாகப்  
பெய்யும் அடைமழையில் என்  
அழுகையும் கரைகிறது.



# ஏந்துமல்

கவிஞர் புதுவை இரத்தினதுரை

ஈந்திப்பு - நூதல்விழி இதையவன்

ஸமுத்தின் முத்த கவிஞர்களுன் ஒருவர்  
 கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர்  
 நினைவழியா நாட்கள், இருத்த வந்பங்கள், ஒரு தோழனின் காதல் கடிதங்கள்  
 வயனாம் சிவக்திரு, உலைக்காம் ஆசிய நூல்களுக்குச் சொந்தக்காரர்.  
 பல ஆயிரக்கணக்கான எழுச்சிப்பாடல்களின் ஆசிரியர்  
 பக்திப் பாடல்கள் பல படித்தவர்  
 கவிஞர் சொல்லுகை முறையில் ரிகவும் ணகதேர்ந்தவர்  
 ஈமுத்துமிழு விடுதலைக்காகவே தன்னை அப்பணிந்த கவிஞர்

“கஞ்சிக்காய் உழைக்கும் மாந்தர்  
 கடல்மடி தவழ்ந்து சென்று  
 குஞ்சிரால் ஓரானுட்டி  
 கூட்டையீன் கொணர்வோர் தேகப்  
 பஞ்சியைன் றெதுவுமின்றிப்  
 பணமரப் பதனீர் சேர்ப்போர்  
 சஞ்சலம் துட்டக்கப் பாவில்  
 சரித்திரம் எழுதும் தீரார்.

- ४७५ -

கேள்வி :- பொருளாதாரத்திடை, இடம் பெயர்வு, மூலம் பெயர்வு, இனப்படுகொலைகள் முதலியன ஈழத்திலே நடைபெற்ற போரின் தாக்கத்தினால் ஏற்பட்டவிளைவுகள். இவைகள் தங்களுடைய குவிதத்தைகளில் எவ்வாறு பதியப்பட்டுள்ளன?

**கவுன்தகளைப் பாலமாறு தடவுது**  
**பதில் :-** இது ஒரு விளக்கமான கேள்வி. இது இப்படியே செய்ய முடியாது. என்னென்று சொன்னால் என்னுடைய கவிதையில் இவை எவ்வளவு தூரம் பதியப்பட்டுள்ளது என்பதற்கு நான் இனித்தரவுகள், ஆவணங்கள் எடுத்துத்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிப் பதியப்பட்டிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதை வைத்துத்தான் என்னால் சொல்ல முடியுமே ஒழிய. நாங்கள் கவிஞர்கள், இன்ன பொருளைப் பற்றிப் பாடப்போறன் என்று போய்க் குந்துவதில்லை. கவிதை வருவது

எனக்குத் தெரியும். கவிதை ஒன்று பிறக்கப் போவதை என்னால் அறிய முடியும். இதை விட்டிட்டு கவிதை ஒன்று எழுதுப் போகின்றோம் என்று சொல்லி ஒரு பேணையும் எடுத்து வெள்ளுத் தாணையும் எடுத்து அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு கவிதை எழுதுவதில்லை. ஒரு நாளும் அப்படிக் கவிதை எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. கவிதை வருவது ஒரு கவிஞருக்குத் தெரியும். அது ஒரு பிரசவம் என்று சொல்லுவார்கள். ஒரு தாய் குழந்தை பிறக்கப் போகின்றதை அறிவது போல் ஒரு கவிதை பிறக்கப் போவதைக் கவிஞர் அறிவான். இது ஒரு நல்ல கவிஞருக்குத் தெரியும். அவன் கம்மா போய் எழுத வெளிக்கிடுவதில்லை.

சமூகத்தில் தினசரி சந்திப்பதை, பார்ப்பதை, அவனது மனத்தில் கீறல் விழுத்தியதை அவனுடைய நெஞ்சிலே ஏற்படுகின்ற நெருடல்களை அல்லது சந்தோசத்தை எல்லாவற்றையும் சேர்த்துத் தான் எழுதுவான். ஆனபடியால் பொருளாதாரத் தடை அப்படி.... இப்படி.... என்று இல்லாமல் சமூகத்திலே உள்ள ஏதாவது அவனது மனதுக்குக் கீறலை ஏற்படுத் தியதோ அல்லது மகிழ்ச்சிப் பூக்களை அவனது மனதில் எது எனிந்ததோ அவை எல்லாம் பாடு பொருளாகும். நானும் அப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்ன வினித்து நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதால் நான் என்னைப் பற்றியதைத்தான் சொல்லமுடியும் என்னுடன் இணைந்த பல கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள். எங்களுடன் இணைந்து நிற்பவர்களை நாங்கள் அறிவோம். அவர்களும் அப்படித்தான்.

சில கவிஞர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அதிகமாகத் தீபாவளிக்குக் கவிதை எழுதுவார்கள். பிறகு தைப்

பொங்கலுக்கு எழுதுவார்கள். பிறகு ஆடுப் பிறப்புக்கொண்டு எழுதுவார்கள். பிறகு மேதினாத்திற்கு ஒன்று எழுதுவார்கள். பிறகு போய்ப்படுத்துவிடுவார்கள். அப்படிக் கவிதை எழுதுவது இல்லை. இல்லாவிட்டால் பொருளாதாரத் தடைக்கென்று ஒரு கவிதை எழுதப் போறன் என்று சொல்லியும் யாரும் பேரூப் பட்காருவதில்லை. அவர்களது மனத்திலே அது ஒரு கீறலை ஏற்படுத்தும் எதோ ஒரு சம்பவம் கீறலை ஏற்படுத்தும் அல்லது சந்தோசத்தை ஏற்படுத்தும் அல்லது வேறு வகையான உணர்வை ஏற்படுத்தும். அந்த உணர்வின் நேரம் இனிப் பொறுக்க முடியாது என்றபோது கவிதை வரும். இதுதான் உண்மையான விசயம். அதற்கு இன்னாடுபொருள் என்று இல்லை. அவனது மனதில் அதுபடும், தெரியும். கவிதை பிறப்பது, வருவது தெரியும். அதற்கு இதுதான் பாடுபொருள் என்று இல்லை. ஆனால் அப்படித் தொடர்ந்து சமூகத்துடன் ஒன்றி வரும் கவிஞருடன் அந்தச் சமூகமும் இணைந்து ஒன்றி வரும். இந்தச் சமூகத்தில் பிரச்சி னைகள் வரும். பாதைத் தடை வரும். மருத்துவத் தடைவரும். வெற்றியின் சந்தோசம் வரும். தோல்லிகளின் சோகம் வரும். இமுப்புக்களின் துயரம் வரும். எல்லாம் சேர்ந்து வரும். என் என்றால் அவன் அந்தச் சமூகத்தோடு, தானே வாழ்கிறான். அந்தச் சமூகத்தினுடைய சகல அம்சங்களும் அவனைப் பாதிக்கும். இன்னதுதான் பாடுவது என்று ஒன்றும் இல்லை. அவனைப் பாதிப்பதெல்லாம் கவிதையாக வரும். சிலவேளை ஒரு வருஷத்திற்கும் கவிதை எழுதாமல் இருக்கலாம். சிலநேரம் அடுத்த நாளே கவிதை எழுத வேண்டிய அந்தப் பிரசவம் தெரிந்தால் அடுத்தநாளே கவிதை

எழுதலாம். ஏன்? ஒரு கவிதை எழுதி முடித்து ஒரு மணித்தியாலத் திற்குள் மற்றக் கவிதை எழுதவேண்டி இருக்கும். அதற்குக் காலம் இல்லை. அந்தச் சமூகத்துடன் ஒன்றி இணைபவனுக்குச் சமூகத்தின் சகலதுமே

பல்லும் சில்லுமாகச் சேர்ந்து சுத்தும். அந்தப் பொருள்கள் யாவும், அவனைப் பாதிக்கும் பொருள்கள் யாவும் 'கவிதை' ஆகும்.

**கேள்வி :-** “போராட்டச் சூழ்நிலையைத் தீர்ம்படப் படைக்க காக்கவிருந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் ஆற்ற வூர்ம் உள்ள எந்தவொரு வெளிக் கவிஞராலும் அத்தகைய ஒரு போர்ச் சூழ்நிலைத் தீர்ம்படப் படைக்க முடியும்” என்று சீலர் கூறுகிறார்களே. அது பற்றித் தாங்கள் என்ன கருதுகிறார்கள்?

**பதில் :-** நல்ல கேள்வி, ஒருவர் கொழுப்பில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குக் கள அனுபவம் தேவையில்லை. அவருக்கு ஏற்பாடை யைப் பற்றித் தெரியாது. அவரை ஏற்பாடை பற்றிக் கவிதை ஒன்று எழுதச் சொல்லுவங்கள் பார்க்கலாம். மூல்லைத் தீவினுடைய ஓயாது அலை ஒன்று சமரைப் பற்றி அந்தக் களம் தெரியாத ஒருவரை ஒரு அற்புதமான காவியத்தை எழுதச் சொல்லுவங்கள் பார்க்கலாம். ஆனையிறவு வெற்றியைப் பற்றியோ, அல்லது

<b>சில கவிஞர்கள்</b> <b>இருக்கிறார்கள்</b> பாருங்கள் அதிகமாகத் தீபாவளிக்குக் கவிதை எழுதுவார்கள். பிறகு தைப் பொங்கலுக்கு எழுதுவார்கள். பிறகு ஆடிப் பிறப்புக் கொண்டு எழுதுவார்கள். பிறகு மேதின்ததிற்கு ஒன்று எழுது வார்கள். பிறகு போய்ப் படுத்து விடுவார்கள்.
---

ஆனையிறவு மீண்ட மகிழ்ச்சியைப் பற்றியோ அல்லது ஆனையிறவிலே விழுந்த மாவீரர்களின் துயரம் பற்றியோ ஒரு காலியத்தை எழுதச் சொல்லுவங்கள் பார்க்கலாம். அது என்ன களம் தெரியாமலும் கவிதை எழுதலாம் என்று .... இது முகம் தெரியாத பெண்ணுடன் பின்னைப் பெறலாம் என்பதற்குச் சரியாக இருக்கிறது. முன்பின் தெரியாத பெண்ணின் போட்டோவைக் குடுத்திட்டு இதுதான் அந்தப் பெண் இவஞ்ஞன் குடும்பம் நடத்து என்ற மாதிரி இருக்கு.

கவிஞர் தெரியாத எதையைப் பாடமுடியாது. அதாவது நான் மெரினா பிச்சைப் பற்றி எழுத முடியுமா? அல்லது நயாகரா நீர் வீழ்ச்சியைப் பற்றி எழுத முடியுமா? நான் அல்லப்பரியை எழுத முடியுமா? அல்லது ஒரு சகாரா பாலை வனத்தைப் பற்றி எழுத முடியுமா? தெரியாத ஒரு பொருளைப் பற்றி எப்படிப் பாடமுடியும்? இது ஒரு ஆகலும் கெட்டித் தனமான வேலை.

பத்திரிகைகளில் வருகின்ற செய் திகள், கட்டுரைகளைப் பாத்திட்டு கொஞ்சப் பேர் இப்ப கவிதை எழுத வெளிக்கிட்டு இருக்கினாம். அவை சொல்லுகிற விளையாட்டு இது. பத்திரிகைகளில் எழுதப்படுகின்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்து இப்படித்தான் இருக்கும் என்று எழுதுகிறது.

இதற்கு ஒரு சின்ன உதாரணம். வெளிநாட்டில் தயாரித்து எங்களுக்கு ஒரு பாடல் வந்தது. அப்ப அதில் வந்தது 'உதயதாரரை' என்ற சொல் நிறுவனம் பற்றியதாக இருந்தது. அதாவது செஞ்சோலை என்று சொல்லி நாங்கள் ஒரு அமைப்பு வைத்திருக்கின்றோம். தாம் தகப்பன் அற்ற பெண்பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக அந்தக் காப்பகம் வைத் திருக்கின்றோம். அதுபோல காந்தரூபன் அறிவுச் சோலை என்றும் ஒன்று வைத்திருக்கின்றோம். இவற்றிற்குப் பாடல்கள் வந்திருக்கின்றன. அப்ப ..... வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்து போன கவிஞர் எங்களுக்கு அங்கிருந்து ஒரு பாட்டெழுதி அடித்து வந்தது. நாங்கள் அதைக் கேட்டோம். அதில் உதயதாரரையில் நீங்கள் பிள்ளைகளை வளர்க்கிறீர்கள் என்று சொல்லி எழுதப் பட்டிருந்தது. எங்களுக்கு ஒரு ஆச்சரியமாகப் போய்விட்டது. அப்படி ஒரு சாமான் இங்கு இல்லையே. செஞ்சோலை இருக்கிறது. காந்தரூபன் அறிவுச் சோலை இருக்கிறது. உதயதாரரை என்று இங்கே எங்கு இருக்கின்றது என்று ஆராய்ந்து கொண்டு போனால் அது ஒரு அப்பளக் கொம்பனி. அவை பாட்டும் எழுதி, இசையும் அமைத்து, பாட்டும் அடிச்சு அனுப்பிவிட்டனம். அவர் உதயதாரரை என்பதைப் பேப்பரில் பார்த்து இருக்க

கின்றார். அவர் நினைத்தார் இதுவும் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச் சோலை என்று சொல்லிப் போட்டு உதயதாரரையில் பிள்ளைகளை வளர்க்கிறார் என்று எழுதியிருக்கின்றார்.

உண்மையில், களம் தெரியாமல் எழுதினால் இந்த விபத்துத்தான் வரும், ஏற்படும். இதை வைத்துக் கொண்டு பத்திரிகைச் செய்திகளையும் பத்திரிகை அறிக்கைகளையும் வைத்துக் கொண்டு கவிதை எழுதக்கூடாது என்று நான் சொல்லவில்லை. களத்தைத் தெரியாமல் களத்தைப் பாடக்கூடாது. அங்குதான் பிரச்சினை இருக்கிறது. எனப்பாக களத்தை எழுதிறியன். உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கோவன். அற்புதமான இலக்கியமாக எழுதலாம். ஆனால் பிழைக்கக் கூடாது. களம் தெரியாமல் எப்படிக் களத்தைப் பாடமுடியும்? பாடமுடியாதே.

எப்படி நான் காஸ்மீரைப் பற்றிய கவிதை எழுதமுடியும்? பாரதி, 'சிந்து நதியின் மிசையினிலே சேரநாட்டினம் பெண்களுடன் ...', என்று சொல்லி சேரநாட்டு அந்த அழகிய பெண்களையும் தெரியாமல், சிந்துநதியும் தெரியாமல், கங்கையும் தெரியாமலாகவிதை எழுதியிருப்பான்

என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் நல்லா எல்லாவற்றையும் தெரிந்துதான் எழுதி யிருப்பான். தெலுங்கு மொழி அழகான இசைக்கேற்ற மொழி மலையாளப் பெண்கள் மிக அழகான, நிலவிலும் படகோட்டக் கூடியவர்களான பெண்கள். இதை எல்லாவற்றையும் அறிந்து கொண்டுதான் பாரதி இந்தப் பாட்டை எழுதியிருப்பான்.

**சமுகத்துடன் ஒன்றி இணைபவனுக்குச் சமுகத்தின் சகலதுமே பல்லும் சில்லுமாகச் சேர்ந்து சுத்தும். அந்தப் பொருள்கள் யாவும், அவைனப் பாதிக்கும் பொருள்கள் யாவும் 'கவிதை' ஆகும்.**

சோலை இருக்கிறது. காந்தரூபன் அறிவுச் சோலை இருக்கிறது. உதயதாரரை என்று இங்கே எங்கு இருக்கின்றது என்று ஆராய்ந்து கொண்டு போனால் அது ஒரு அப்பளக் கொம்பனி. அவை பாட்டும் எழுதி, இசையும் அமைத்து, பாட்டும் அடிச்சு அனுப்பிவிட்டனம். அவர் உதயதாரரை என்பதைப் பேப்பரில் பார்த்து இருக்க

உடனே இவைக்கு விட்டிருந்தா இவை பெண்ணையும் பாத்திருக்க மாட்டினம். தெலுங்கு மொழியும் அறிந்திருக்க மாட்டினம். கேள்விச் செவியனாக ஊரைக் கெடுத்திருப் பார்கள். தெரியாத களத்தை யாரும்பாட முடியாதையா. எப்பவும் பாடமுடியாதையா. அது எந்தப் பொருளாக இருந்தாலும் சரிதான் எப்படிப் பாட முடியும்.

இப்ப என்னைந்று சொன்னால் இது ஒரு மலட்டு 'நேல்' செய்கின்ற வேலை. இந்த மலட்டு நேல்மார் இருக்கினம். பிள்ளை பெறுவது எப்படி என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் என்றால் அவர்களுடைய தொழிலோடு சம்பந்தப்பட்டது. ஆனால் அவர்கள் பிள்ளை பெறுவார்களோ? பெற மாட்டினம். இது போலத்தான் இவர்களுடைய வேலையும்.

இப்ப நாங்கள் சொல்வது என்ன வெனில், உண்மையான பிரசவம், உண்மையான பிரசவிக்கக் கூடிய தாயால்தான் பிரசவிக்க முடியும். அப்படித்தான் உலக மகா கவிகள் உலக இலக்கியங்களை உருவாக்கியிருக்கின்றனர். இவர்களுக்குத்தானே சீன், ரஷ்ய இலக்கியங்களைப் பற்றி அதிகமாகத் தெரியும். உலகமெங்கும் போராட்ட இலக்கியங்களை இவர்கள்தானே அதிகம் பறை சாற்றுபவர்கள். இவர்களுக்கு விளங்காதா களம் தெரியாமல் கவிதை எழுதக் கூடாதென்று சொல்லி. அல்லது எழுத முடியாது என்று தெரியாதா?

களம்தான் எழுத வேண்டும் என்று இல்லையே. ஐயோ! அதைவிட எழுதுவதற்குத் தானே நிறை உண்டு. ஆனால், போர்க்களத்தை எழுதுவதற்குக் கட்டாயம் போர் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் எழுத முடியாது. ஒரு போராளியினுடைய ஒரு மறைப்பினுடைய ஒரு உலாவல் தெரியாமல் எப்படி ஒரு உறங்காத கண்மணிகளைப் பற்றிப் பாடமுடியும்? கரும்புலிகளை ஒரு நாளாவது கண்ணாற் காணாதவர்கள் எப்படிக் கரும்புலியைப் பற்றி எழுத முடியும்? ஒரு வேவுப் புலியைப் பற்றித் தெரியாமல் வேவுப் புளி பற்றி எப்படி எழுத முடியும்? நான் புலிகளை மட்டும் சொல்லவில்லை. அல்லது எந்தவொரு போராட்டமாயினும் போராடுவர்களுக்கு வாழ்த்துப்பாடலாம் அல்லது வசைபாடலாம். இரண்டும் சொல்லாம். அதாவது களத்தைத் தெரியாமலே இந்தப் போராட்டத்திற்கு வாழ்த்துப் பாடு பவர்களும் உண்டு. களத்தைத் தெரியாமலே வசைபாடுவர்களும் உண்டு. இது இரண்டும் செய்யலாம். ஆனால் களத்தைப் பாடமுடியாது. அது பாடுவது கஸ்ரம். அது பாடமுடியாதது மட்டுமல்ல பாடக்கூடாது. அது தப்பி, ஏன்

'வன்னி இலக்கியம்' என்று ஒரு புறம்பான இலக்கியப் பகுப்பையே இவர்கள், விமர்சகர்கள் ஏற்படுத்தி விட்டார்கள். அதுவும் புத்தி பூர்வமாகத்தான் செயற் படுத்தி இருக்கிறார்கள். தங்களுடன் கொண்டு வந்து சேர்க்கத் தயாராக இல்லை. ஈழத்து இலக்கியத்திலே அது வன்னி இலக்கியம். வன்னி இலக்கியம் என்றால் அது விடுதலைப் புலிகள் இலக்கியம். அது கெட்டித்தனமான ஒரு பகுப்பொன்று.

என்றால் ஒருவர் போராட்டத்தைப் பற்றி, களத்தைப் பற்றி பிழை, சரியா ஏதாவது கவிஞரத்தையே எழுதிப் போட்டால் பத்து, இருபது, இருபத்தைந்து வருடத்திற்குப் பிறகு மச்சான் இவெரும் போருக்கு நின்றிருக்கிறார் என்று வாசிப்பவன் நினைப்பான்.

போராட்டக் களத்தைத் தெரியாமல் ஆணையிறவைப் பற்றி நானும் நின்றேன். என்றோ அல்லது அதில் போனேன் என்றோ ஒருவர் பத்திரிகைச் செய்தியைப் பார்த்து எழுதிப் போட்டால், புத்தி பூர்வமாக பத்திரிகைச் செய்தியைப் பார்த்து ஒருவர் எழுதிப் போட்டால் ஜம்பது வருடத்திற்குப் பிறகு அவருடைய பேர்ப்பிள்ளையள் சொல்லும் என்றை அப்பப்பாதான் ஆணையிறவுப் போருக்கு ஒரு பக்கத் திற்குப் படை நகர்த்திக் கொண்டு போனவர் என்று. அது ஒரு வரலாற்றுத் துரோகமாயும் இருக்குமல்லவா?

ஆனபடியால் அப்படி எழுதுவதைப் பிழையாகத்தான் என்னால் கருதமுடியும்.

**கேள்வி :-** களக்கவிஞர் என்ற வகையில் நீங்கள் கவிஞர எழுதும் போது ஏற்பட்ட அனுபவம் பதிவுகள் பற்றிக் கூறுக்கள்கள்?  
**பதில் :-** நானும் ஒரு களக் கவிஞர்தான். களத்திலும் நின்றிருக்கிறேன்தான். ஆனால் நான் பீத்தக் கூடாது. நானும் படை நகர்த்திக் கொண்டு போனான் அல்லது படைகளுடன் நானும் சென்றனான் என்று பித்திக் கொள்வ தெல்லாம் பொய்த்தன்மை. ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகின்றன. நான் இந்தப் போராட்டத்தில் இனைந்து பல போராட்டங்களுடைய ஆரம்ப வேலைகள் அல்லது அதன் பின் தளவேலைகள் எல்லாத்திலும் நின்றிருக்கின்றேன்.

போருக்குப் போகும்போது போராளிகளை உற்சாகப் படுத்துகின்ற நிலையிலும் நின்றிருக்கின்றேன். இன்னும் அவர்களுக்கு மிக நெருக்கமாக நின்றிருக்கின்றேன். பலவேலைகள் செய்திருக்கிறேனே தவிர, நான் படை நகர்த்திக் கொண்டு போனான் மற்று படையணிகளில் ஒருவராக நின்றிருக்கின்றேன் என்பதெல்லாம் பொய்த் தன்மையானது.

ஆனால், எனக்குக் களம் தெரியும், அந்த உணர்வு தெரியும், போராட்டக் களத்தை நான் கண்ணாற் பார்த்திருக்கின்றேன். அவர்களுடன் நான் நின்றிருக்கின்றேன். ஆனால் அதுவும் பாதுகாப்பான இடத்தில்தான் அதைநான் ஒத்துக் கொள்கின்றேன். இந்தப் போராட்டக் களத்தின் அனுபவம் என்பது மிகவும் மிகவும் அற்புதமானது. அல்லது மனதிற்குக் கொடுமையானது. ஒன்று நாங்கள் அந்தப் போராட்ட களத்துக்குள்ளே போராளிகள் நுழையும்போது நாங்கள் அவர்களுடன் சிரித்துக் கைதைத்துப் போட்டு ‘போய்வா மச்சான்’ என்று சொல்லிவிடும்போது வென்று வரப் போகிறார்கள் என்ற சந்தோசம் இருக்கிறது. இவர்களில் சிலபேர்தான் திரும்பி வருவார்கள் என்ற சோகம் இருக்கிறது.

நிலவன் என்ற ஒரு கரும்புலி இருந்தார். அவர் இப்பொழுது வீரச்சாவு அடைந்துவிட்டார். இவர் தனது கைப்பையை ஒருவரிடம் ஓப்படைத்தார். ‘நான் இறந்த பின்னர் இதைப் புதுவை அண்ணனிடம் கொடுக்கவும்’ என்று கூறிவிட்டு அவர் ஆணையிறவுச் சமரிலே கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார். அதற்குப் பிறகு அந்தக் கைப்பை எனக்கு வந்தது. அதற்குள்

ஆயிரம் ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அரிய பொக்கிசங்கள் எல்லாம் கவிதைகளாக இருந்தன. பாடல்களாக இருந்தன. நான் அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கின்றேன். கவிதைகள் மிக அற்புதமாக இருந்தன.

நாலுவரித் துணுக்கும் போதும் இந்த உயியல் இலக்கியம் என்று சொன்ன வர்களை யெல்லாம் ஊதித் தள்ளுவதற்கு அதுபோல் நிறைய.

நான் நினைக்கிறேன். எனக்குக் கரும்புலிகளுடன் நிறைய நெருக்க முன்டு. அதனால்தான் கரும்புலிகளைப் பற்றி மிக அதிகமாக நான் எழுதி யிருக்கிறேன். அவர்களைப் பற்றிய அதிகமான பாடல்களை நான்தான் எழுதியிருக்கிறேன். கரும்புலிகள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு பாடல்கள் நான்தான் எழுதினேன். ஏன் என்று சொன்னால் கரும்புலிகளுடன் மிக நெருக்கமான உறவு எனக்குண்டு.

அதுபோல் நான் இந்தப் போராட்டகளத்திற்கு வரும்போது வீரச்சாவை எய்திய போராளிகளின் தொகை ஆகத் தொண்ணுற்றியேழு. இன்று வீரச்சாவை அடைந்தவர்களின் தொகை ஏற்கக்குறைய பதினெண்ணணாயிரம். இந்தக் காலப்பகுதியில் நான் எவ்வளவு தூரம் அவர்களுடன் பழகியிருப்பேன். நான் அவர்களுடன் பழகாமல் எங்கயோ ஒரு உப்பரிகையில் ஏறியா உட்கார்ந்து இருக்கிறோம்? இல்லை. நாங்கள் நல்லாப் பழகியிருக்கிறோம். எத்தனை பேரோடு..... ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் .....

அனுபவம் என்று சொல்ல வெளிக்கிட்டால் அவர்களுடைய

சந்தோசத்தில் நானும் இனைந்து, சந்தோசப்பட்டு, அவர்களுடைய இழப்பிலே நானும் என்னைக் கரைத்து.....

**'புதுவை இரத்தினதூரை எப்பவும் மானுடம் வதைபடும் இடத்திலே நின்று அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் என்பதையாரும் மறுக்க முடியாது.'**

அது சொல்ல முடியாத அனுபவம். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நாங்கள் .....

ஆனையிறவு வெற்றியை வெற்றி பெறுவதற்கு முன்னமே வெற்றி பெற்றதாக எழுதியாலென் நான். எனக்கு நல்ல நம்பிக்கை. அந்தக் களத்திலே நாங்களும் நின்றபடியால், பார்த்தபடியால் ‘ஆனையிறவின் மேனிதடவிப் போனது போனது பூங்காற்று ....’ என்று எழுதினேன். அப்பொழுது ஆனையிறவு வெற்றி பெறவேயில்லை. ஆனால் எனக்குத் தெரியும் வெற்றி பெறும் என்று சொல்லி. அப்போது இந்தப் பாடலை “றைக்கோடுங்” செய்து கொண்டு இருக்கேக்கை ஒரு போராளி கேட்டார் ‘என்ன துணிவிலை அன்னை ஆடிக் கிறியன்?’ என்று, நான் சொன்னேன் ‘நிச்சயாக அது வெற்றி கொள்ளப்படும்’. அந்தப் பாட்டுச் செய்து ஒரு மணித் தியாலத்தில் அது வெற்றி பெற்றதாக எங்களுக்குத் தகவல் வந்தது. ஆனையிறவு வெற்றி பெற்ற செய்தியே இந்தப் பாடலுடாகத்தான் வெளியே போகின்றது.

என்னென்று சொன்னால் வெற்றி நிச்சயம் என்பது எங்களுக்கும் தெரியும்தானே. களநிலைமைகள் எங்களுக்கும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்ததுதானே. அப்ப..... இப்படி

நிறையச் சம்பவங்களை நாங்கள் சொல்லலாம். ஓன்று இரண்டு அல்ல. நிறையச் சம்பவம். இந்தப் போருக்குள் வாழ்ந்து அதுவும் இந்த ஆறு வருடம் அரை அஞ்ஞாதவாசம் வன்னியில் இருந்தனாங்கள். அந்த அரை அஞ்ஞாதவாசத்திலே அந்த வன்னி மக்களுடைய அந்தப் போர்ப் பங்களிப்பு, அவர்கள் தாங்களே போராளிகளாக நின்ற விதம், இந்தப் போரைத் தங்களுடையதாக, தங்களுடைய தோள்களிலே அவர்கள் சுமந்தவிதம். ‘ஓன் த ரொப் மெடிசின் ஓன்லி த பன்டோல்’ அதற்குள்ளே சாவுக்கு உயிர்களைக் கொடுத்தும், அதற்கும் தளராமல் நிமிர்ந்தும் நின்றோம்.

இன்றைக்கு யாரும் விடுதலைப் புலிகளைப் பேசிவிட்டுப் போகலாம். யாரும் ..... எங்களுக்கு அப்பவே தெரியும் என்று சொல்வதற்குக் கணபேர் இருக்கிறார்கள். ஆனால் அன்று எங்களுடைய குரல் வளைகள் எல்லாம், யாவும் நெரிக்கப்பட்டு ஒரு குறிக்கப்பட்ட காட்டுக்குள்ளே மட்டும் நாங்கள் சிறைப்பட்டு இருந்தபோது யாரும் பேசவில்லை. ஆனால் இந்தக் கவிதைகள் பேசின. இந்தப் பாடல்கள் பேசின. எங்களுடன் நின்ற கவிஞர்களும், படைப்பாளிகளும் எல்லோருமே எழுதினார்கள். ஆனாடியால்தான் இன்று ‘வன்னி இலக்கியம்’ என்று ஒரு புறம்பான இலக்கியப் பகுப்பையே இவர்கள், விமர்சகர்கள் ஏற்படுத்தி விட்டார்கள். அதுவும் புத்தி பூர்வமாகத்தான் செயற்படுத்தி இருக்கிறார்கள். தங்களுடன் கொண்டு வந்து சேர்க்கத் தயாராக இல்லை. ஈழத்து இலக்கியத்திலே அது வன்னி இலக்கியம். வன்னி இலக்கியம்

என்றால் அது விடுதலைப் புலிகள் இலக்கியம். அது கெட்டித்தனமான ஒரு பகுப்பொன்று. நான் தப்பிச்சுக் கொள்ளலாம்தானே? கேட்டால் சொல்லுவார்கள் இங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று. இது உங்களது கேள்விக்கு அப்பாற பட்டதாயிருக்கும். ஏன்? உங்களுடைய படைப்பு எல்லாம் நாங்கள் தேடித்தேடி வன்னிக்கு எடுத்தமே? உங்களுடைய உயிரியல் இலக்கியம், உன்னது இலக்கியம் என்று நீங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றையும் விற்றுத் தாருங்கோ என்று வன்னிக்கு அனுப்பின்கள் தானே? எங்களிடம் இருந்து ஒரு பிரதி நீங்கள் வாங்கியிருக்கலாம்தானே? நாங்கள் புத்தகக் கடை ஒன்று திறந்தும். எல்லோரும் அங்கு அனுப்புகிறார்கள். எல்லாம் வாங்குங்கள். அற்புதம் என்று எங்களுக்கு அனுப்பி வைப்பிகள். நீங்கள் எல்லாரும் உடையாரும் முதலாளிமாரும். நாங்கள் எல்லாம் கீழ் இருக்கிற அந்த ஆண்டையர். உங்களுடைய இலக்கியம் எல்லாவற்றையும் நாங்கள் தேடித்தேடி வாசித்தனாம் கள்தானே? அனுப்பின்கள் தானே? அனுப்பேக்க ஒன்று கேட்டிருக்கலாம் தானே உங்களுடைய படைப்பிலேயும் ஒன்று தாருங்கோ என்று. ஆ.... ஆ.... ஜேயோ அங்கு வைத்திருக்கக் கூடாது. ஆமி பிடிச்சுப்போடுவான். அதைச் சொல்லிவிட்டு இப்பு வந்து நின்று வன்னி இலக்கியம் எங்கே? ஏ9 பாதை எங்கே? இதோ ஆணையிறவு? இதோ முல்லைத்தீவு இதையோ அடிச்சனியின்? இதோ ஒட்டுக்கட்டான்? போராட்ட இலக்கியம் எழுதப் போற்றங்களோ நீங்கள்?

(தொடரும் ....)

## பழுது வண்டிப் பயணத்தில்

சோலைக்கிளி

இந்த நெடும்பாதை ஒடி  
தூர் இரு கிளையாக  
வெடித்துப் பிரிகிறது எதிர் எதிராய்  
ஒன்று ஓர் ஊர் போக  
மற்றையது மற்றோர் ஊர்

போகத்தான் வேண்டும்  
கிளை வெடித்தால்தான் காய் காய்க்கும்  
ஒரு தெருவை வைத்து  
அனைத்து ஊரின் முகங்களையும்  
தரிசிக்க முடியாது  
இந்தச் சந்தியிலே வந்து நின்றேன்.

ஒரு பாதை முகம் கறுப்பு  
ஒரு பாதை முகம் சிகப்பு



ஒரு பாதை ஓரத்தில்  
செடி கொடிகள்  
ஒரு பாதை ஓரத்தில்  
எதுவுமில்லை.

ஆக இரு பாதைகளும்  
இந்தப் பெரும் பாதை வாய்க் குருத்து  
நீ போல  
நான்போல  
நாம் எல்லோரைப் போலவும்  
பிரிந்து பொடியாகி இந்தப் பெருந்து போகாத  
சிறு  
வழிகள் என்று பெயரெடுத்து

எனக்கெதையோ விளக்கியன  
நான் காய் ஆய விரும்பவில்லை  
உடன் திரும்பிப் போக வேண்டும்  
வந்த வண்டி பழுது  
தள்ளுவோமா?

# ஈழத்துப் பகுக்கவினைத்து குறையின் புதிய பிரதேசம்

## இஸ்வகோஸன் 'வனத்தின் அழைப்பு' குறுத்து....

- தேவகாந்தன் -

### I

கடந்த நூற்றாண்டின் தொண்ணுறுகள் ஈழக்கவிதை வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இரண்டாயிரத்துக்கும் மேலான ஆண்டுகளின் பழையமைசார்ந்த இலக்கண இலக்கிய மரபுடைய ஒரு தொல்மொழியில் கவிதை அதன் உச்சத்தை இக்காலகட்டத்தில் அடைந்ததாய்க் கொள்ளலுமிடும். உலகத் தரமுடைய பல கவிதைகள் மொழியப்பட்டன. அகம்-புறம் சார்ந்த தொல்மொழி நம்பிடையே இருந்தது. ஆனாலும் இப் புதிய 'புறம்' புதிய பிரதேசங்களைத் தொட்டது. தொண்ணுறுகளுக்கு முன்னரே ஸ்தாபிதமாகியிருந்த கவிஞர்களான சேரன், வ. ஜி. ச. ஜெயபாலன், ச. வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம் போன்றோரைத் தவிர்த்துப் பார்த்தால், இக்காலப்பகுதியானது சோலைக்கிளி, கி. பி. அரவிந்தன், நடசத்திரன் செல்விந்தியன், ஆழியான், புதுவை இரத்தினதுரை, பா. அகிலன், ஒன்றை போன்ற சிலரையே ஞாபகம் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்தக் கவனியிப்பு முக்கியமானதுதான். எனினும், வரலாறு மறந்த சில பிரதிகள் இப்போது கண்டெடுக்கப்படுவதை வைத்து நோக்குகையில், அந்த ஞாபகத்தின் குறைபாட்டையும் புரிய முடிகிறது. அந்த வகையில் விடுபட்டுப்போன ஒரு பெயர் அஸ்வகோஸ்; அவரது கவிதை நூல் "வனத்தின் அழைப்பு". அதுவே இப்போது இங்கே விசாரணையாகிறது.

பிரதி குறித்து ஓர் அகல்விரிவான பார்வையின் முன், கவிதை பற்றிய சில வரையறுப்புகள் மீது சிறிது கண்ணோடிச் செல்வது நல்லதெனத் தோன்றுகிறது. கவிதை பற்றிப் பெரும்பாலும் எல்லாரது விவரிப்பும் ஒரே மாதிரியானதாகவே இருந்தாலும், கவிதைத் தேர்வில் பொதுவாக ஒத்த முடிவு அடையப்படுவதில்லைப்பது நிதர்சன உண்மையே. அதனால் இப்பிரதியின் தாரதும்வியத்தை அலகுமுன் என் அளவுகோல்களை நான் வாசகனுக்குக் காட்டியே ஆகவேண்டும்.

கவிதையின் படைப்பு நூட்பங்களைச் சிறுகதைப் படைப்பாக்கத்தோடு ஒராவு பக்கம் பக்கம் வைத்து விளங்கப்படுத்தலாம்போல் தோன்றுகிறது. சிறுகதையானது எழுதி முடிக்கப்பட்டதும் அதை மேலும் மேலும் செப்பனிட்டு பூரணத்தை, உன்னத்தை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டுமென்பது ஓர் எழுதாத விதி. படைப்பு என்பது கருவிற்

திருவுடையார்க்கே ஆகுமென்பதும், அது ஒரு தேவகடாட்சத்தின் விளைவு என்பதும், மாய தரிசனங்களில் பிறப்பெடுப்ப தென்பதும் அமைப்பியலின் வருகையோடு உடைப்பட்டுப்போன கருத்துக்கள். படைப்பு ஒருவரின் முயற்சியினாதும் பயிற்சியினாதும் என்றே இப்போது நம்பப்படுகிறது. அதாவது படைப்பு இவ்வகுக்குத்துக்கான, இவ்வகுக்கும் பற்றியதான் மனித சிருஷ்ட எண்பது பெறப்பட்டாயிற்று. எனவே பூரணமோ, உள்ளதமோ பயிற்சியாலும் முயற்சியாலும் ஆகும் அடைதல்களே படைப்பு என்று துணிந்து சொல்லலாம். ஒரு சிற்பத்தில் எவ்வாறு ஏந்தவொரு உறுப்பின் அளவும் அதன் முழு உருவத் துக்குத்தகவாய் அமைந்திருக்குமோ, அதுபோல சிறுக்கையின் அமசங்கள் அமைந்திருக்க வேண்டுமென்பது ஒரு சரியான விளக்கமே. சிற்பத்தில் எந்தவொரு கல் முகையும் உளியின் பொழிவில் சிறைதந்துமிகிறது. சிறுக்கையும் அவ்வாறு முழுமை பெறவேண்டும். கவிதையும் இந்த நிலைமைக்கு விதி விலக்கில்லை. ஆனால் கவிதையில் செப்பனிடுதல் என்பது மீண்டும் மீண்டுமாய்த் தொடர்ந்துவிடக் கூடாது. அது கவிதைத்தன்மையையே கொன்று விடும். இந்த எச்சரிக்கையோடு கரும மாற்றும் பொழுது தக்கசொல் தக்க விடத்தில் அமைந்து, உணர்வுக்கு வேண்டாத விவரங்களும் விவரங்களும் விவரங்களும் நீக்கப்பட்டுச் சிறந்த கவிதை பிறக்கிறது.

கவிதையை ஆக்குவன இரண்டு விஷயங்களைக் கவிதை விமர்சகர்கள் கூறுவார். ஒன்று, அதன் சொல்லாட்சி. அடுத்தது, அதன் அமைப்பு. அமைப்பு என்பதை இங்கே கவிதையின் வடிவ

மென்று கொள்ளலாம். புதுக் கவிதை ஒவ்வொன்றும் தன்தன் வடிவத்தைத் தான்தானுமேதான் தீர்மானிக்கிறது. கட்புலனுக்குரிய ஒரு வடிவமே புதுக் கவிதையாய் இருக்கிற வகையில், அதுதன் (இங்கே வரிகள், வரிகளின் சொல் அளவுகள் என்று கொள்ள வேண்டும்) இசையை தானே உருவாக்குகிறது. வெவ்வேறு நீள அகல எடுவாங்களுடைய கொள்கலனில் வார்க்கப்பட்ட நீர்போல் புதுக்கவிதை அமைப்பெடுக்கிறது எனக் கொஞ்சம் தயக்கத்துடனேனினும் சொல்லமுடியும். காற்றுசைவால் நீர்ப் பரப்பின் மேல் இயல்பில் எழும் சலனம். அதுபோல் சொல்கள் வரிகளால் கவிதையில் சலனமெழுகிறது. சலனம் அதன் உணர்வு. அதுவே கவிதையின் ஜீவன். இச்சலனம் வாசக மனத்தில் அசைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தின் அக்கவிதையைச் சிறந்த கவிதையெனக் கொல்லலாம். இந்த அசைவையும் அதிர்வினையும் கிளர்த்தும் வல்லபத்தின் அளவுக்கே, கவிதையொன்றின் தரம் கணிக்கப்படுகிறது.

கவிதை நன்கமையத் தடையாகும் சில விஷயங்களையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வடிவம், சொல் ஆகிய இவையிரண்டும் கவிஞர்கள் சார்ந்த அமசங்கள். Printer's Devil எனப்படுகிற ஒரு அசுரப் பிறவியும் அல்லது அச்சுப் பிசாகும் உண்டு. அந்த அசுரகணத் தலையீட்டிலும் கவிதை குழும்பும். அதன் பாதிப்பு புனை கதையைவிட புதுக்கவிதையில் அதிகம். எழுத்துக் கோர்த்து அச்சுத்தக காலத்தில்தான் அத்தவறுகள் நேர்ந்தன என்றில்லை. இன்றைய கணினி

## II

யுகத்திலும் அவை சம்பவிக்கின்றன என்பது பெரிய தூர்ப்பாக்கியம். எப்படி யாவது எங்கோ ஒரு எழுத்துப் பிழை கவிதையில் ஒடிவந்து விழுந்து விடுவதைத்தான் விட்டுவிடலாம். ஆனால் வரியின் இறுதியில் வரும் சொல்லின் எழுத்துக்களை உடைக்கக் கூடாதென்று, அந்த வரியிலுள்ள சந்திகளின் ஒற்றையுத்துக்களை நீக்கி விடுவது அநாயாசமாக நடக்கிறது. இதனால் சேர்ந்திருக்க வேண்டிய சொற்கள் தனித்தனியாக நின்று அர்த்தம் குறைவுபடும். மேலும், நீளமான ஒரு கவிதை வரியில் சொற்கள் அனைத்தும் அடங்காது என்பதற்காய் அவ்வரியின் இறுதிச் சொல்லையோ, சொற்களையோ கீழ் வரியில் சேர்த்துவிட, அது அல்லது அவை அர்த்தத்தைக் குறிக் கொண்டும், இசையொழுங்கை விழுங்கிக் கொண்டும் பல்லியித்தபடி நிற்கிற நிலைமையும் கைஜம். கவிதையின் ஒரே பந்தி, பாரத்தின் (format) 'பக்க' நலன் கருதிப் பல பந்திகளாகும் கொடுமையை அனுபவபூர்வமாகவே பலரும் உணர்ந்திருக்க முடியும். இவ்வாறான பிழைகள் கவிதையை நலிவுபடுத்துகின்றன; சேதப்படுத்துகின்றன; சிலவேளை சிதைவே செய்து விடுகின்றன. கவிதை வாசிப்பு இவற்றைக் கடந்தே செல்ல வேண்டுமென்பது ஒரு அறி வறுத்துகை. இத்தகைய பிழைகள் இப்பிரதியில் இல்லையென்று திடமாய்க் கொல்ல முடியாது. ஆயினும் வாசகமனம் இவை கடந்து செல்லவே செய்கிறது. இதன் பெறுபேறே கீழே விமர்சனமாய்.

'வனத்தின் அழைப்பு' 1997 இல் நிகரி வெளியீடாக வந்தது. 1987 – 1996 வரை வெளிவந்த அஸ்வகோளின் இருபத் தொரு கவிதைகளின் தொகுப்பு இது. தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள், அவலம், காண்டாவனம், வனத்தின் அழைப்பு ஆகிய நான்கும் நெடுங்கவிதைகளைச் சொல்லத் தக்கவை. ஒரு வகையில் அஸ்வகோளின் முக்கியமான கவிதைகளாக இவற்றைக் கொள்ளல் பொருந்தும். அதேவேளை சிறிய அவர்து புதுக்க விதைகளும் புதிய பிரதேசங்களின் பிரவேசம் காரணமாய் புறந்தளப்பட முடியாதவையே. நெடுங்கவிதைகளின் செழுமைக்கான கவிஞரின் பயில் தளமாக அவை திகழ்ந்தன என்பது இன்னொரு பிரதான விடயம். அவற்றை இனி விளக்கமாய்ப் பார்க்கலாம்.

'எதையும் தீண்டாமல் / இதயம் பரிந்ததிரும் / என் கவலையெல்லாம் / மொழி பெயர் சூட்டி / கொச்சைப் படுத்திவிடும் என்பதுதான்' என்று தொடங்கும் செவல் என்ற கவிதை, காதலுணர்வின் மிகவும் நனினமாய்ப் பேசுவது. இதயத்தை அதிரவைத்தெழுந்த உணர் விற்கு அது காதலென்று பெயர் சூட்டப்படுவதையே விரும்பாது நிற்கிறது. ('என் வேதனையை / ஒரு சொல்லாக ஏவுவேன் / மலராகச் செல்லட்டும் / என்பொருட்டு / அவள் துயரப்படுவதை / நான் விரும்பவில்லை' என்று காதலின் சோகமும் மென்மையும் பேசப்படுகிற இடம் அருமையானது. 'அதோ / செவல்

தெரிகிறது/எனக்குரிய வள்ளமும் நானுமாய....' என்று அக் கவிதை முடிவறுகையில் அக் காதலனின் சோகமும், ஒருவகை விரக்கியும் எவரது இதயத்தையும் கலங்க வைக்கும். உணர்வு ரீதியான பாதிப்பைச் செய்வதின்மூலம் படைப்பின் உயர்ந்த தளத்துக்கு இக்கவிதை சொன்றுள்ளதென நிச்சயமாய்ச் சொல்ல முடியும். 'என் வசந்தம் வராமலே போய்விட்டது' என்பதும் ஏறக்குறைய இம்மாதிரியே காதலைச் சொல்லி சாகாவரம் பெறுகிற கவிதை தான். 'இன்னுமென் உள்ளத்தில்/ நகரத்தின் போலிகள் ஊறவில்லை/ உனை இழந்தவன் ஆயினான்/ என்ற போதும் நேசிப்புக்குரிய என் பெண்ணேன்/ இன்னமும் நான்/ நேராக நின்று பேசவே விரும்புகிறேன்' (- என் வசந்தம் வராமலே போய்விட்டது) என்பதெல்லாம் தமிழ்க் கவிதைப் பரப்பில் பிரிவும் புணர்வும் இருத்தலும் இராங்கலும் ஊடலும் சொன்ன பாரம்பரியத்துள்ளிருந்து அகம் கட்டியெழுந்த மணியான வரிகள்.

முதலில் ஒன்று சொல்ல வேண்டும். நிறைந்த வகைமைகள் கொண்ட கவிதைகள் இத் தொகுப்பில் இல்லை. ஈழத்தில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தத்தின் தும், வெளிநாட்டு யுத்தத் தினதும் பாதிப்பில் மனம் அடைந்த அவலங்களும், அதிர்வகுளும், வெளி அடைந்த மாற்றமும் வெறுமைகளுமே அதிகமான கவிதைகளினதும் பாடுபொருளாகியிருக்கின்றன. குறிப்பாக 'அந்த நாட்கள் நெருங்கி விட்டன்', 'குரிய காந்த', 'இருள்', 'காலத்துயார்' போன்ற கவிதைகள் இவ்வகையினாலே. 'நட்சத்திரம்', 'அவலம்', 'காண்டாவன்' மெல்லாம் சொல்கிற சேதியும் இவைகளே.

'கருணையுள்ளோரே கேட்டோரோ / காகங்கள் கரைகின்றன / சேவல் கூவுகின்றது / மரங்கள் அசைகின்றன / மரணங்கள் நிகழ்கின்றன' (இருள்) என்ற வரிகள் வெளிப்படுத்தும் மாணம், எவ்வளவு இயல்பாக, வழுமையாக, தினசரி நிகழ்வாக இருக்கிறது என்பது மனத்தை நடுங்கவைக்கிற உக்கிரம் கொள்ள து. மேலும், 'கவிதைகள் போலவும்/ மனிதர்கள் கடந்து போகையில்/ நான் நெகிழுந்தேன்' என்ற மாதிரியெல்லாம் கலபத்தில் வந்துவிடாது. இவ்வாறு கற்பிதம் செய்ய வெகு ஆற்றல் வேண்டும்.

இனி அஸ்வகோளின் பொதுவான கவிதைப் போக்குகள் பற்றி.

எந்தவொரு சுமாரான கவிதை யிலும்கூட மேலே காட்டப்பட்டவாறு போல் அதிரவைக்கும் சில எடுத்துக்காட்டுகள் இருக்கவே செய்யும். யுத்தத்தினால் விளைந்த மானிட சோகத்தை மிக நேர்த்தியாக வேறு கவிஞரும் பாடியுள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அஸ்வகோளின் தனித்த முகம் இவற்றில் எங்கே நிற்கிறது என்பதே பார்க்கப்பட வேண்டியதாகும். அதற்கு மழுப் பிரதியூடாகவும் நாம் பயணம் செய்யவேண்டும். இரண்டு தசாப்த காலங்களாக இந்தத் தேசத்தில் நடைபெறும் யுத்தமானது விளைவித்த அனர்த்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஏற்பட்ட மனிதாயத் சேதத்தைக் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. பொருளாதாரம், இயற்கை வளங்களின் அழிவு இதனோடு ஒப்பிடுகையில் ஒரு பொருட்டே இல்லையென்று தயங்காமல் கூறலாம். இந்தக் காலகட்டத்தில் பாசிச்

வகையான கொடுமைகள் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தப் பயங்கரத்திலிருந்து தப்பிக்கவே தமிழர்கள் ஓட்டனார்கள். அகப்பட்டவர்கள் அழிந்தார்கள் அல்லது இருப்பு அறியா நிலையடைந்தனர். உறவுகளின் பிரிவு பல வழிகளில், பல முனைகளில் நிகழ்ந்தது. அதை முகாம்கள் அமைக்கப் பட்டிருந்த இடங்களிலெல்லாம் தமிழரின் சோகம் காட்டாறாய் ஓசிற்று. இந்த மனித அவலம் தமிழ்க் கவிதைப் பரப்புக்குப் புதிது. இத்தகைய வாழ்வழிக்களைத் தொண்ணாறுகளின் கவிஞர்கள் அனுபவ பூர்வமாய் உக்கிரத்தோடு கூறினார். இதனால் தமிழ் வழங்கும் தேசமெல்லாம் ஈழத் தமிழ்க் கவிதை மெச்சப்பட்டது. சோலைக்களியின் 'பாம்பு - நரம்பு - மனிதன்', பா. அகிளினின் 'பதுங்குருழி நாட்கள்', கி. பி. அராவிந்தனின் 'கனவின் மீதி' போன்றவை இதுவரை தமிழ்ப் புலம் காணாப் பொருளைப் பேசின. இவை பேசிய கவிஞர்கள் கவனம் பெற்றனர். ஆயின், இக் காலப் பகுதியில் எழுந்த அஸ்வகோளின் கவிதைகள் ஏன் பிறபோல் கண்டு கொள்ளப்படாது போயின? இவற்றின் தன்மைகள், வெளிப்பாட்டு முறைமைகள் பேறுபட்டிருக்கின்றனவா? அவ்வாறில்லையெனில் 'வனத்தின் அழைப்பு' விதந்துரைக்கப்பட வேண்டிய காரணம் என்ன? இவற்றிற்குப் பதிலை இனி கண்டாக வேண்டும்.

### III

இருபதாம் நூற்றாண்டின் பின் அரையில் மூன்றாம் உலக நாடுகளில் இலக்கியப் போக்கு, குறிப்பாக கவிதைத் துறையில், எப்படி இருந்தது? புனை

கதையளவுக்கு கவிதையில் வீச்சு இங்கெல்லாம் இருந்ததில்லை என்பது ஒரு சரியான பார்வையே. ஆனாலும் பொதுவான இலக்கியப் போக்கின் கணிப்பு அவசியமானது.

அமெரிக்க வல்லரசு தன் கழகுக் கால்களின் கொடுரா நகங்களுக்கிடையில் இந் நாடுகளை இறுக்கிக் கொண் டிருந்தது நிஜை எனினும், அது பொருளாதார ரீதியிலானதாகவே இருந்தது. அப்படியானால் இந் நாடுகளின் மனித அவலம் எப்படி நேர்ந்தது என்ற கவராஸ்யமான வினா எழுகிறது. ஆயிரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களிலேயே இந்த மனித அவலம் பாரியவளவு இருந்தது. இக்கண்டங்களில் பல நாடுகளின் ஆட்சியும் சர்வாதிகாரத்தனமானது. எழுச்சிகள் கிளர்ச்சிகளை முனையிலேயே அழித்து விடுதற் பொருட்டு மனித உரிமைகள் முற்றாக அழிக்கப் பெற்றிருந்தன இந் நாடுகளில். உதாரணமாக உகண்டா, கானா, ருவாண்டா, நெஞ்சியா போன்ற நாடுகளில் இன மத ரீதியிலான பேரினவாதக் கலவரங்கள், உள்நாட்டு யுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. மாபெரும் மனிதத் தொகை அழிக்கப்பட்டிருக்கிறது. பல ஆயிரிக்க கண்டத்து தொல்லினாங்கள் அழிந்தைக்கே தள்ளப்பட்டிருக்கின்றன. கொலம்பியா, ஆர்ஜென்டீனா, சிலி, நிகராகுவா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும், பாகிஸ்தான், ஈரான் போன்ற ஆசிய நாடுகளிலும், பாலஸ்தீனத்திலும் கொடுராம் இயல்பாகி விட்டிருக்கிறது. மக்கள் வாழ்ந்தை அழிப்புக் கலாசாரத்தினால் அச்சப்

படுகுழிக்குள் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றின் கொடுரங்களையும், அவலங்களையும் எப்படி ஒரு படைப்பாளி வெளிப்படையாய்ப் பேசியிட முடியும்? அதனால் இவற்றின் இலக்கியப் போக்குகள் மீமெய் வாதம், படிமாவாதம், குறியீட்டு வாதம் போன்ற வகையினங்களுள் தஞ்சமடைய வேண்டியதாயிற்று. அர்த்த வெளிப்பாடுகள் ஓரளவு, சிலவேளை பூரணமாக, மறந்கப்பட்டன. ஒரு மு கத்தனத்தை நவீன் இலக்கியங்கள் போர்த்திக் கொண்டன. மூன்றாம் உலக நாடுகளில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மனித அழிவு/ பெயர்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் கணத்திலேயே எங்கோ ஒரு மூன்றாய் உலக நாட்டில் ஒரு மனித அழிவு/ பெயர்ச்சி நிகழ்வு நடந்து முடிந்திருக்கலாம்.

இந்த மனித அழிவு/ பெயர்ச்சி இன் இருப்பின் அடையாளமானதும் ஆதாரமானதுமான மண்ணை வெறுமையாக்கிற்று; வாழிடத்தைப் பாழிடமாக்கிற்று; இயற்கை வளத்தையும் பக்ஷமையையும் அழித்தது. மூன்றாம் உலக நாடுகளின் கவிஞர்கள் இதையே பிரதானமாகப் பாடினார். WOLE SOYINKA என்கிற நோபல் பரிசு பெற்ற நெஜீரியக் கவிஞர், ஆயிரிக்காவின் தன் இனக்குழு மொழிலேயே எழுதி சர்வதேச புகழிட்டிய ANTIE KROG என்ற தென்னாபிரிக்க நாட்டுக் கவிஞர், MXOLISI NYEZWA என்ற அவனது இன்னொரு சக்நாட்டுக் கவிஞர் ஆகியோரின் பாடுபொருள்கள் பெரும்பாலும் இவைகற்றியே இருந்தன.

MXOLISI NYEZWA அளவுக்குத் தன் பிரதேசத்து மலைவளத்தை மூடிய மனித துயரத்தை உலகில் வேறொக்க கவிஞரும் பாடியதில்லையென்று கூறுவார்கள். மூன்றாம் உலக நாடுகளின் மீகவி ஞர்களின் பாடுபொருள் மனித அகற்றியும், புலவெறுமையும்.

தொன்னூறுகளின் கவிஞர், அக்காலப் பகுதிக்கு முந்திய கவிஞர் கரும்பூட்ட, ஒருவகையான யுத்த சோகத்தையே பாடினார். பெண்களின் மேல் புரியப்பட்ட பால்ஸ்தியான வன்முறை, யுத்த அழிவின் இன்னொரு பரிமாணம், அவர்கள் போராளிகளாகியது இன் னொன்று. பெண் கவிஞர்கள் அதிகமாகவும் இக்காலப் பகுதியில் தோன்றிய காரணத்தை இப்போது விளங்கிக் கொள்ள முடியும். ஆனாலும் இடப்பெயர்ச்சியும், புலப் பெயர்வும் விளைந்த நிலம் சார்ந்த பாதிப்பு அதிகமாக இவர்களிடத்தில் ஏழவில்லை. அதை முக்கியத்துவப்படுத்திப் பாடியது தான் அஸ்வகோளின் கவிதைகளின் விசேஷமென நினைக்கிறேன். இந்த புரிந்து கொள்ள முடியாச் சூழலே அவர் ஒரு பரிச்சயமிழப்பு (DEFAMILARIZE) ச் சூழலுள் விழக் காரணமாகியிருந்திருக்கிறது. இது என்?

அஸ்வ கோஸ் கவிதை க ஸி ன் பொதுப்பண்பு அவற்றின் பூடகத்தனம்; வெளிப்படையின்மை. உம்மைத் தொகை களையும், வேற்றுமை உருபுகளையும், உரிச் சொற்களையும் அவை சாத்தியமற்ற அளவுக்கே தவிர்த்திருக்கும். கருத்துக் கருங்கான தொடுப்பை அது தன் வாசகனது பொறுப்பில் நிர்தாக்ஷண்

யமாப் விட்டுவிடும். வாசகனுக்கு இயலும் / இயலாது, புரியும் / புரியாது போன்ற எந்தக் கரிசனையுமின்றி அது தன் கவிதைக் கவனத்தில் நுழைந்துவிடும். படிம அடுக்குகளாப் அஸ்வகோஸின் சில கவிதைகள், குறிப்பாக ‘கீதங்கள் அழிந்தபோது’, ‘கலோ’, போன்றவை அமைவது இதே காரணம் குறித்தே. புரிதலை முதல் வாசிப்பில் ஒரு தீவிர வாசகனுக்குக் கூட இவை இலேசாக்கி விடுவதில்லை. மீண்டும் மீண்டும் வாசிப்புள் நுழைந்து உணர்வுகளுள் ஆழம்போதே இவற்றின் அர்த்தம் பிடிபடும். நகுலன், பிரமிள், சி. மணி ஆசியோர் இவ்வகைக் கவிதை வகையால் தமிழில் முத்திரை பதித்தவர்கள். அஸ்வகோஸின் பாதை அவர்களைப் பின்தொடர்கிறது போலவே தென்படுகிறது. தன் சிறுகவிதைகளில் மட்டுமன்றி நெடுங்கவிதைகளிலும் அஸ்வகோஸின் இக் கவிதைப் போக்குத் தொடரும். ஒரு காவியத்தின் பரிமாணத் தையே தன்னுள் கொண்டிருக்கிற நெடுங்கவிதை ‘வனத்தின் அழைப்பு’, தத்துவத்தைப் பேசும் கவிதைகள்போல், திருமந்திரம்போல், சிவஞான சித்தியார் மற்றும் சிவஞானபோதம் போன்ற சைவ மதத்தின் சித்தாந்த விளக்கப் பாடல்கள் போல் தன்னுள் இடையீடற்ற இறுக்கத்தை ‘வனத்தின் அழைப்பு’ கொண்டிருக்கிறது.

‘அந்த வாசலில் அவன் நின்றான்/ மரனத்தின் சிரிப்பு/ உயிர்ப்பற்ற செய்தியை ஈய்ந்தவன்/ சிரித்தான்’ என்று வனத்தின் அழைப்பு கவிதையின் இரண்டாம் பகுதியான தவம் சொல்கிறது.

ஞானம் - மே 2004

இந்தச் சிரிப்பு கொடுமையுடையதாக, அச்சம் தருவதாகத்தான் படுகிறது. நீட்ஷேயின் THUS SPAKE ZARATHUSTRA வில் வரும் இடையன், ஜராதுஸ்ராவின் சொற்படி தன் வாயில் தொங்கிய பாம்பைக் கடித்துத் துப்பியிட்டு பேரோளி எழுச் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு அப்போது வாசகனுக்கு ஞாபகம் வராது போகாது. ஆனால் நீட்ஷேயின் அந்த ஞாலை எத்தனை வாசகன் படித்திருக்கப்போகிறான்?

மேலும், அஸ்வகோஸின் கவிதைத் தொகுப்பில் சில இடங்களில் வெண்ணிரவு என்கிற சொற்பிரயோகம் வரும். இது சோவியத் இலக்கியத் தாக்கத்தில் கவிஞர் மனத்தில் விழுந்த படிமமாய் இருக்க வேண்டும். அதில் தப்பில்லை. ஸ்தொப்பி வெளியின் பனிப் பரப்பின் இரவை, அது பிரதிபலிக்கும் வானத்து வடிவை ரஷ்யக் கவிஞர் வெண்ணிரவென வர்ணிப்பான். அதுபோல் ஈழத்தின் மருத நில, நெய்தல்நில வெளிகளின் வெண்ணிரவை இரவை அஸ்வகோஸ் வெண்ணிரவென வர்ணிப்பது விநோதமாக, அதேவேணை ரசிக்கும்படியாயே இருக்கிறது. இந்த அழிகள் சட்டங்களை உணர்ந்து கொள்ளும்போதே கவிதை மேலும் இன்பம் பயக்க முடியும். எத்தனை வாசகன் இந்த நெகிழ்ச்சி / அறிதற் பரப்பைக் கொண்டிருக்கப் போகிறான்?

‘காண்டாவனம்’ கவிதை தன் எடுத்துரைப்பு முறையால் விகாசம் பெறுவது. காண்டாவனம் மஹா பாரதத்தில் அர்ச்சனாவும் கிருஷ்ண

னாலும் எரியூட்டப்படுவது மட்டுமில்லை, எதுவெல்லாம் அழித்தொழிப்பின் பொருட்டு எரியூட்டப் பெறுகிறதோ அதுவெல்லாம் காண்டாவனமே என்று தான் கவிதை தெரிவிக்கிறது. அப்பெயரில் கோடையின் ஒரு காலகட்டமும் உண்டு. 'கொதிக்கும் வெயிள்/ வீசியடிக்கும் செம்மண் புழுதி/ குடம்குடமாய் குடித்தும்/ அடங்கா விடாய்/ காட்ட மரச் சிற்றிலைகள்/ விடும் அனஸ்லூச்சு' என காண்டாவன காலம் ஆ-1 பகுதியில் வர்ணிக்கப் பெற்றிருக்கிறது. இந்தக் 'காண்டாவனம்' எடுத்துரைத்த பொருளும் பூடகமாகவே இருக்கிறது. ஆனாலும் கவிதை ரசிக்கிறது. கவிதையில் புரிதவைவிட ரசிப்புத்தனம்தான் மிகமிக அவசியமானது. அந்தவித கலா-கவிதா-ரசனையின் அம்சங்களை 'காண்டாவனம்' நிச்சயமாய்க் கொண்டே இருக்கிறது. 'புரிந்துகொள்ளுமாட்டும்/ காத்திருக்கச் சொல்லி போய்விட்டது/ கவிதை' என்று இதே கவிதையின் முடிவுப் பகுதியில் சொல்லப்படுவதுபோல்தான் நிஜத்திலும் நிகழ்கிறது. ஆனாலும் புரியும்வரை காத்திருக்க 'காண்டாவனம்' பொறுத்தவரை ரசிகனின் மனம் சம்மதிக்கும். ஆனால் 'காண்டாவனம்' புரியாதென்றுமில்லை. மீள்மீன் வாசிக்கக விதை தன் உணர்வுகளுடாயே தெளிவைத் தரும். இந்த கவிதைக்கான பூடகத்தனம், படிமத்தனங்கள் அஸ்வ கோளின் கவிதையின் பண்புகள் என்றால் தப்பில்லை. அது உடனடிக் கவனத்தை வாசகனிடத்தில் ஏற்படுத்தி

விடாது. அந்த வகையில் ஒரு புரிதற் காலத்துக்காய் அது காத்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறது.

சிலபல கால நிலைமைகளில் எவருமேதான் தன் அரசியலைப் பேசிவிட முடியாது. குறிப்பாக படைப்பாளிகளால் பேசிவிடவே முடியாது. படைப்பாளியான மையினால் அந்த நிர்ப்பந்தம் அதிகம். ஏனெனில் அவன் ஒரு விஷயத்தை - சேதியை - பிரசாரம் செய்வதோடு பதிவாக்கமும் செய்கிறான். இலங்கையின் அவசரகாலம் அமுலாக்கப் பட்டிருந்த காலப்பகுதி தமிழருக்கு சொல்லவாராத் துண்பமளித்ததையாரால் மறக்கக்கூடும்? அதனால் ஒரு பூடகத்தனத்துங்களிருந்து கவிஞர் தன் கருத்தை வெளிப்படுத்துவான். அல்போர் காமு தனது THE PLAQUE என்ற நாவலில் கொள்ளளநோய் பற்றியே வெளிப்படையாய்ப் பேசுகிறாரெனினும், ஜேர்மனியின் ஆக்கிரமிப்பில் பிரான்ஸ் தேசம் அகப்பட்டிருந்த பொழுது அது அடைந்த இன்னல்களையே கூறினார். அம்மாதிரி உத்தியாகவே அஸ்வகோளின் பூடகத்தனத்தை, படிம உத்திகளைக் கொள்ள வேண்டும். 'காண்டாவன'மும் பூடகத்திலேயே எல்லாம் பேசுகிறது. அது மனிதாயத மென்று அனைத்து அராச பீடங்களும் ஓப்புக் கொண்ட ஒரு கலோகத்தைத் தன்னில் ஒட்டிக் கொண்டு நடக்கப் பிடிவாதமாய் மறுத்திருக்கிறது; அது அராச பயங்கரவாத்தைப் பேசியது; முஸ்லீம்களின் வடபகுதி வெளி யேற்றத்தைப் பேசியது; எம் யத்த நியாயத்தைப் பேசியது; மனித

அவலத்தைப் பேசியது; அதேவேளை வெளிநாடு ஒடுத்தலை எள்ளாவும் செய்தது. ‘இருள்’ கவிதை பலஹீனமானது. ஆனாலும் அது பேசுகிற உணர்வு அற்புதமானது. ‘சிதைந்துபோன மைந்தரின் வேதனை ஓலங்கள் என்னை உறுத்தினான் / நான் வேதனையற்றேன்’ என்று அது கூறுகிறபோது வேதனை வாசகனிலும் படர்கிறது. அக்கவிதை வெளிப்படுத்தும் ஒரு தந்தையின் துயரம் எவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் பூட்கமாகவும் எமது யுத்தத்தின் நியாயத்தைப் பேசி விடுகிறது என்கள் போயிருந்தான் / தன்னை அந்தப் படுத்தவேண்டு’.

## IV

அஸ்வகோஸின் ஒரு காலகட்டக் கவிதைகள் இவை. அவரது மன்னிலை, அவர் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் எல்லா மேதான் இக்கவிதைகளின் ஊற்றுக்கண் என்று நிச்சயமாய் நாம்

கொள்ளலாம். பஸ்துறைக் கலிதைகளை எழுதாவிட்டாலும், அஸ்வகோஸ் எழுதிய யுத்தத்தினால் ஏற்பட்ட வாழிடவெளியும் அழிவும் ஆகிய அம்சங்கள் அவரது கவிதைகளைத் தமிழிலக்கியத்தில் தனியாய் நிறுத்துகின்றன. இந்த வழியிலேயே அவரது கவிதைகள் பார்க்கப்பட வேண்டும்; விமர்சிக்கப் படவேண்டும். கவிதையின் உள்ளீடு களைக் காலம் கருதிக்கூட விமர்சகன் பேசாது இருந்துவிடக் கூடாது. அரசு நிறுவனங்கள் சார்ந்தே நம் பிரபல விமர்சகர்களைல்லாம் இருப்பதினால், அவ்வளவு விமர்சன நேர்மையை அவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியுமா வென்பது கேள்விக்குறிதான். ஆனாலும் புதிய தலைமுறையின் வாசகப் பரப்பு, தன் வாசக விமர்சன முறை மூலமாக வேணும் நற்பிரதிகள் காலப் புழுதி படிந்து மறைந்து போகாது காப்பாற்றும் என்பதுதான் மீதமாயிருக்கிற நம்பிக்கை.

## ‘ஞானம்’ சந்தா விபரம்

### உள்நாடு

தனிப்பிரதி	:	ரூபா 30/=
ஆண்டுச் சந்தா	:	ரூபா 360/=
2 ஆண்டுச் சந்தா	:	ரூபா 700/=
3 ஆண்டுச் சந்தா	:	ரூபா 1000/=
ஆயுள் சந்தா	:	ரூபா 15000/=

சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மனியோடர் அனுப்புவர்கள் அதனைக் கண்டு தபால் நிலையத்தில்

மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய பெயர், முகவரி.

T. Gnanasekaran  
19/7, Peradeniya Road,  
Kandy.

### வெளிநாடு

ஆண்டுச் சந்தா : 25 US\$  
ஆயுள் சந்தா : 300 US\$



# நேர்காணல்

போசிரியர்  
கா. சிவத்தம்மி

சந்திப்பு : தி. ஞானசேகரன்

- ❖ உலகின் முன்னணிக் தமிழர்களில் ஒருவர்.
- ❖ பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழ் பண்பாடு, அரசியல், தொடர்பாடு ஸ் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
- ❖ தலை சிறந்த விமர்சகர்.
- ❖ தமிழ்நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது அளிச்கப்பட்டுக் கொள்ளவும் பெற்றவர்.
- ❖ வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

(11)

தி. ஞானம் : கலை இலக்கியப் பண்ணை 17-03-04 அன்று வரதருக்கு நடத்திய பாராட்டு விழாவில் சிறப்புபூர் வழங்கிய நீங்கள், மறுமலர்ச்சி காலத்திலேயே ஈழத்து இலக்கியம், மண்வாசனை போன்ற எண்ணக் கருக்கள் இலக்கியத்திலே தோன்றிவிட்டன எனக் கூறினார்கள். இக்கூற்று முற்போக்காளர்கள்தான் இவற்றிற்கு வித்திப்டார்கள் என்ற உங்களது முன்னைய நிலைப்பாட்டிற்கு முரணாக இருக்கிறதே!

கா. சி. : உண்மையில் இது ஓர் இலக்கிய வரலாற்று அறிவு சம்பந்தமான பிரச்சினையாக நான் கருதுகிறேன். 1954, 55இல் புத்தாக்கம் பெற்று, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அணி கொழும்பில் செயற்படத் தொடங்கியபொழுது அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பில், மலையகத்தில்,

முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு புதிய தலைமுறையினர் தோன் றி யிருந்தனர். அதாவது இலவசக்கால் வி ஒரு புறமாகவும் சுயமொழிக்கல்வி இன்னொரு புறமாகவும் தொழிற்பட, மேல்வந்த ஒரு இளைஞர் குழாமொன் று இலங்கையில் படிப்படியாக மேலே வருகிறது. இந்தக்கட்டத் திலேதான் இலங்கை முழுவதற்குமான ஈழத்து இலக்கியம் என்ற கோட்பாடு - இந்தியாவிலிருந்து இலங்கை இலக்கியத்தைப் பிரித்துப் பார்ப்பதற்கு நாவலர் காலத்தில் அல்லது அதற்குச் சற்றுப்பின்னர் ஈழத்து இலக்கியம் என்று பயன் படுத்தப்பட்ட அந்த நிலைப்பாடு, இப்பொழுது ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகின்ற ஒட்டுமொத்தமான இலக்கியங்களின் வெளிப்பாடு என்ற கருத்திலே வரத் தொடங்குகிறது. அந்தக்கட்டத்திலே, யாழ்ப்பாணத்திலிருந்து சாதிப் பிரச்சினை சம் பந்தமாக, மட்டக்களப் பிலிருந்து பித்தன் போன் றவர் கள் இன்னொரு நிலையாக, வன் னிப் பிரதேசத் திலிருந்து, சற்றுப்பிந்தி மலையகத் திலிருந்து, தென்னிலங்கையிலிருந்து என ஈழத்தின் தமிழ் பேசும் பிரதேசங்களில் இருந்தும் எழுதத் தொடங்குகிறார் கள். அந்தக்காலகட்டத்தில் நாங்கள் 'மண்வாசனை' என்று எதனைக் கருதி னோமென்றால், அந்தப் பிதேசத்தினது வாழ்க்கையினைச் சொல்லுகின்ற தளமாக கொண்ட கதைகள் - வெறுமென அந்தப் பிரதேசத்தில் வழங்குகின்ற சொற்களை எழுதினால் அது மன்வாசனை ஆகாது. உண்மையில் மண்வாசனை எப்போ

வருமென்றால், அந்தப் பிரச்சனை அந்த மண்ணுக்குள் ளால் வரவேண்டும். - அப்போது அந்தக்காலகட்டத்தில் அதனை மண்வாசனை என முனைப்புப் படுத்தி - அது ஈழத்து இலக்கியத்தின் மண்வாசனை என்று சொன்னோம். இந்த இடத்தில் '�ழத்து இலக்கியத்தின் மண்வாசனை' என்ற தொடர்கள் பற்றிய தெளிவு வேண்டும். முதலாவது, ஈழத்து - என்பது இந்தியாவில் இருந்து பிரித்து நோக்கப்படுகிறது மாத்திரமல்லாமல், இலங்கையில் உள்ள தமிழ் பேசுகின்ற பல்வேறு பிரதேசங்கள், பல் வேறு கூறுகளுடன் வெளிப்படுகின்ற ஒரு மைப்பாடான வெளிப்பாடு. இரண்டாவதாக, அந்த அந்தப் பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகளை எழுதுவது. இவ்வாறு எழுதப் பட்டு வந்தாலும் கூட உண்மையில் நாங்கள் அந்தக்காலகட்டத்தில் இந்த முற்போக்கு இலக்கியத்திற்கு முன்னர் இருந்த இலக்கியப் போக்குகள் பற்றி - குறிப்பாக நவீன இலக்கியப் போக்குகள் பற்றிய ஒரு வரலாற்றுத் தெளிவு இருந்ததாகச் சொல்ல முடியாது. நாங்கள் ஒட்டுமொத்தமாக எவற்றைப் பேசினோமென்றால், இலங்கையர்கோன், வைத்திலிங்கம் போன்றவர்களின் வரவு என்பதனைப் பற்றிப் பேசினோம், ஈழகேசரியை மையப்படுத்திப் பேசினோம். அதே வேளையில் அந்த ஈழகேசரியைத் தொடர்ந்து வருகின்ற தினகரன், வீரகேசரியைப் பேசினோம். இவற்றைப்பற்றிப் பேசினோமே தவிர இந்த 'மறுமலர்ச்சி' இயக்கத்தைப் பற்றியும், கணேஷனினுடைய 'பாரதி'

பற்றியும் ஒரு மேலோட்டமான அறிவுதான் நமக்கு இருந்தது. உண்மையில் அந்தக்காலகட்டத்தில் அந்த அளவில் நாங்கள் இருந்தோமே தவிர, இதில் மிக ஆழமாக உற்று நோக்கவில்லை. அந்தக் கால கட்டத்தில், ஏற்கனவே இந்த மறுமலர்ச்சியுடன் தொடர்புள்ள வரதரோ அல்லது சொக்கன் போன்றவர்களோ உண்மையில் அந்தக் காலகட்ட இலக்கிய முயற்சிகளை அதிகம் மிகைப்படுத்த வில்லை. அதைப்பற்றி எழுதவும் இல்லை. நண்பர் சொக்கனோடு பேசுகின்றபோது அந்த வளர்ச்சியைப் பற்றி அவர் என்னிடம் பலதடவை சொல் லியிருக்கிறார். மற்றது, அந்தக்காலகட்டத்தில் முக்கியமாக இருந்தது இன்னு மொன்று. என்னவென்றால், இந்த முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சிகாரணமாக, சமூக நோக்கில் பிற்போக்குத்தன மானவர்கள் பலர் இந்தப் புதிய இலக்கிய வகைகளை எதிர்க்கத் தொடங்க அந்த மறுமலர்ச்சிக் காலத்தவர்களும் அந்த எதிர்ப்புக்கெதிராக எங்களுடன் சேர்ந்துகொண்டார்கள். ஒட்டு மொத்தமாக இந்த மறுமலர்ச்சிபற்றிய, அதனுடைய ஆழ அகலம் பற்றிய - அது எங்கே இருக்கிறது, எத்தகைய கதைகள் வந்தன, என்னமாதிரி வந்தன என்கின்ற விஷயங்கள் தெரியாமல் இருந்தன. அதை ஒத்துக்கொள்ள வேண்டும் - இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த மறுமலர்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே தவிர, அதைப் பற்றி ஆழமான

வேலைகளை நாங்கள் ஒருவரும் செய்யவில்லை. உண்மையில் பல்கலைக் கழக மட்டங்களில் நாங்கள் போயிருக்கவேண்டும். ஆனால் அந்த மட்டங்களில் போவதற்கும் உண்மையான சில கஷ்டங்கள் இருந்தன. என்னவென்றால், அந்த இதழ் கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. மயிலங்கூடல் போன்றவர்களிடம் இருந்தால் தான் எடுக்கலாம். இல்லாவிடில் எடுக்கவியலாது. இந்தக் கட்டத்திலேதான் செங்கை ஆழியான - தான் நாவல் எழுதுகின்ற அந்த வேகத் தோடு அல்லது அந்த வேகத் துக்குச் சமமான ஒரு கடப்பாட்டு உணர்வோடு இந்த மறுமலர்ச்சிக் கதைகள் எனகிறவற்றை வெளியிலே கொணர்ந்தார். அவற்றை வாசித்தபொழுது நான் ஒரு புதிய உலகத்துக்குள் போகக்கூடியதாக இருந்தது. பாரதி என்ற சஞ்சிகையை கணேஷ் கொண்டுவந்தபொழுது, அந்த சஞ்சிகை ஒரு சமதர் மநோக்குடைய - கம்யூனிச் சித்தாந்த நோக்குடைய ஒரு முன்னோடிப் பத்திரிகை என்பது ஏற்கனவே தெரியவந்தது. நாங்கள் அதைப்பற்றி கணேஷினுடைய விழாக்களிலே விரிவாகப் பேசியிருக்கிறோம். ஏறத்தாழ இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. ஆனால் கணேஷினுடைய பாரதி தனி ஒருவரின் பத்திரிகை இயக்கமாக, இந்தியர், இலங்கையரை முற் போக்குக் கோட்பாட்டில் இணைத்தும் பேசுகின்றதும், தமிழில் இந்த இலக்கியத்தின் வளர்ச்சி வேண்டுமென்றும் எடுத்துக் கூறுவதாக

அமைந்தது. பாரதி என்னும் பெயரே இந்த நோக்கைக் காட்டுகிறது. இது ஐனரஞ்சகமாகப் போனது என் ரும் சொல் லமுடியாது. ஆனால் செங்கை ஆழியான் கொண்டு வந்த தொகுப் பைப் பார் த் தபொழுது - மறுமலர்ச்சிச் சஞ்சி

கைகளில் ஒவ்வொருவரும் எழுதிய கதைகளைப் பார்த்தபொழுது - முக்கியமாகப் பெரியசாமி என்பவரின் கதையைப் பார்த்தபோது - அவர் ஒர் ஆசிரியர்- உண்மையில் அந்தப் பிரதேசங்களைப்பற்றி எழுதுகின்ற தன்மை- முருகானந்தம் போன்றவர்கள், இவர்கள் எல்லோரும் அந்தப் பிரதேசங் களிலுள் எல்லோரும் அந்தப் பிரதேசங் களிலுள் எழுதுகின்ற தன்மை- அந்தப் போக்கின் தொடக்கம் முனை விடுகின்ற தன்மை இந்த மறுமலர்ச்சிக்கால எழுத்தில் இருக்கிறது என்பதனை நாங்கள் கண்டோம். அதன் பின்னர்தான் இதனை நான் சுற்று ஆழமாகப் பார்க்கத் தொடங்கினேன் என்று சொல்லலாம். எனக்கு முன்னர் இருந்த மிகப் பிரதான விடயம் என்னவென்றால், எங்களிடம் ஏற்கனவே இருந்த தரவு. ஈழகேசரி யாழ்ப்பாணத்தில் ஒரு மைல் கல் லாக அமைகிறது. முப்பதுகளில் வருகிறது. சிவபாத சுந்தரம் அதனைப்பற்றி மிகவும் சிறப்பாகச் சொல்கிறார். பொன்னையாவின் பங்களிப்புப் பற்றி நிறையப்

ஒட்டுமொத்தமாக இந்த மறுமலர்ச்சி பற்றிய, அதனுடைய ஆழ அகலம் பற்றிய - அது எங்கே இருக்கிறது, எத்தகைய கதைகள் வந்தன, என்னமாதிரி வந்தன என்கின்ற விஷயங்கள் தெரியாமல் இருந்தன. அதை ஒத்துக்கொள் என் வேண்டும் - இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த மறுமலர்ச்சிபற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே தவிர, அதைப்பற்றி ஆழமான வேலைகளை நாங்கள் ஒருவரும் செய்யவில்லை.

பேசகிறார் கள் . ஈழகேசரி தமிழகத்திற்கும் இலங்கைக்கும் ஒருபாலமாக இருந்தது. ஏறத்தாழ அந்தக் காலகட்டத்தில் இலங்கையர்கோன், வைத்திலிங்கம் போன்றோர் எழுதுகிறார்கள். அவர்களுடைய கதைகள் கலைமகளில் பிரசரமாகின்றன என்ற இந்தத் தகவல்கள் எல்லாம் வருகின்றபொழுது, ஒரு கேள்வி பிறக்கின்றது. மறுமலர்ச்சி என்ற சஞ்சிகை - அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து இவ்வளவு சாதனைகள் செய்ததாகச் சொல்லப் படுகின்ற ஈழகேசரி 'ஜே ஜே' என்று ஒடுக்கின்றபோது, ஏன் தோன்றிற்று? இதனைத் தோற்றுவிக்க விரும்பியவர்கள் யார்? என்கின்ற கேள்விகள் எனக்கு முக்கியமாயின. அப்பொழுதுதான் தெரிந்தது, நவீன இலக்கியம் வருவது மாத்திரமல்ல - சிறுகதை, நாவல் வருவது மாத்திரமல்ல - நாவல்கள் ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டன. 'நொறுங்குண்ட இதயம்' நல் லாபல். நாவல் வழவிலே எழுதப்பட்ட அல்லது நாவலின் தன்மைகளைக் கொண்டு எழுதப்பட்டவை போய், உண்மையிலே ஒரு நல்ல நாவல். எந்தமட்டத்தில் பார்த்தாலும் ஒரு

நல்ல நாவலாக இருப்பது நொறுங் குண்ட இதயம். அந்த மாதிரியான நாவல்கள் வரத் தொடங்கியதன் பின்னர் - அது உண்மையிலே ஒரு யாழ்ப்பாணக் குடும்பத்தில்- அதாவது நவீனமையப் பாட்டுக்குள் வருகின்ற, கிறீஸ்த் தவத்தின் வழியாக வருகின்ற ஒரு குடும்ப - கிராமப் பின் குழலில் வருகின்ற ஒரு வரலாற்றை அதன் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்தப் பின் புலத் தில் 1940 களின் தொடக் கத்தில் மறுமலர் சி எழுத்தாளர்கள் இந்த யாழ்ப்பாணத்து மண்ணினுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள். அது ஒரு முக்கியமான விடயம். அதிலும் பார் க் க முக்கியம் என்னவென்றால், இந்த மறுமலர்ச்சிக் குழுவினர் என்று சொல் லப் படுபவர்கள் யார்? - வரதர், பஞ்சாட்சரசர்மா, நாவற் குழியூர் நடராஜன், சோ. தியாகராசா, சரவணமுத்து - இவர்கள் எல்லோரும் தமது எழுத்தின் தொடக்கத்துக்கான உந்துதலை ஆங்கிலக் கல்விவழி பெற்றவர்களால். இந்த மறுமலர்ச்சி என்ற சொல் லுக்கு அந்தக் காலகட்டத்தில் - நாற்புதுகளில் ஒரு முக்கியமான அரசியல் சமூகப் பின்புலம் இருக்கிறது. பாரதியை மதிக் கிறவர்கள், பாரதிகாட்டிய வழியில் நவீனதமிழ் இலக்கியத்தை வளர்த்துச் செல்ல விரும்புகின்றவர்கள் - அந்த எண்ணமுள்ள அறிஞர்கள்தான் தமிழில் மறுமலர்ச்சி என்ற பத்தைப் பிரயோகித்தார்கள். வையாபுரி பிள்ளையின் ஒரு கட்டுரைத் தொகுதிக்குப் பெயர் தமிழின் மறுமலர்ச்சி. முன்னர் இருந்த

மலர்ச்சியை மீண்டும் கொண்டு வருதல். அந்த மலர்ச்சியை நவீன வடிவங்களில் கொண்டுவருதல். புதிய தேவைகளுக் கேற்பக் கொண்டு வருதல். தமிழ் மீட்பு வாதம் அல்ல. முந் தியிருந் த பெருமைகளைச் சொல் கின்ற வாதம் அல்ல. உண்மையில் திராவிடக் கருத்து நிலை என்ற Ideology யிலிருந்து வேறுபட்டு ஒரு மீட்பு வாதமாக இல்லாமல், நவீன அடிப்படையில், நவீனத் தேவைகளுக்காகத் தமிழைப் பயன்படுத்துவதாகிய ஒரு இயக்கம். இதனை யார் செய்கிறார்கள்? - ஏறத்தாழ இந்தத் தமிழ் மொழிவழிக் கல்வி படித்த இளைஞர்கள். இந்த விடயம் எனக்கு மிக முக்கியமாகப் படுகிறது.

தி. ஞா. : இவர்களைப் பண்டித வர்க்கத்தினர் என்று சொல்லலாமா?  
 கா. சி. : பண்டிதர் கள் இருக்கிறார்கள். பஞ்சாட்சரசர்மா பண்டிதர். எல் லாப் பண்டிதர் களையும் சொல் லமுடியாது. இது ஒரு முக்கியமான இடத்தை உடைக்கிறது. பிற்காலத்தில் பண்டிதர்கள் என்றால் பழையைடுன்தான் நிற்கவேண்டும் என்று சொல் லும் நிலைமையை இல்லாமல் செய்தவர்கள் இரண்டு பண்டிதர்மார். ஒருவர் பஞ்சாட்சரசர்மா மற்றவர் பண்டிதமணி கணபதிப் பிள்ளை. சமூத் து இலக்கிய வரலாற் றில் ஏற்பட்ட மிகத் துக்கரமான சம்பவங்களிலொன்று பண்டிதமணியை முற்றுமுறுதான பழையை தியாகக் கூறுவது அவருடைய 'தம் பியர் இருவர்' போன்ற கட்டுரை, சிவகாமியின்

சுபத்தைப் பற்றி வரும் கட்டுரைகள் எல்லாவற்றையும் பார்த்தீர்களானால் தெரியும் - அவர் சிறுக்கை வடிவில் பல விடயங்களைச் சொல்லி யிருக்கிறார். அவருடைய நடை முற்றிலும் நவீனமான தமிழ்நடை. சொல்லும் உத்திகளும் நவீனமானவை. அந்தக் காலகட்டத்தில் ஒரு பண்டிதர் நவீன தமிழ் இலக்கியத்திற்கு வருவது பிரச்சினையான விடயமாகக் கருதப் படவில்லை. எப்பொழுது பிரச்சனையான விடயமாகக் கருதப்பட்டதென்றால், 61இல் மரபுப் போராட்டம் வந்தபோது. 'அசையாத குட்டை நீர்ள்ல மரபு' என்று நான் எழுதிய போது - இளமுருகனுக்கு எதிராக எழுதியபோது, அந்தச் சண்டையில் பண்டிதர்கள் ஒரு புறமும் மறுபுறத்தில் புதிய எழுத்தாளர்களும் நின்றார்கள். அந்தக்காலகட்டத்தில் நிச்சயமாக பண்டிதர்கள் ஒரு புறத்தில் மாத்திரம் நிற்கவில்லை. அவர்கள் தமிழை மிக விரிவாகப் பார்க்கின்ற ஒரு தன்மை இருந்தது. பஞ்சாட்சர சர்மா சமஸ் கிருதம் தெரிந்தவர். சவாரஸ் யமான விடயம் என்ன வென்றால், நாவற்குழியூர் நடராஜன் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் அவர்களோடு சேர்ந்த ஒருவர்.-அவர்களுடைய இலக்கிய முன்னெடுப்புக்கு அவர் உதவியள்ளார். அதே நாவற்குழியூர் நடராஜன் பின்னர் நிலைமைகள் காரணமாக முற்போக்குக்கு எதிராக மாறினார். அன்மையில் நான் பார்ப்பது என்னவென்றால், இது முற்போக்கினுடைய முக்கியத்தைக் குறைப்

பதாக நண்பர்கள் நினைக்கக் கூடாது. நான் ஒரு வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் பார்க்கிறேன். எனக்குள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த முற்போக்கு இலக்கியத் தளத்திற்குத் தளமாக - காலாக அமைந்தது என்ன? அதற்குக் கீழே இருந்த பசுளை என்ன? அடித்தளமென்ன? இந்தப் பிரச்சனையை 61இல் ஒரு ஆழமான இலக்கியப் பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. ஒரு இலக்கிய வரலாற்று ஆசிரியன் என்ற வகையில், ஒரு ஆய்வாளன் என்ற வகையில் எனக்கு ஒரு கடமை இருக்கிறது - என்னவென்றால், இந்த முற்போக்கு இயக்கம் இவ்வளவு மிகச் செழிப் பாகத் தொடங்கி வளர்வதற்குக் காரணமாக இருந்தது என்னவென்றால், ஏற்கனவே இருந்த ஒரு சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கத்தினால் ஏற்பட்டது. அது ஈழகேசரிக்குள்ளால் வரவில்லை. இதுதான் முக்கியம். ஒரு காலத்தை மீள் கண்டுபிடிப்புச் செய்துள்ளோம். எவ்வாறு சோழர் காலத்தில் வாழ்ந்த நாதமுனி, நம் பியாண்டார் நம் பியுலமாக நாங்கள் பல்லவர்காலத்துப் பக் தி இலக்கியங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்தோமோ அதேபோல இந்த முற்போக்கு இலக்கிய வரலாற்றை எழுதி முடித்ததன் பின்னர் நாங்கள் அதற்கு முன்னர் உள்ள மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் எவ்வாறு வந்தது, எவ்வாறு வளர்ந்தது என்பதைப் பார்க்கிறோம். நான் இப்போது ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். முன்னர்

ஸமுத்தில் தமிழ் இலக்கியம் என்றுதான் எனது கட்டுரைத் தொகுப்புக்குப் பொய்ர் வைத்திருந்தேன். ஸமுத்துத்தமிழ் இலக்கியம் என்று சொல்லும்போது எதைக் கருதுகிறேன் என்றால், தமிழ் இலக்கியம் இலங்கையில் - இலங்கைத் தன்மையுடையதாக எவ்வாறு வளர்கிறது. கடந்த ஐந்தாறு மாதமாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், ஸமுத்துக் கவிதை மரபு என்று ஒன்றை நாங்கள் இனங்காட்டலாமா? அப்படி இனங்காட்டுவதானால் யார் யார் அதில் மைல்கல்கள்? எந்த எந்தப் போக்கு அதில் மைல்கல்கள்?

ஒட்டு மொத்தமான தமிழ்ச் சிறுக்கதை வரலாறு இருக்கிறது. அதில் ஸமுத்துச் சிறுக்கதை என்ன என்ன கட்டங்களைக் கொண்டு வருகிறது? அப்படிப் பார் கும் போது, செங்கை

ஆழியானின் இந்தப் புத்தகத்தின் பிறகு, இலங்கையர் கோள் வைத் திலிங் கம் ஆட்களுடன் தொடங்கி, பின் வரதம் போன்றோரைச் சொல்லி, பின்னர் ஜீவா, டானியல், ரகுநாதன் என்று வருவதற்கு முதல் இந்த வரதர் ஆட்களைச் சொல் கிறபொழுது மறுமலர் சி இயக்கத்தைக் கொஞ்சம் ஆழமாகப் பார் கவேண்டியுள்ளது. அந்த நேரத்தில்தான் ஸமுத்தின் தன்மை களைக் கொண்டு வளருகின்ற ஒரு நிலைமையைக் காண்கிறோம். ஒரு வரலாற்று ஆசிரியன் என்ற வகையில் இது ஒரு முக்கியமான விடயமாகப் படுகிறது. இரண்டாவதாக இது ஆங்கிலப் பயில் வின் மூலமாக வராமல், தமிழ் கற்றவின் மூலம் வந்தவர்கள் ஊடாகவே இந்த நவீனப் போக்கு, இந்த நவீனப்பார்வை, இந்த நவீனத்துக்கான முனைப்பு வருவதென்பது மிக மிக முக்கியமான விடயம். ஏனென்றால் ஏற்ததாழ இதேகாலப் பகுதியில் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் தெரிந்த ஒரு தமிழ் இளைஞர் இயக்கம் ஒன்று வருகிறது. அது யாழ் ப் பாணத் தில் எடுத்துப் போல மறு மலர் சி என்ற வடிவத் தை எடுக்க வில்லை. அந்த வரலாறு இன்னும் சரியாக எழுதப் படவில்லை. அந்தக் காலகட்டத்தில் கிழக்கில் எல். டி. சிவநாயகம், கமலநாதன், ராஜிதுரை

முற்போக்கு இலக்கியத் தளத்திற்குத் தளமாக - காலாக அமைந்தது என்ன? அதற்குக் கீழே இருந்த பச்சளை என்ன? அடித்தளமென்ன? இந்தப் பிரச்சனையை 61இல் ஒரு ஆழமான இலக்கியப் பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. ஒரு இலக்கிய வரலாற்று ஆசிரியன் என்ற வகையில், ஒரு ஆய்வாளன் என்ற வகையில் எனக்கு ஒரு கடமை இருக்கிறது - என்னவென்றால், இந்த முற்போக்கு இயக்கம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்குக் காரணமாக இருந்தது என்னவென்றால், ஏற்கனவே இருந்த ஒரு சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கத்தினால் ஏற்பட்டது. அது ஸழகேசரிக்குள்ளால் வரவில்லை. இதுதான் முக்கியம். ஒரு காலத்தை மீள் கண்டுபிடிப்புச் செய்துள்ளோம்.

சிவநாயகம் , கமலநாதன் , ராஜதுரை போன்றவர்கள் எல்லோரும் வருகிறார்கள் . சமஸ்திக் கட்சிக்கு முதலில் இருந்த பேச்சாளர்கள் எல்லோரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் . ஆனால் அங்குள்ள நிலைமைகள் காரணமாக அது ஒரு திராவிடக் கருத்து நிலையோடு வருகிறது . பகுத்தறிவுவாதம் முதலியலை வருகின்றன . அதற்குள்ளால் வந்தவர்தான் காசி ஆனந்தன் . பாரதிதாசனிடம் போய்விடுகிறார் . அதிலிருந்து விடுபட்டு நின்றவர்கள் நீலாவணன் போன்றவர்கள் .

இந்த மறுமலர்ச்சி சஞ்சி கையின் வருகையும் , மறு மலர்ச்சியின் போக்கும் எனக்கு ஸுத்து இலக்கிய வரலாற் றில் ஒரு முக்கியமான காலகட்டமாகப் படுகிறது . இதனை நாங்கள் முன்னர் அழுத்திச் சொல்லவில்லை . ஆனால் இப்போதுள்ள நிலையில் பல்கலைக் கழகத்தில் செய்யவேண்டிய ஒரு ஆராய்ச்சிக்கான முழுத் தளத்தையும் சொங்கை ஆழியான செய்திருக்கிறார் . இது சம்மந்தமாக யோகராசா போன்றவர்கள் பேசியிருக்கிறார்கள் . தரவுகளுக்கு மேலேசென்று ஆழமாகப் பார்த்தனால் இந்த வளர்ச்சி வந்தது . இப்படிச் சொல்வதன் மூலம் முற்போக்கு இலக்கியத்தினுடைய முக்கியத் துவத்தை நான் எந்தவகையிலும் குறைக்கவில்லை . மறுமலர்ச்சி என்கின்ற இயக்கம் யாற்பாணச் சூழலில் இலக்கிய ஜனநாயகத்

சொங்கை ஆழியான - தான் நாவல் எழுதுகின்ற அந்த வேகத்தோடு அல்லது அந்த வேகத்துக்குச் சமமான ஒரு கடப்பாட்டு உணர்வோடு இந்த மறுமலர்ச்சிக் கதைகள் எனகிறவற்றை வெளியிலே கொண்டந்தார் . அவற்றை வாசித்தபொழுது நான் ஒரு புதிய உலகத்துக்குள் போகக்கூடியதாக இருந்தது .

தக்கான ஒரு விதையைத் தூவகிறது . அதை வளர்க்க முனைகிறது . அந்த இலக்கிய ஜனநாயகத்தின் வழியாகத்தான் முற்போக்கு இலக்கிய இயக்கம் சமூக ஜனநாயகத்தைப் பேசுகிறது . மிக வன்மையாகப் பேசுகிறது . முற்போக்கு இலக்கியத்தை நான் குறைப் பதாகவோ அல்லது அதனுடைய முனைப் பைக் குறைப்பதாகவோ கருதக் கூடாது . ஆனால் இந்த வரலாற்றில் இந்த மறுமலர்ச்சி எனகிற கட்டம் மிக முக்கியமானது . ஏன் வரதரும் சொக்கனும் எங்களோடு நின்றார்கள் , அங்கால் போக வில்லை ? முற்போக காளர்கள் கூட்டத்தில் முட்டை அடித்த பின்பு , சொக்கனுக்கு இடமாற்றம் வந்தது . அந்தக் கஷ்டங்களோடும் அவர்கள் எங்களோடு நின்றார்கள் . காரணம் அவர்கள் மறுமலர்ச்சி இயக்கத்தோடும் சம்பந்தப் பட்டவர்கள் . இதனைத் தராதிடி வசமாக அவர்கள் சொல்லவில்லை . நாங்கள் பார்க்கிற போது எங்களுக்குத் தெரிகிறது . அந்த அளவில் மறுமலர்ச்சி இயக்கம் எங்களுடைய வளர்ச்சிக் கட்டங்களில் மிக முக்கியமானது . எங்களுடைய ஈழத்தின் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அது ஒரு பிரதான கட்டம் .  
(இன்னும் வரும் .....

# எழுத்து தூண்டும் எண்ணெங்கள்

கலாநிதி துறை மனோகரன்

## சாதனை வீரர்

விளையாட்டுத்துறையில் பெரிதாக ஆர்வம் எதுவும் எனக்குக் கிடையாது. கலை, இலக்கியத்துறைகளிலேயே எனது ஆர்வம் அதிகம். ஆயினும், எத்துறையிலாயினும் சாதனை படைப்பவர்களை நான் மதிப்பதுண்டு. அண்மையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் பிரையன் லாரா இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெற் போட்டியில் ஆட்டமிழக்காது நானுறு ஒட்டங்களை எடுத்து உலக சாதனையை நிகழ்த்தியமை பாராட்டுக்குரியது. மேற்கிந்தியத் தீவுகளின் கண்டாரா என்ற சிறிய கிராமத்தில் பிறந்த லாரா, சிறுவயதில் தென்னைமுர மட்டைகளில் துடுப்பாட்டம் பயின்று கிரிக்கெற் துறையில் தம்மை வளர்த்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராகி, 1994இல் முந்நாற்று எழுபத்தைந்து ஒட்டங்களைப்பற்றுச் சாதனையாளரானார். 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அவரின் சாதனையை, முந்நாற்று எண்பது ஒட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் மத்தியில் வைக்கப்பட்டன முறியடித்தார். கொடைனின் சாதனையை சிலமாதங்களிலேயே முறியடித்துச் சாதனை நிகழ்த்தியுள்ளார் லாரா. சாதனை வீரர் பிறையன் லாரா, தமது பெயரைத் தவிர்த்துவிட்டு உலகக் கிரிக்கெற் வரலாற்றை எழுதமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார்.



## புதிய கொட்டகைக் கூத்து

கொட்டகைக் கூத்துக்கான நடிகர்களின் தேர்வு ஒருவாறு முடிந்துள்ளது. ஆட்டம் போடுவதற்கு பல்வேறு நாடகக் கம்பனிகள் தயாராக உள்ளன. ஓம்முறை பெரிய நாடகக் கம்பனிகள் இரண்டிற்கும் நடிகர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. அதனால், பிரதான ஆட்டக் காரக் குழு பிறநாடகக் கம்பனிகளிலிருந்தும் ஆதரவைப் பறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நீலச் சிவப்புச் சாயம் பூசிய நாடகக் கம்பனி நாடகத்தை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. பல்வேறு அவசர வாக்குறுதி களாலும், சமாதானங்க கதை - வசனம் பற்றிய திரிவைப்படுத்திய பிரசாரத்தினாலும், ரசிகர்களைப் பெரிதும் கவலைப்படுத்திய விலைவாசி ஏற்றும், உரம், நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்திய கடும் வரட்சி முதலானவற்றினாலும் ஒரு நாடகக் கம்பனியை ரசிகர்கள் பெரிதும் விரும்பி வரவேற்றுவார். மறுபுறத்தில்

யானைப் பாகர்கள் நிரம்பிய நாடகக் கம் பனி சமாதானக் கதை - வசனத்தைக் கச்சிதமாகக் கையாளத் தெரியாத கையாலாகாத் தன்மை, யந்த காண்டத்தை நிறுத்துவதில் தாம் மேற் கொண்ட முயற் சிகிளைச் சாதாரண சிங்கள ரசிகர் களும் புரிந்துகொள்ளத்தக்க முறையில் கிராம மேடைகளுக்குக் கொண்டு செல் லாமை, ரசிகர் களைப் பொதுவாக துன்பப் படுத்திய சோகக் காட் சிகிளைத் தவிர் ப் பதற் கு முயலாமை யானைப்பாகர்கள் சிலர் ஊழல் சக் கரவர் த் திகளாகப் பாத்திரமேற்ற நிலை முதலியவைகள் அந்நாடகக் கம்பனியைப் பெரிதும் பாதித்துவிட்டன. தமிழ், மஸ்லிம் ரசிகர் களின் ஆதரவு இல் லா திருந்தால், அந்த நாடகக் கம்பனியை இழுத்து முடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

கொட்டகைக் கூத்தை நடத்துவதற்குப் பிரதான ஆட்டக் காரரைத் தெரிவு செய்வதில், நடிகர் கள் தேர்வில் வெற்றிபெற்ற நாடகக் கம்பனிக்குப் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. கோட்டுச் சூட்டுக் கழற்றாத நாடக நடிகர், தமக்குப் பிரதான ஆட்டக்காரர் பாத்திரம் கிடைக்குமென நாவைச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தபோதிலும், பேரினவாத ஆட்டக்காரர் களும் அவர்களை ஆசீர் வதிக் கும் குருக்கள்மாரும் அதனை விரும்பவில்லை. திறமை உள்ளவரும், குருக்கள் மாரின் மனமார் ந் த ஆசியைப் பெற்றவருமான நடிகர் பிரதான ஆட்டக்காரராகப் பாத்திரம் ஏற்றுள்ளார். கோட்டுச் சூட்டுக் கழற்றாத நாடக நடிகர் இப் போதாவது தமது நாடகக் கம்பனியில்

உள்ள பேரினவாத ரசிகர்களைப் புரிந்துகொண்டிருக்கக் கூடும். ஆயினும், செஞ்சோற் றுக்கடன் மறவாத கர்ணன் பாத்திரத்தை பல்வியமாக ஏற்றிருக்கும் அந்தக் கூத் தாடி இவற் றைப் பொருட் படுத்துவதில்லை.

நடிகர் தேர்வுக்கு முன்னர் கை கோர்த்துத் திரிந்த நீலச் சிவப்புச் சாயம் பூசியவர்கள் மத்தியில் தேர்வு முடிந்த பின்னர் பாத்திரத்தேர்வு தொடர்பான இழுபறிகள் ஏற்படத் தொடங்கி இதை எழுதுவது வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பற் பல கனவுகளோடு பழைய கூத்துக்கொட்டகையைக் கலைத்துப் பெரிய அண்ணாவிக்குத் தலைமீது கை வைத் துக் கொண்டுக்கதறி அழவேண்டும்போல் இருக்கிறது. புதிய கூத் துக் கொட்டகை கக் குள் புதுவகையான நடிகர்களும் புகுந்து கொண்டுள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு எதிராக அதரம் இராச்சிய நாடகக் கதைக்கருவை மேடை ஏற்றவே இவர்களது நாடகக் கம்பனி விருப்பம் கொண்டுள்ளது. பலகாலமாக வெளியில் இருந்து நடித்துவந்த இவர்கள், இருப்புக் கொள்ளாமல், தமக்கு மிகவும் பிடித்த குருக்கள்மார் வேடத்தில் புதிய கொட்டகைக்குள் புகுந்துள்ளனர். நாட்டு ரசிகர்கள் நல்ல காட்சிகள் எதனையும் கண்டு ரசித்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். தாம் விரும்பும் முறையிலேயே கூத்தின் காட்சி யமைப்புகள் அமையவேண்டும் என்பதே இவர்களது விருப்பம். இவர் களை வெளியிலிருந்து ஆட்டிவைக் கும் தாடிக் கார அண்ணாவி, பக்குவமாகத் தமது கடமையைச் செய்து கொண்டிருப்பார்.

இதுவரை காலமும் சகல கொட்டகைக்கூத்துகளிலும் மந்திரி பிரதானி பாத்திரங்களையே ஏற்று நடித்துவந்த இரு நாடகக் கம்பனிக் காரர்களுக்கு, புதிய கொட்டகைக் கூத்தில் சாதாரண பாத்திரங்களை ஏற்கவேண்டிய நிலை ஏற்படுவிட்டது. மலைமீதும், கீழ்வானத்தின் தாழ் வாரத்திலும் தனித்தனியாகத் தமது நாடகக் கம்பனிகளை நடத்தும் இருசாராரும் காலப்போக்கில் மந்திரி பிரதானி பாத்திரங்களை ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மந்திரி பிரதானி பாத்திரங்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் இரு நாடகக் கம்பனிக் காரரும் தமது பாத்திரத்தேர்வுக்கு ஏற்றமறையில் கதைக் கருவை மாற்றிக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்.

**வடக்கு - விழுக்கைச் சேர்ந்த நாடகக் கம்பனிக் காரர்கள் தமிழ் ரசிகர்களின் ஆதரவோடு புதிய கொட்டகைக் கூத்துக் கென வந்துள்ளனர். இவர்கள் பாத்திரத் தேர்களில் ஆர்வம் காட்டாது கதைக் கருவிலோயே கவனஞ் செலுத்துவார் என்பது தமிழ் ரசிகர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இதனிடையே சூரியன் உதிக்கும் திசையில் கடந்த ஒரு காலமாகத் தமிழ் ரசிகர்களை வேதனைப் படுத்திய வெளியரங்கு**

நிகழ் சி யொன் று கலைக் கப் பட்டுவிட்டது. இந்த வெளியரங்கு நிகழ் சி யில் பங்குபற்றியவர்களுக்கு உறுதுணையாகச் சொற்பட்டதில் வேட்டைக்காரர்களின் அதிபதிக்கும் முக்கிய பங்குண்டு என்று கலைஞர் வட்டாரங்களிற் பேசப்படுகிறது. வெளியரங்கில் நடைபெற்ற ஆட்ட நிகழ் சி யின் போது, ஆட்டக் காரர்களின் சலங்கையொலி சிறிதுகாலம் பேரினவாத ரசிகர் களையும் ஓரிரு தமிழ் நடிகர்களையும் பரவசப் படுத்தியது. ஆயினும், அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆட்டம் ஓய்ந்துவிட்டதில் அவர்களுக்கு பெரும் ஏற்றுமை மின்சீயது.

புதிய கொட்டகைக் கூத்து நிகழ் சி யில் அயல்நாடு ஒன்றும் புதிய ஆர்வத்தோடு திரைமறைவில் பின்னனி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட அயல்நாடு எந்த நிகழ் சி யிலும் கலந்து கொள்ளாது பார்வையாளராக மாத்திரம் இருந்தால் போதும் என்ற கருத்தே நிலவுகிறது. அது புதிய கூத்து நிகழ் சி யிலோடு தொடர்பு கொண்டு ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என்பதே தமிழ் ரசிகர்களின் பிரார்த்தனை.

## புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை)

புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை அனுப்புவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் அந் நூல் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே புதிய நூலக்குத்தில் இடம் பெறும்.

## இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியம்

இலங்கைத் தமிழ் நூல் பதிப்பு முயற்சிகளை ஒழுங்கு படுத்தவும், வழிகாட்டவும் உதவும் வகையில் பதிப்பாளர் ஒன்றியம் ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பாய் கடந்த 14-3-2004 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வினோதன் கேட்போர் கூடத்தில் கூட்டம் ஒன்று பதிப்பாளர்கள், ஆசிரிய பதிப்பாளர்களால் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் “இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியம்” எனும் பெயரில் ஈழத்து தமிழ் நூல் பதிப்புத் துறையினை வளம்படுத்தும் நோக்கில் ஒன்றியம் ஒன்று ஊருவாக்கப்பட்டது

இலங்கை பதிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய பதிப்பாளர்களிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துதல், இலங்கைத் தமிழ்நூல் முயற்சிகளுக்கு தேசிய மட்டத்தில் தலைமைத்துவத்தினை வழங்குவதுடன் பதிப்பு மற்றும் விற்பனை தொடர்பாய்க் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குத் தீர்வுகாணப்படும் முயற்சிகளில் ஈடுபடல், ஈழத்துத் தமிழ் நூல் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்குதல், ஈழத்துத் தமிழ் நூல் தொடர்பான முழுமையான தகவல் பேணும் அமைப்பாய் செயற்படல், பொதுவாய் இலங்கை குழலில் “புத்தகப் பண்பாட்டை” மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக இவ் ஒன்றியம் இயங்குவதெனவும் வருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சி ஒன்றினை நாடளாவிய ரீதியில் நடத்துவதையும் நூல்விமர்சன காலாண்டிதழ் ஒன்றை வெளியிடுவதனையும் தனது ஆரம்ப செயற்திட்டங்களாகக் கொள்வதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பின்வருவோர் இவ் ஒன்றியத்தின் பதவி தாங்குநர்களாக இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர்:

**காப்பாளர்கள்:** உடுவை. எஸ்.தில்லைநாட்ராஜா, ஜனாப் எஸ். எம். கமால்தீன், பேராசிரியர் சோ. சுந்திரசேகரம், பேராசிரியர். சி. மௌனகுரு, திரு. தெ. சஸ்வரன், ஜனாப் ஹாசிம் உமர். தலைவர்: திரு. பூ. ஸ்ரீதரசிங், செயலாளர்: திரு. க. குமரன், பொருளாளர்: ஜனாப் ஜீன்னாராவும் ஷரிபுத்தீன். உறுப்பினர்கள்: திருவாளர்கள். டொமினிக் ஜீவா, இராஜ ஸ்ரீகாந்தன், சோ.தேவராஜா, வி.ராஜபிரசாத், அந்தனி ஜீவா, மேமன்கவி, சுதாராஜ், இரத்தினவேலோன், நா. சோமகாந்தன்.

ஒன்றியத்தின் தொடர்பு முகவரி: 340, செட்டியார்த்தரு, கொழும்பு-11

### வேண்டுகோள்

‘தமிழ் மகள்’ ஆசிரியை மா. மங்களம்மாள், திருமதி நடேசையர் மீனாட்சி அம்மாள் ஆகியோரது படங்கள் எமது கல்வி ஆய்வு நிறுவனத்திற்குத் தேவைப்படுகிறது. வைத்திருப்போர் படங்களைத் தந்து உதவவும். பாவனையின் பின் திருப்பி அனுப்பிவைப்போம் - நூலக ஆசிரியர், பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், இல. 58,தர்மராம வீதி, கொழும்பு -06 (தொலைபேசி: 2595296)

## இடிந்து தொங்கும் நடனின் ஞாபகம்

- தானா. விஷ்ணு

இடிந்து போன எனது வீட்டுச் சவரில்  
உன் நினொவாக ஒரு பஸ்லி  
ஓட்டுக் கொண்டே இருக்கிறது.

வளமான என் வாழ்வுடன்  
பற்றிக் கொண்டிருக்கும் சோகத்திலும்  
உன் ஞாபகம் ஊறிக் கொண்டே இருக்கிறது.

யதார்த்தம் அறுந்து போன ஒரு கேள்வியுடன் ந்  
என்முன் முகம் நீட்டுகிறாய்  
உன் முப்புள்ளியில் இருந்து விலகி  
உன்னில் இருந்து தொடர்பு அறுத்துப்போய்  
விழுகிறேன் ஒரு வெளிச்சம் அற்றுப்போன புள்ளியின் மீது.



சொல் நீ.

எந்தன் விம்பத்தை இரு கூறாக்கி  
எதற்காய் ஒரு பூச்சியை வெளியில்  
தொங்க வைத்திருக்கிறாய்.

நிலங்கள் இல்லாதுபோன உனது மனக்குறிப்பை  
எதற்காய் அடிக்கடி எனக்கு அவிழ்த்துப் போடுகிறாய்  
போ, தூரம் போ  
என்னில் இருந்து உன்னை விலக்கி.

இடிந்து போய்க் கிடக்கும் என் வீட்டுச் சவரில்  
ஓட்டுக் கொண்டிருக்கும் ஒரு பஸ்லி  
உன்னை ஞாபகமுட்டுவது எனக்குப் போதுமானது.

# கேள்வி ஞானம்

## -இலக்கியன் பதில்கள்



**கேள்வி :** ஞானம் 44 ஆவது இதழில், கம்பவாரிதியின் சிறுக்கை 12 பக்கங்களை எடுத்துவிட்டது. வசனநடையிலும் புதுமையில்லை. சிறுசஞ்சிகையில் இப்படிப் பக்கங்களை வீணாக்குவது கட்டுப்படியாகுமா? எனக் கேட்டுள்ளாரே மாவை வரோதயன்!

**த. மகேஸ்வரன், கண்டி.**

**பதில் :** இதேபோன்ற கருத்தினை கிழக்கிலிருந்து வாகனாவானானும் எழுதியிருந்தார் - கம்பவாரிதியின் பிரபுவத்தைக் கருதியா அதிகங்கங்களை ஒதுக்குகிறீர்கள் எனக் கேட்டுருந்தார்.

இவர்களது கருத்துக்கள் பற்றிய சரி, பிழை விமர்சனங்கள் போன்றவற்றிற்கு அப்பால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் உள்ளன.

முதலாவதாக, கம்பவாரிதியின் ஆக்கங்கள் வாசகர்களால் ஆர்வமுடன் வாசிக்கப்படுகின்றன. எவற்றை வாசிக்காமல் விட்டாலும் கம்பவாரிதியின் ஆக்கம் என்றவுடன் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, அவரது ஆக்கங்கள் வாதப்பிரதிவாதங்களை விமர்சனங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றால் இலக்கியவளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுகின்றது.

மூன்றாவதாக கம்பவாரிதியின் ஆக்கங்கள் வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இணையத் தளத்திலும் மறுபிரசாரம் செய்யப்பட்டு உலகளாவிய ரீதியில் பாம்பல் பெறுகின்றன. இது அவரது ஆக்கங்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.

மேற்கூறியவற்றைக் கருத்திற் கொண்டே கம்பவாரிதியின் ஆக்கங்கள் ஞானத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. சிறுசஞ்சிகைச் சூழலுக்கு இவையெல்லாம் முக்கியமானவை.

முன்னர் சிறுசஞ்சிகைகள் நடத்திய கலைச்செல்வி - சிற்பி அவர்களும் மறுமலர்ச்சி - வரதர் அவர்களும் கம்பவாரிதியின் வசனநடை, ஆக்கத்திற்கு ஆகியவை பற்றி இதழ் 42, 43இல் 'வாசகர் பேசுகிறார்' பகுதியில் எழுதிய பகுதியையும் பார்க்கவும்.

**கேள்வி :** தேர்தல் முடிவுகள் பற்றி .....

**ந. பரசுராமன், நாவலப்பிட்டி.**

**பதில் :** அப்தந்திரங்காச் சண்ணடை பிழத்த பூணைகள், குரங்கின் ஷையில் அநை ஒப்பு ததுள்ளன. அப்நதான் நாடு பூணைகளும், குரங்கும் யாரென நீங்களே ஊகியுங்கள்.

**கேள்வி :** தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் வரிசையில் இடம்பெறக்கூடிய எழுத்தாளர்கள் நம் நாட்டில் தோன்றாதது ஏன்?

**கந்தவனம் மிரபாளினி, சாவகச்சேரி.**

**பதில் :** ஆழாரான புலமை, பழைய இலக்கியங்களில் பயிற்சி, நம் பண்பாட்டுத் தடங்களில் தெளிவு, கூயசிந்தனை, அற்புதமான வெளிப்பாட்டுத் திறன், தன்னம்பிக்கை, புலமைச் செருக்கு, பூச்சி மனப்பான்மை, இவற்றோடு மற்றவர்களை 'அட்ஜஸ்ட்' பண்ண நினையாத நிமிஸ்வு என்பவைதான் நீங்கள் சொன்ன எழுத்தாளர்களின் தனித்தங்களைக்குக் காரணம். என்னால் இவ்வளவுந்தான் சொல்லமுடியும். உங்கள் கேள்விக்கான பதில் இதற்குள் இருக்கிறது? என்று தேடுங்கள். உங்கள் கேள்வியை ஆழ்ப்படையாய்க் கொண்டு ஞானத்தில் வெளிவந்த 'கிளாக்கர் புத்தி' என்ற கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைக் கண்டிற்கும், மேற்கொள்ள கேள்விக்கு வெளிப்படையாய்ப் பதில் சொல்ல எனக்குப் பைத்தியா? என்ன.

**கேள்வி :** நம் நாட்டில் ஆக்கர்த்தாக்களைவிட, விமர்சகர்கள் அதிகம் மதிக்கப்படுகிறார்களே! இது சரியா?

**க. இராசையா, கொழும்பு:**

**பதில் :** சரியா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். விமர்சகர்கள் தருகிற முன்னுரையில்தான், தங்கள் ஆக்கர்த்தின் வெற்றி இருக்கிறது என்று நினைக்கும் ஆக்கர்த்தாக்கள் இருக்கும்வரைக்கும், இந்நிலை தொடரத்தான் செய்யும்.

விமர்சகர்கள் காட்டுகிற இலக்கியத் தத்துவப் பூர்சாணாடுகளைக் கண்டு மிரண்டு, அவற்றைத் தாம் விளங்கிக் கொண்டதாகவும், தம் ஆக்கங்களும் அதனடிப்படையில்தான் வந்தவை என்றும், பித்தலாட்டம் செய்யும் பொய்ம்மையாக்க கர்த்தாக்கள் இருக்கும் வரைக்கும் இந்நிலை தொடரத்தான் செய்யும்.

தமிழ்த் தீர்ப்புது கழுதை என்று சொல்லும் துணிவில்லாமல், குதிரை என்றால்தான் அதற்கு மதிப்பெண் விமர்சகர் சொல்வதை நம்பி, தம் கழுதைக்குக் குதிரையெனப் பெயரிட்டு பொய்ப்பாய் மகிழும் ஆக்க கர்த்தாக்கள் இருக்குப்படும் இந்நிலை தொடரத்தான் செய்யும்.

மக்கள் மத்தியில் தம் ஆக்கங்கள் மாற்றம் செய்கிறதோ? இல்லையோ? பல்கலைக் கழக ஆய்வுகளில் தம் பெயர் பதிவானால் போதுமென நினைக்கும் ஆக்கர்த்தாக்கள் இருக்கும்படி இந்நிலை தொடரத்தான் செய்யும்.

இத்தகைய ஆக்க கர்த்தாக்களைப் பார்க்கும்போது, ஆயிரம் மனிதப்பலவிருந்தும் அது தெபியாமல், ஒரு மனிதன் கையில் வைத்திருக்கும் அங்குசுத்திருப்பு யெந்து, மிருகக் காட்சிச் சாலையில் அடைப்பட்டு வித்தைதாட்டும் யானைதான் என் நினைவிற்கு வரும். யானை மிரண்டால் பாகனாவது? அங்குசுபாவது? அந்தணையும் பறக்க வேண்டியதுதான். தன் செயறியா யானைகள் இருக்கும் வரைக்கும் பாகனுக்கும், அங்குசுத்துக்கும் மதிப்பிருக்கத்தான் செய்யும்.

'அந்தப் பாத்து அலிகள்' - இது விமர்சகர்கள் பற்றி மேற்கு நட்டு அறிஞர் ஒருவரின் கருத்து. இக்கூற்றில் அவ்வறிஞரின் மிக நுட்பமான நையாணாடு வெளிப்படுகிறது. அந்தப்பாத்தில், பட்டத்துரசிகளின் கந்தினைக் காவல்செய்ய அலிகள் நியமிக்கப்படுவார்களாம். அந்தப்பாத்தில் நட்பவையில்லாம் அவ் அலிகளுக்குத் தெரியும். ஆனால், பாவும் அவர்களால் அதில் ஓன்றைத்தானும் செய்ய முடியாது. கிண்டல் என்றால் இதுவெல்லவோ கிண்டல்.

**கேள்வி :** ஞானம் முற்போக்கை ஆதரிக்குமா? பிற்போக்கை ஆதரிக்குமா? எம். நளீம், புத்தனம்.

**பதில் :** உண்மையை ஆதரிக்கும்.

## இலக்கிய வானில் பிரகாசித்த நட்சத்திரம் உதிர்ந்து விட்டது!

**உணர்வு பூர்வமாக என்னை நேசிக்கும் நண்பனாக.** முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் என்னுடன் இணைந்து செயற்பட்ட இனிய தோழனாக எம்த்தியில் கருசுறுப்பாக—எனது ஊக்க சக்தியாக விளங்கிய, ராஜ பூர்க்காந்தன் அவர்களின் மறைவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீண்டுமொன்று முடியவில்லை. முப்பத்தெந்து வருடமாக அவருடன் பழகிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எண்ணி எண்ணி, எனது மனம் வெய்துகிறது.



அவருக்குச் சுகமில்லை எனக் கேள்வியற்று அவரைப் பார்க்க நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, நான் மீண்டும் சுகவீனத்தின் கோப்பிழையில் சிக்கிவிடக் கூடாதே என அக்கறைப் பட்டாரே தவிர தன்னைப் பற்றிக் கவலைப்பட வேயில்லை! என்ன அற்புத்திப்பிறவி அவர்!

எழுதுவது, சுக எழுத்தாளர்களின் நூல்களை வசீக்கு உற்சாகப்படுத்தும் வகையில் பாராட்டிப் பேசுவது மௌறி பெய்ப்பு வேலைகளில் முழுகி விடுவதென அண்மைக் காலத்தில் கருசுறுப்பாக இயக்கிவந்த மனித நேயவாதிலின்றும் மீழுடன் இல்லை! என் மனம் நம்பவே மறுக்கிறது!

சித்திரைப் புத்தாண்டு உதயவேளை, தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்து என் துணைவி பத்மாவின் 'எழுத்து மாண்பூ மகளிர்' நூலைப் படித்து முடித்து அந்தன் சிறப்பை வானளவுக்கு புதிய பாராட்டிய அந்த இனிய உற்சாகக் குரலை இனிநாம் கேட்க முடியாது! என் மனம் நம்ப மறுக்கிறது.

வதிரிப் பெரியார் குரன் அவர்களின் ஆக்கங்களைப் பதியிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, பேராசிரியர் சிவத்தும்பி எழுதிய முகவரையையும் தனது பதிப்புரையையும் பத்து நாட்களுக்கு முன் கொண்டு வந்து தந்து, என்னுடன் கலந்துரையாடிக் சென்ற அந்த இனியவேளை – சித்திரைப் புதுவருஷம் கழித்து மகளுடன் விருந்துக்கு வருவதாகக் கூறிக் கொண்ற, என் மனதின் ராஜ சிம்மாகனத்தில் உட்கார்ந்திருக்கும் ராஜ பூர்க்காந்தன் இனி வரவே மாட்டா என எண்ணும் போது மனம் கதறித்துக்கிறது.

தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் பதுவியில் இருந்தபோது, எழுத்து இலக்கிய வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை புதிய எழுத்தாளர்களுக்கு அளித்த ஊக்கம், முத்த எழுத்தாளர்களை நேரில் சந்தித்து மீண்டும் இலக்கிய உலகுக்கு இபுத்து வந்து எழுத வைத்த கெட்டித்தனம் முதலியவற்றால் பேராசிரியர் கலவாசுதிக்குப் பிறகு அப்பதில் பெருமை பெற்றதாக விளங்கியது.

அன்புத் தமிர ராஜ! நீ இன்று இல்லை என்பது நிஜம். ஆனால்என்றும் உமது புன்னியுலவு புத்த முகம், நீதிக்கார் எதிர்த்துப் போராடும் உமது உறுதி, பரிசுகள் பல பெற்ற உமது எழுத்துக்கள், பக்கஞ் சாராத் தன்மை, கருசுறுப்பான் செயற்பாடுகள், இதமான உற்சாக வார்த்தைகள், பணியிலும் இனிமையும் கொண்ட சபாவும் முதலிய பண்புகள் என்றும் எம்மோடு வாழும், வழிகாடும்!

22.04.2004

என். சோமகாந்தன்

# மூன்றாவது



சிறுகதை

- சுதர்மமகராஜன்

கும்பிருட்டுல தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு இப்ப எனக்கு விளங்குது. மனுஷ வாசமே இல்லாம இந்த கொஞ்ச நாளா நா பற்ற அவஸ்த சொல்லிமாளாது. ரா, பகலு வித்தியாசமே தெரியாம, ஒரு மூணையில செவுத்துக்கு சாஞ்சி, இப்ப அம்மப் வரும், இப்ப அம்மப் வருன்னு, காத்திருந்து, காத்திருந்து சலிச்சி போயிருக்கி.

எனக்கிருந்த ஒரே ஒறவு அம்மய் மட்டும்தான். அம்மய்க்கும் அப்படி தா. ஒறவன்னா, அவனுக்கு நா இல்லாம ஏலாது. வெளில போறது இருந்து, அவ எங்க போறதுங்னாலும் என்னுட்டு ஒதவி வேணும். அம்மய் ..... அவ இல்லாம, இந்த காம்பராவே இருட்டஞ்சி, பாழ்டஞ்சி போய், தனியா நாபற வேதனை எனக்கு மட்டும்தா தெரியும். அவளோட நா கழிச்ச நாட்கள் ஏ நினைவுகள்ள இருந்து எப்புமே அகலாதவை. ஒரு ஊன்று கோலாய் கிட்டத்தட்ட ஜந்தாறு வருட காலமாய், அம்மய் கூட வாழ்ந்து சேவ செஞ்சிருக்கே.

கருப்பையா, கருப்பையான்னு ஒரு ஆளு இருந்தாரு. அந்த ஆளுதா அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி, என்னய அம்மய்கிட்ட கொண்ணாந்து சேர்த்தாரு. மனித சஞ்சாரங்களிலிருந்து விலகி, ஒரு உயிரற்ற ஜடமாய் வாழ்ந்து கொண்டிருந்த என்னை, கருப்பையா, மனிதர்கள் நடமாடும், உறவுகள் உலவும், இந்த வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தார்.

முதன்முதலாய் அம்மய்யை நான் கண்டது, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, முற்றத்தில் காயப்போட்டிருந்த செத்தல்களை கொத்தவரும் கோழிகளை, குச்சி கொண்டு விரட்டும், உயிர்கள் மீது இரக்கமற்ற ஒரு மனுவியாய்த்தான்.

“அழயே அந்த கோழிய வெரட்டு, இல்லன்னா தாச்சிக்குத்தான் போகும்”

என்று கோழிகளின் உயிர்களுக்கு கர்ஜனை விட்டுக் கொண்டிருக்கும் போதுதான் கருப்பையா என்னுடன் வீட்டு முற்றத்தில் நின்றார். தலைமுடி நரைக்காத, சுருக்கங்கள் விழுந்த முகத்துடன், கூனியபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தவளை பார்த்தபோது, இவளொரு பொல்லாத மனுவியாக இருப்பாளொன்று தோனிச்சது.

கருப்பையாவிடமிருந்து என்னை வேண்டா வெறுப்பாகக் கையிலெடுத்துப் பார்த்தவள், “இதென்ன தடிடா” என்று திண்ணையில் ஒரு பக்கமா வீசி யெற்றஞ்சப்போ, அவளப்பத்தி எனக்கிருந்த எண்ணாம் ஊர்ஜிதமாச்சி.

கிட்டத்தட்ட அன்னைக்கு நாள் முழுக்க, நா அநாதரவா திண்ணையோரமா விழுந்து கெடந்தே. என்ன நினைச்சாளோ ஏது நினைச்சாளோ தெரியல, அம்மய், திண்ணையிலிருந்து என்ன யெடுத்து, அவளோட ஊன்று கோலாய் நிறுத்திப்பார்த்தா. அண்ணைல

இருந்து அம்மயின் மூன்றாவது காலாய் நா சேவையாத்த தொடங்கினேன். ஆரம்பத்துல் பொல்லாத மனுஷியா விளங்கின அம்மய், போகப் போக எவ்வளவு நல்லவன்னு புலப்பட தொடங்கிச்சி.

அம்மய்க்குன்னு, ஒரு காம்பரா, இந்த வீட்டில் ஒதுக்கியிருக்கி. ஒரு நாளின் அதிகமான நேரங்கள், அவ அதுக் குள்ளதான் கழிச்சா. காலைப்பொழுதுல் மட்டும் திண்ணையில் குந்தி வெயில் காய்வா. காலை வெயில்ல, கூத காயிறது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். நானும் அவளோட பக்கத்துல் நின்னுக்குன்னு அம்மய்க்குத் துணையா இருப்பேன். இந்த வீட்டில் டாசன் னு ஒரு நாய் இருக்கு. அதுக்கு அம்மய்னா ரொம்ப உசரு போல, எப்பவும் அம்மய்ட காலடியிலேயே கருண்டு படுத்திருக்கும். அம்மய் பாசமா அதோட தலைய தடவை எனக்குப் பொறுத்துவதையா இருக்கும். என்னையும் அப்படி தடவ மாட்டாளான்னு ஏங்குவேன்.

இந்த வீட்டில், அம்மய்க்குச் சாப்பாடு கொடுக்கிறது, குளிப்பாட்டதுல் இருந்த மத்த வேவையெல்லாம் செய்றது, அவளோட மகவயித்து, முத்த பேத்தி சுபத்ராதான். சுபத்ரா ஒல்லிபா, ஒசரமா இருப்பா. அவ புருஷன் மொடா குடிகாரன். அவ மூன்று புள்ளைகளையும் வச்சுக்கிட்டு, குடிகாரப் புருஷனையும் சமாளிச்சுகிட்டு, அம்மய்யையும் கவனிக்கிறத பார்த்தா, பாவமா இருக்கும், “இவளோ கஷ்ட பட்றாளோன்னு”. ஆனா, சில நேரம் அம்மய்யை கண்ட மாதிரி ஏகவா. அந்த நேரம் மட்டும் அவமேல எரிச்சல் எரிச்சலா வரும்.

ஆரம்பத்துல அம்மய், அவ வேலைகள் கொஞ்சம் கொஞ்சமா அவளாவேதான் செஞ்சுகிட்டா. ஆனா போகப்போக அவனுக்கு ரொம்ப முடியாமப் போய், ஓரே இடத்துல மொடங்கி பொய்ப்படா.

கடைசி ஒரு வருஷமா அம்மய் படுத்த படுக்கையா இந்தக் காம்பராவுள்ளுக்கே தான் காலத்த கழிச்சா. வெளிக்கிக் கூட போக முடியாம கஷ்டப்பட்டா. சில நாட்கள்ள திமர்ன்னு ஒரு கையால என்னைய பிடிச்சிகிட்டு, மறுகையால செவுத்த பிடிச்சிக்கிட்டு மெது மெதுவா வெளீல போவா. ஆனா வாசபடியிலேயே ஒன்னுக்கு இருந்துருவா. பிறகு அத மறைக்க அவ பட்றபாடு, நா ஒத்தி செய்ய இயலாதவனா பார்த்துகிட்டு இருப்பேன். சாக்க இழுத்து போடுவா, இல்லன்னா அவளோட பழைய சீலையால தொடப்பா. தொடச் சீலைய ஒரு மூலையில் வீகவா. தபித்தவறி, இத வீட்டில் யாரும் பார்த்துப்படா,

“கெழுட்டு சனியே, முத்திரம் பேய வெளிய போனா என்னா, வீட்டைடே நாறுடிக்கிற” ன்னு ஏச்சுவியும். அம்மய் தன் தவறு புரிந்தவளாய் சூனிக்குறுகும் போது, நானும் குறுகி விடுவேன். சுபத்திரா எவ்வளவு ஏசினாலும், ஏசி, ஏசியே எல்லாத்தையும் சுத்தப்படுத்துவா. ஆனா அவ புருஷன் தான் குடிச்சிட்டு வந்து ஒன்னு சுத்தம் போடுவான்.

“அடியே இந்த கெழுயிய வீட்டு விட்டு வெரட்டு, வீடே நாறுது” ன்னு, ஊரே கேக்க கத்தி சண்டை போடுவான். இதெல்லாம் கேட்டு, அம்மய் தன் இயலாமைனாலும், தன்னை மீறி நடக்கும் செயல்களினாலும் வெட்கத்தினாலும், கூனிக் குறுகுவாள். சில நேரம், நான் நினைப்பதுண்டு, அவளது கூன்,

ஆரம்பத்தில் பார்த்தத விட இப்ப அதிகரிச்சி இருக்கிறது இப்படி ஏச்சு கேட்டதால் தான்னு.

அம்மீப் காம்பாவுள்ளுக்கே ஒன்னுக் கிருக்கவும், மலம் கழிக்கவும் செய்றதால் அவளோட சாப்பாட்டின் அளவு போகப் போக கொறஞ்சிகிட்டே வந்திச்சி. ஆனா அம்மீக்கு சிறுபிள்ளை மாதிரி ஏதாவது வாய்ல் போட்டு கொறஞ்சிகிட்டே இருக்கணும்.

இப்புத்தான் ஒருநள்ளிட அம்மீக்கு ரொம்பப் பசிபோல. படுக்கைய விட்டு மெதுவா எழுப்பினவ, என்னையும் ஊனி, உணரி மறுநையால் வெவ்த் பிழிச்சிக்கிட்டே சத்தமில்லாது, குசினிக்கு வந்து சட்டி யெல்லாம் தொற்றுப்பார்த்தா. ஆனா ஸ்பிடி எதுவுமே இல்ல. குசினி முலையில் ஒரு பெயி பானைல் அரிசி இருந்திச்சி ஒரு புடி அரிசியெடுத்து வாயில் போட்டு கொறிக்கத் தொடங்கினா. அன்னைக்கு ஆரம்பிச்ச அரிசி திங்கிற பழக்கம், களவு அரிசிய அள்ளி இடுப்புல சொருகி வச்சிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா திம்பா.

அம்மீக்கு கறுத்தமுடி மாதிரியே, பல்லு நல்ல உறுதி. அந்தக் காலத்துச் சாப்பாட்டின் மகிழமென்னு எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க. அரிசி திங்கிற பழக்கம் ஒருநாள் குபத்திராகிட்ட மாட்டிருக்க. அன்றையோட அம்மீக்கு அரிசியும் இல்லாய போயிருக்சி.

செவுத்துல சாஞ்சி, கால நீட்டியபடி நெலத்தில் ஒக்காந்து, ஏதாவது கொறஞ்சிகிட்டு இருக்கிறதுன்னா, அம்மீக்கு ரொம்பப் பிழிக்கும். அவ கால்களுக்குச் சமாந்தரமா, தள்ளி நெலத்துல படுத்துகிட்டு பார்த்துகிட்டே இருப்பேன்.

அவ முகத்துல இருக்கும் சுருக் கங்களில் தேங்கிக் கெடக்கும் ஏக்கங்களா, அவ தனக்குள்ளோயே பேசிக்குவா. அம்மீப் ஒரே மக வடிவு. அவ தன் மகனோட படிப்புக்காக வேற்றாரு ஊன்ற இருக்கா. அஞ்சாறு மாசத்துக்கு ஒருக்கா அம்மீப் பார்க்க வருவா. அம்மீப் அவமேல உகரபே வச்சிருந்தா. தன் மக வந்தா அம்மயின் முகம் சந்தோஷத்துல பிரகாசிக்கும். கண் னுல இருந்து கண்ணோர் பொலபொலன்னு கொடடும். அது சந்தோஷத்துலயா, இல்ல துக்கத்துலயான்னு புரியாம தடுமாறுவேன்.

அடுத்ததாக அம்மீப்க்கு ரொம்பப் பிழிச்ச மனுஷ உசரு, வடிலோட மகன் தொரா. தொரா பெரிய காலேஜ்ல படிக்கிறான். தன் பேரன் தன்னப் பார்க்க வரமாட்டானான்னு அம்மீப் எங்கிகிட்டே இருப்பா. தொரா லீவுக்கோ, இல்லாட்டி விஷேச நாட்களுக்கோதான் இந்த வீட்டுக்கு வருவான்.

அவன் வந்துட்டா போதும், அம்மீக்கு கொண்டாட்டம்தான். பேரனக்கிட்ட எடுத்து, நடுங்கும் தன் இரு கைகளாலும் அணைச்சி முத்தம் கொடுப்பா.

“என்னடா இவ்வளவு எலச்சிப் பொய்ட்ட”ன்னு அவன் நலத்துல அக்கறைப்படுவா.

அம்மீக்கு மாசா மாசம் அராசாங்கத்தால் புண்ணிய சம்பாம் கெடக்சிச்சி. அந்த பணத்த அப்படியே தன் இடுப்புல முடிச்சி வச்சிருந்து, தொரா வந்தா “செலவுக்கு வச்சுக்க”ன்னு, அவன் கையில திணிப்பா.

தனக்குள் இருக்கும் மனக் குழந்தைள்களையும், ஏக்கங்களையும், அவ தொராகிட்ட சொல்ல எத்தனிக்கும் போதெல்லாம், அவன் அதை அலட்சியப்



படுத்தி விலகி, விலகி போகும்போது அவன் மீது எனக்குக் கோபம் கோபமா வரும். அம்மய் அவன் மேல எவ்வளவு பிரியம்னு எனக்குத் தெரியும். ஆனா அவன் அம்மய்க்குன்னு ஊர்ல இருந்து எதுவுமே ஆசையா வாங்கியாந்து கொடுத்தது இல்ல.

வடிவோ, தொரயோ வந்துட்டு போனபின் அம்மய் பல நாட்கள் அவர்கள் நினைவுகளிலேயே, சாப்பிடாது காலம் கழித்ததுண்டு. எந்நேரமும் ஏதாவது கொறித்துக் கொண்டிருப்பவள், இப்படி இருப்பதைப் பார்த்து நா ஆச்சரியப் பட்டிருக்கே.

மாசத்துக்கு மூன்று நாலு தடவை தான் அம்மய் குளிக்கும். ஆரம்பத்துல அம்மய்க்கு கெழுமைல மூன்று தடவ கடுதண்ணீல குளிக்கணும். ஆனா

போகப் போக அவ ஓடம்பு ஏலாமப் போனதால கெழுமைக்கு ஒரு தடவ தா சுத்திரா குளிப்பாட்டுவா.

இப்படித்தான் ஒரு நா குளிக்கைய, அம்மய்யோட ஒரு ஆடி போல நீண்டிருந்த கறுத்த முடிய, கத்தரியெடுத்து ஆம்பல பையனுங்க வெட்றத போல கட்டயா வெட்டியுட்டுட்டா. அம்மய் குளிக்கிறது கொறவுணால, அவ தஸலல பேன் புழுத்திடுச்சாம். அதனாலதான் அப்படி செஞ்சேன்னு புருஷன்கிட்ட சொல்லீட்டு இருந்தா. முடிய கட்டையா வெட்டி, ஆம்பள பய மாதிரி, அம்மய் கூனிக்குறுகி ஒக்காந்து இருக்கைல பார்க்கப் பரிதாபமா இருக்கும்.

இருட்டு காம்புராவுல, கிழிஞ்ச பாய்ல, அம்மய் நாலா குறுகி படுத்திருக்கும் போது, நானும் அவனுக்கு சமாந்தரமாய்

நெலத்துல படுத்திருப்பேன். கண்கள் மூசியபடியே, வாய் அவளது ஒவ்வொரு உறவுகளையும் அசைபோடும். அவளது நினைவுகளைல்லாம் தன் கடந்த கால வாழ்க்கையை மீட்டிப் பார்ப்பதைப் போல் முகச் சுருக்கங்கள் சுருங்கி விரியும்.

இடுப்புக்குக் கீழே சீலையால் சுற்றி மறைத்து, மேலுடம்பில் துணியில்லாது, சுருங்கி வீரியமற்ற மார்புகளோடும், உடம்பில் தோள் சுருங்கி, செதில் செதிலா வெழுத்திருக்கிறதப் பார்த்து என் மனசு பதறும். அம்மப் வரவா ரொம்பவும் ஏலாம பாயோடேயே ஓண்டிக்கிட்டா.

நானும் வேலையற்றவனா, அவனோடேயே நெலத்துல படுத்துகிட்டு இருப்பேன். சிலநேரம் அவ மேல மொய்க்கிற ஈக்கள் வெரட்றதுக்காக என்னய தூக்கியெடுத்து தன் ஒட்டப்பேய தட்டிக்குவா. தூங்கிக் கொண் டிருந்தாலும் அவ கண்கள் மட்டும் வடிவமோ, தொரயமோ எதிர்பார்த்து வாசலையே பார்த்துகிட்டு இருக்கும்.

ஒரு நா, அவ எதிர்பார்த்த படியே, வடிவ திடீர்ஸ்னு வந்தா. வடிவோட் பேச்க்க சத்தம் கேட்ட ஒட்டனே அம்மய்க்குத் தெம்பு வந்திரிச்சி. “வடிவ .... வடிவ”ன்னு குரல் கொடுத்தா.

வடிவ, “அம்மான்னு” காம்ப ராக்குள்ள வந்து அம்மய்ய கட்டி அணைச்சுக்கிட்டா. அம்மயின் கண்ல இருந்து முந்தி மாதிரியே பொல பொலன்னு கண்ணீர் கொட்டிச்சி.

அம்மய் குடிக்கத் தண்ணி கேட்டா. படுத்திருந்த அவள ஒழுங்கா ஒக்கார வச்சி, என்னய வடிவ இந்த செவ்த்துல சாத்துன்னா. அம்மய் தண்ணி

கேட்டதுக்கு, குடிக்கல். பதிலா வடிவ பார்த்துகிட்டு பொல பொலன்னு கண்ணீர் விட்டு அழுதா. அவ கண்கள் மேலயும், கீழும் அலைஞ்சி, அலைஞ்சி திடீர்ஸ்னு நின்னுருச்சி.

கொஞ்ச நேரம், அந்த இடம் ரொம்ப அமைதியா இருந்துக்சி. அப்பறம், திடீர்ஸ்னு “ஜீயோ அம்மா பொய் ஜீயா”ன்னு வடிவு கதறினா. நான் பதறிப் பொய்ட்டேன். வடிவோட சுபத்ராவும் சேர்ந்து கத்துனா. எனக்கு ஒன்னுமே புரியாம அம்மய் பார்த்துகிட்டே இருந்தே.

அந்தியானதும், அம்மய் அழகா, உடுப்பாட்டி வெளிய கொண்டு போனாங்க. என்னய யாரும் கள்ளுக்கவே இல்ல. வெளியில் வடிவு “அம்மா என்ன விட்டு பொய்டியான்னு” கத்துற சத்தம் கேட்டிச்சி. ரெண்டு மூணு நாளா இந்த வீட்ல மனுஷ நடமாட்டம் அதிகமா இருந்திச்சி. தொர கூட வந்திருந்தான்போல, அவனோட பேச்க குரல் கேட்டுச்சு.

ஆனா, என்ன மட்டும் யாருமே கண்டுக்கல். போகப் போக மனுஷ நடமாட்டம் கொறஞ்சி வீடே அமைதி யாயிருச்சி. பழையபடி சுபத்திரா, அவ புருஷன், புள்ளைகள்னு ஆயிருச்சி. நான் மட்டும் இந்த இருட்டுக் காம்பறாவுல இருந்துகிட்டு, அம்மய் வருவான்னு வாசலையே பார்த்துகிட்டு இருக்கேன். அவ வரவேமில்ல. ஆனா, அவ ஈக பிடிக்கிற என்னுடைய மேல் பிடியில், அம்மயோட உள்ளங்கை உங்ணாம் மட்டும் இன்னும் இருந்துகிட்டே இருக்கு.

## விண்ணில் எழுதல்

- கல்வயல் வே. குமாரசாமி -

மண்ணில் எழுத மலர்ந்த தமிழ் இன்று  
கண்ணில் கவினாய்க் கவிகிறது  
என்னில்  
இனி வருந்தேன் அன்பே நீ ஏங்காதே இப்பத்  
தனி விருந்து வைக்கும் தமிழ்

கவி அரங்கு செத்துதெனக் கப்சா விடுகின்ற  
செவிகளிலே சென்று சேர் தேனே(ய்)  
துவியும்

இதழிடையே ஊறும் இனிமை நுகர  
மது ஊற்றும் செந்தா மரை

உள்ளிகிடைத்தவிடம் பின்னள் பெற நினைக்கும்  
கள்ளி என வா நீ கருதி னாய் - அள்ளி  
இறைக்கும் தமிழில் அழுதம் சொந்து  
நிறைக்கும் நீமின்த நிறை.

அகமும் புறமும் அழுக்கற்ற ஞான  
சுகமும் சூக்கும் சுவைசேர்  
தகவுடையாய்  
கண்ணே கடைக்கண் தீற கவி தை முத்தை நீ  
என்னி எடு வைத்தேன் இதோ!

எங்கள் முதுசொம் இதுபோற் பிற்கில்லை  
தங்கத் தமிழே தலைநிமிர  
பொங்கும்  
புதுமைத் துறைமுகத்தில் பொன் இறக்கி ஏற்ற  
மதிமிக்க மாட்சிமைக்கு மற்று.

பாவாடை கட்டிப்  
பகுவ எழில் குலுங்கப் போ  
ஆடை மாற்றும் புதுப் பெண்ணாய்  
முவாடை  
கட்டி வந்து நின்றாய் நீ  
காண்பதற்குக் கண்ணில்லார் எட்டி நின்றார்  
என்னம் ஏரி.

அன்னை அழகிறார்  
 அழகிழுந்து போனாயாம்;  
 தீண்ணையிலே சின்னம்மா சிறுகிறா  
 பெண்ணை  
 வளர்க்கத் தெரியாத பேயராம் எம்மை  
 இளக்காரம் தீர்ப்பேன் இனி.

தொல்காப்பி யத்தைச்  
 சுவையற்ற தென்றுபோய்ப் பல்லிளிப்பார்  
 பாவும்,  
 பசியாற அல்லாத சங்கடை நீர் அள்ளிச்  
 சாப்பாடு செய்கின்றார்  
 சுக்குப் பிடித்த சிலர்.

முட்டை மயிர்பீடுக்கி  
 முட்டையிலே பேன் பார்த்துக்  
 கொட்டாவி விட்டுவரும் கூட்டம்  
 அதை - விட்டுவிட்டுக்;  
 கட்டச்சிகரத்தைக் கைகொடுப்பாய்  
 வாலிப்பே எட்ட நிற்கலாமோ இனை.

மாலை மது அடியில் மங்கைமார் காண்பதற்குக்  
 காலங்கழித்தல் கலை - என்று  
 வேலை மினைக் கெட்டு நிற்கும்  
 மிலேச்சரல்ல நாங்கள்  
 நினைக்கட்டும் நீ வா நிறு.

விண்ணில் எழுதல், விசும்பு கிழித்தேகல்  
 எண்ணுவன எல்லாமே ஏடுறும்.  
 மண்ணிலே கால்பதித்து நின்று நம் கைகோத்து  
 மெய்சேர்த்தால்  
 பால் சுவைக்கப் பஞ்சமில்லைப் பார்!



**நால் : உயர்ப் பறக்கும் காகங்கள்.**

(சிறுகதைத் தொகுதி)

**ஆக்கம் : ஆ. சி. கந்தராஜா**

**ஆய்வுரை: கலாநிதி க. குணராசா**  
(இசங்கையாழியான்)

**ஆ. சி. கந்தராஜாவின் சிறு கதைகள் வெளிப்படுத் துகின்ற படைப்பனுபவம், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் பாரம் பரிய வரன் முறையில் வழங்கிவந்த சங்கதி களுக்கு முற்றிலும் வேறுபட்டவை என்பேன். புலம் பெயர்ந்த ஈழத் தாளர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளை பெறுகின்ற அனுபவங் களின் வெளிப்பாடாகத் தம் மன அவசத் தினைப் படைப்புகளாக வெளியிடும் போது அவை அழகிய உள்ளடக்கம் என்பனவற்றில் முற்றிலும் புதிய செய்திகளைக் கொண்டனவாக மாறிவிடுகின்றன. ஈழத்துப் படைப் பாளிகள் என ஏற்கனவே ஆழமாகத் தம் முன்னைய படைப்புகளால் காலான்றிவிட்ட எஸ்.பொன்னுத்துரை, அ.முத்துவிங்கம், செ.கணேசலிங்கன் ஆகியோர் புலம் பெயர்ந்த பின்னர் படைத்தளித்த ஆக்கங்கள் சர்வதேச**

மட்டத்துச் சமூக வெளிப்பாடுகளாக விளங்குகின்றன என்ற வியப்பினை மீறி அவர்களால் புலம் பெயர் நிலையில் ஈழத்துப்பட்ட ஈழத்து நிலைகளாத்து ஆக் கங்கள் பார் வையாளனின் பகாவுகளாக மாறிவிட்ட மெய்ம்மையை மறுக்க வியலாது. வாழ்கின்ற களம் மாறும் போது புனைக்கதைகளின் படைப்பனுபவம், தான் பிறந்த மண்ணின் காலமாற்றம் ஏற்படுத்தி யிருக்கும் கருத்து மாற்றத்திற்கு அந்நியப் பட்டுவிடுகின்றது. அவ்வகையிலும் அவ்வரிசையிலும் ஆசி.கந்தராஜாவும் இணைந்து கொள்கிறார் என்பது மறுப்பதற்குரியதன்று.

இசிறுகதைத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் கோள் மயம் தழுவியவை. கந்தராஜா என்ற பேராசிரியர் அவஸ் திரேவியப் பல்கலைக்கழகமொன்றில் பணிபுரிவதும் அதனால் உலகின் பலபாகங்களுக்கும் பயணஞ்செய்யும் வாய்ப்பினைப் பெற்றமையும் ஆசி.கந்தராஜா என்ற படைப் பாளியைத் தமிழுக்குத் தந்துள்ளது. அவரது சிறுகதை களுக்கான ஊக்குகை அல்லது இன்ஸ்பிரேஷன் தான் பயணித்த நாடுகளில் தரிசித்த ஒழுக்களெறி சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் அவை மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேரத்தையும் தம் பேசும் பொருளாகக் கொண்டுள்ளன. அதனால் அச் சிறுகதைகள் உள்ளடக்கத்தில் தமிழ் வாசகன் அறியாத கருக்களையும் புதிய அனுபவங்களையும் அறிமுகப் படுத்துகின்றன. சர்வதேச மானிடத் தினைப் பேசும் ஊடகமாகத் தமிழ் மொழியைப் பரிணமிக்க வைத்துள்ளன.

இச் சிறுக்கைத் தொகுதியில் உள்ள முதலாவது கதையான 'தவக் கோலங்கள்' இலங்கை மண்ணினைக் களமாகக் கொண்டது. தூர்கா தாண்டவம், வெள்ளிக்கிழமை விரதம், பாலன் பிறக்கிறான் ஆகிய சிறுக்கைகள் ஆபிரிக்கப் பகைப் புலத் தினைச் சித் திரிப் பனவாக உள்ளன. ஒட்டுக்கண்றுகளின் காலம், முன்னிரவு மயக்கங்கள், உயர்ப் பறக்கும் காகங்கள், கோபுர தரிசனம் ஆகியன அவஸ் திரேவியப் பின் னணியைக் கொண்டவை. யாப்பானியப் பின்னணியில் தேன் சுவைக்காத தேனீக்கரைம், வங்காள தேசத் துப் பின்னணியில் அந் நியமாகுதலும் எழுதப் பட்டுள்ளன. இந்தப் பத்துச் சிறுக்கைகளில் தூர்கா தாண்டவம், பாலன் பிறக்கிறான் ஆகிய இரு சிறுக்கைகளும் தான் கண்டு கேட்ட அனுபவத் தினை எவ்வாறாயினும் ஒரு கதை வடிவில் சரிக்கட்டி விடவேண்டும் என்ற தேவை கருதி சமைக்கப் பட்டவையாக எனக்குப் படுகின்றன. இவற்றின்மூலம் கதாசிரியர் சமூகத்துக்கு யாது கூற விரும்புகிறார் என்பது புலனாக வில்லை. நல்லதொரு சிறுக்கையின் கட்டமைப்பினையும், நல்லதொரு சிறுக்கையின் பேசாப்பொருளையும் இச்சிறுக்கை ஆசிரியர் அறியாதவர் என இவ்விரு சிறுக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு முடிவு செய் வோமாகில் சிறுக்கைத் துறைக்குப் பெருமை சேர்க்கின்ற ஏனைய எட்டுச் சிறுக்கைகளையும் இவரால் எப்படிப் படைக்க முடிந்தது என வியப்பு ஏற்பட்டுவிடும். ஒரு நாட்டின் சமூகமொன்றின் வியப்பான

நடத்தைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் சொல்லுவதன்மூலம் ஒரு சிறுக்கை நிறைவு பெறுவ தில்லை. அவற்றோடு மனிதனை மேம்படுத்தும் சமூகச் செய்தி ஒன்றினைச் கட்டும் தன் மையினால் மட்டுமே ஒரு புனைக்கை கலைப்படைப்பாகும் தரத்தினை பெற்றுக் கொள்கின்றது என்பது கந்தராஜாவுக்குத் தெரியாத தன்று.

தவக்கோலங்கள், யாழ்ப்பாணத்து இன்றைய அவைத்தையும் முன்னைய இனிமைகளையும் இரை மீட்டுகும் சிறுக்கை. வெளிநாட்டில் இருந்து வெகுகாலத்திற்குப் பின்னர் கைத்தி என்ற தான் பிறந்த மன்னுக்கு வெளிநாட்டில் பிறந்த மகஞுடன் வரும் ஒருவனின் உணர்வுகளை ஓப்பிட்டு அடிப்படையில் இச்சிறுக்கை விவரிக்கின்றது. புலம் பெயர்ந்த வர்களின் தாயக ஏக்கம் இச்சிறுக்கையில் நன்கு விழுந்துள்ளது. பூமணி ரீச்சர் ஊடாக ஆசிரியர் யாழ்ப்பாணத்தின் சின்னத்தனங்களை இச்சிறுக்கையில் பதிவு செய்துள்ளார். ஒரு மையத் தெழும் உணர்வாக இச்சிறுக்கையை வளர்க்கும் திறன் உளவியல் ரீதியான விவரணை, எளிமையான சொற்கோவை என்பன இச் சிறுக்கையின் சிறப் பிற்கு உதவுகின்றன. இச் சிறப் பான பண்புகளை ஆசிரியரின் ஏனைய சிறுக்கைகளிலும் பரக்கக் காணலாம். குறிப்பாகத் தேன் சுவைக்காத தேனீக்களில் தக்கதொரு சிறுக்கை எவ்வாறு வளர்க்கப்படவேண்டும் என பதற் கான உரைநடைப் பாங்கினைக் காணமுடியும். தேன் சுவைக்காத தேனீக்கள், வெள்ளிக்

கிழமை விரதம் ஆகிய இரண்டு சிறுக்கைகளும் இத்தொகுதியிலுள்ள உச் சமான புனைக்கைகளுக்காக எனக்குப் படுகின்றன. முன்னதில் மரணத்திற்கு யப்பானியர் தருகின்ற இடமும் பின்னதில் கற் பிற் குக் கிழக்காபிரிக்க மாசாய் இன மக்கள் தருகின்ற விளக்கமும் வாசித்து முடிந்ததும் எஞ்சும் உணர்வுகளாகி நியிர் ந் தமர வைக் கின் றன. மானிடத்தின் புதிய சங்கதிகளாகவும் விழுமியங்களாகவும் அவை எமக்கு அமைந்து விடுகின்றன. நாம் கட்டிக் காக்கின்ற மரணம் சம்பந்தமான சோகங்களும், கற்பு சம்பந்தமான ஒழுக்கங்களும் ஆசிரியர் கட்டும் யப்பானிய, ஆபிரிக்கச் சிந்தனைகளால் மீள் பரிசீலனைக்குள்ளாகி விடுகின்றன. இவ்விரு சிறுக்கைகளும் உணர்ச் சிபூர் வ எழுத்துக்களாக இல்லாது அறிவுழூர்வ சிந்தனைகளாக விளங்குகின்றன.

புலம் பெயர் ந் த நாடுகளில் வாழ் கின் ற நம் மவர் களால் துடைத் தெறிய முடியாத யாழ் ப் பாணத்து பழக் கவழக் கங் கள், குணவியல்புகள், முரண்படுகின்ற தன்மைகள், யாழ்ப்பாண குடும்ப உறவில் ஓப் பில் ஸாத பெருமை என் பன கந் தராசாவின் கோபுர தரிசனம், ஒட்டுக்கண்றுகளின் காலம், முன்னிரவு மயக்கங்கள், உயரப் பறக்கும் காகங்கள் ஆகிய நான்கு சிறுக்கைகளிலும் சாணமுடிகின்றது. இச் சிறுக்கைகள் வெளிநாட்டு மண்களில் வாழும் நம்மவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும், பண் பாட்டுச் சவால் களையும் பேசுகின்றன. ஆசிரியர் இச்

சிறுக்கைகளில் ஒரு பங்காளியாக விளங் கு வதால் மிகச் சிறந் த அவதாளிப்பும், உளவியல் ரீதியான அணுகுமுறையும் அனைத்திற்கும் மேலாக முரண்ற பாத்திரவார்ப்பும் நன்கு இச்சிறுக்கைகளில் உள்ளன. யாழ் ப் பாணத்து பண் பாட்டுன சிலவிடத்துக் குறியீடுகளாக ஆசிரியர் முன்வைக்கும் பாங்கு அச்சிறுக்கை களை கலா பூர் வப் படைப் புகளாக் கிவிட்டன. உதாரணமாக ஒட்டுக்கன்றுகளின் காலம் என்ற சிறுக்கையின் யாழ் ப்பாண இளந் தலைமுறையும் அவஸ் திரேவிய இளந்தலைமுறையும் பழகும்போது ஏற் படுகின்ற கலாசார ஒருங் கிணைப்பும் அதனை ஜீரணிக்க முடியாத யாழ் ப்பாணப் பெற்றோரின் மன நிலையும் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. யாழ் ப் பாணத் து அடையாளங் களுடன் அவஸ் திரேவியாவில் வாழ விரும் பி அடிவளவில் வளர்த்த யாழ் ப் பாணத்துக் காய்கறிச் செடிகளில் புடலைக் கொடி யூக் கலிப் ஸ் மரத்தினை சுற்றிப் படர்ந்திருப்பதை யாழ் ப்பாணத்துத் தாய் காண்கிறாள். நல்ல குறியீடு. ஆசிரியர் இச்சிறுக்கையில் சொல் லியவற் றிலும் சொல்லாமல் விட்ட விடயங்கள் பலவாகும். கருவை நெகிழ்த்தாது வாசகனின் உய் த் துணர் வுக் கு விடுவதன் மூலம் ஓராயிரம் அர்த்தங்களைத் தருவது சிறந்த தொரு சிறுக்கையின் பண்பாகும். இச் சிறுக்கையின் யாழ் ப்பாண வழக் கு மொழி இயல் பாக பயன் படுத்தப்பட்டிருப்பது இக்கையின் இன் னொரு சிறப் பம் சமாகும்.

அதேபோல உயரப் பறக் கும் காகங்கள் சிறுகதையில் வரும் கதாநாயகன் மேலைத் தேயக் கனவுகளுடன் வெள்ளுவாநிறப் பெண்களுடன் வாழ்ந்துபட்ட அனுபவ வீழ்ச்சியால் யாழ்ப்பாணப் பெண்ணின் குடும்பப் பாங்கினையும் பெருமையையும் உணர் கிறான். இச்சிறுகதையின் ஆரம் பத் திலேயே அக்கதாநாயகனின் குணவியல்பினை ஆசிரியர் மறைமுகமாகச் சுட்டி விடுகிறார். தமிழ்மொழிமூலம் கல்வி கற்று ஒரு பயனும் கிட்டப் போவதில்லை என முடிவு செய்து ஆங்கிலமொழிமூலம் கல்வியைக் தொடர்ந்து தோல்விகாணும் அவன், திருமண வாழ்க்கையிலும் வெள்ளைக் காரப் பெண் களை மணந்து ஏமாற்றமும் தோல்வியும் அடைகிறான். அவனுடைய வாழ்க்கை யாழ்ப்பாணப் பெண் ஜெனாருத் தியால் பூரணம் பெறுகிறது. ஆடி ஓய்ந்த விரக்தியின் மடியில் தலிக்கும் எம் இளைஞர்களை மன்றித்து வாழ்வழிக்கும் கருணையாழ்ப்பாணப் பெண்களிடம்தான் இருக்கின்றது என்பது சமூகஞ்சார்ந்தயதார் த் தப் பார் வையாகும். பாசாங்கற்ற மொழியில் வெகு அற்புதமாக அச்சிறுகதைகளைக் கந்தராஜா தந்துள்ளார்.

கந்தராஜாவின் சிறுகதைகளில் வரும் விவரங்கள் அவரின் சிறிப்பான சமூக அவதானிப்பினைப் புலப்படுத்துகின்றன. குறிப் பாக வங்காள தேசத்தினையும் கிழக்காபிரிக் காலவையும் களமாக கிய சிறுகதைகளில் அவ்வாறான சிறப் பினைக் காணமுடிகிறது. அவற்றின் மூலம் பல தகவல்களைப்

பெற்றுக்கொள்ளமுடிகின்றது. சிறந்த சிறுகதைகள் மாணிட உணர்வுகளையும் மாணிட விடுதலையையும் மட்டும் சித்திரிப்பனவாக இருக்கக் கூடாது. அவற்றின் நிலைகளான பகைப் புலத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் முழுமையான ஆவணமாகில் அல்லது ஆசிரியன் தனக்குத்தெரிந்த அனைத்தையும் கொட்டித்தீர்க்கும் தளமாகப் புனைகதையைப் பயன்படுத்தினால் அது கலைப்படைப்பு என்ற வடிவத்தை இழந்து வாசகனின் மனதைத் தொடாது போய்விடும். கதைபேசும் பொருளும், கதாபாத்திரங்களின் மூலமான கதாவளர்ச்சியும் அவை நிகழ்கள் ஆவணமும் ஆனந்தனின் தண்ணீர்த்தாகம், இலங்கை யாகோனின் வெள்ளிப்பாதசரம், எஸ்.பொன்னுத் துரையின் தேர் போன்ற எடுத்துக் காட்டான சிறுகதைகள் போல அமையவேண்டும். கந்தராஜா அவற்றினை நன்குணர்ந்த வராகத் தன் சிறுகதைகளைப் படைத்துளித்துள்ளார் என்பது நான் விதிந்துரைக்கும் எட்டுச் சிறுகதைகளாலும் தெள்ளெனப் புலனாகின்றது.

ஆசி கந்தராஜாவின் இச்சிறுகதைத்தொகுதி தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு இன்னோர் அணிகலனாகும் என்பேன்.

○○

**நால் : பாரதப் போற்றி மீறல்கள்**

**ஆக்கம் : அகளங்கள்**

**வெளியீடு : எழுத்துளர் ஊக்குவிஸ்ய மையம், மட்டக்களப்பு.**

கவிஞராகவும், நாடக ஆசிரியராகவும் பல் வேறு நூல் களின் ஆசிரியராகவும் விளங்கும் அகளங்கன் (நா.தர்மராஜா) துடிப்புடன் செயற்படும் எழுத்தாளர். ஏறத்தாழ இருபத்தேழு நூல்களின் ஆசிரியரான அவரது நூல்களில் வாலி சிறந்த ஆய்வு நூலாக விளங்குகிறது. பழந்தமிழ் இலக்கியங்களைச் சமகாலப் பிரச்சினைகளோடு பொருத்திப் பார் ததுக்கட்டுரைகள் எழுதுவதில் வல்ல வராகவும் அகளங்கன் விளங்குகிறார். அவர் எழுதி, ஏற்கனவே நூலாக வெளிவந்த மகாகவி பாரதியாரின் சுதந் திரிப் பாடல் கள் (1994), இவ்வகையிற் குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும். அதையுடேது, அவரது பாரதப் போரில் மீறல்கள் (2003) என்ற நூல், மகாபாரதச் சம்பவங்களையும், அது பத்திரிகையொன்றில் எழுதப்பட்ட காலத்து (1985,1986) இலங்கையின் அரசியல் சம்பவங்களையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

இந் நூல் வியாசரின் மகாபாரதத்தையும், வில்லிப்புத்தாரின் வில்லிப் ரதத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பாரதப் போரில் இடம்பெற்ற யுத்தமீறல்களை இனங்காட்டி எழுதப்பட்டுள்ள இந்நூல், வாசகருக்குச் சுவாரசியமாகவும் அமைந்துள்ளது. இராசகுய யாகம், சூதாட்டம், கிருஷ்ணன் தூது போர் ஆயத்தம், போர் நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பின்னணியாகக் கொண்டு, யுத்தமீறல் முயற்சிகளையும், யுத்தமீறல்களையும் நூலாசிரியர் விளக்கிச் செல்கிறார். சில வல்லரக்கள் யுத்தம் நடக்கும் நாடுகளில் இரு தரப்புக்கும் நாசம் ஏற்படுத்துவதைப் போன்று, கிருஷ்ணனும் பூமில் உள்ள

மக்கள் தொகையைக் குறைப்பதற்காகப் பாரதப்போரில் இரு தரப்புக்கும் உதவி செய்வதை அகளங்கன் எடுத்துக் காட்டுகிறார். கிருஷ்ணன் படையைச் சேர்ந் தவர் களாகவும், அவனது ஒப்பந் தத் துக்குக் கட்டுப் பட்டவர் களாகவும் இருந் திருக்க வேண்டிய பலராமன், சாத்யகி ஆகியோர் யுத் தமீறல் களைச் செய்துள்ளனர். கிருஷ்ணனும் பாண்டவர்களுக்குச் சார்பாகப் பல யுத்தமீறல்களைச் செய்திருந்தான் என்பதைப் பல இடங்களிலும் நூலாசிரியர் விளக்கிச் சொல்கிறார். கள்ளன், பீஷ்மர், துரோணன், சயத்திரதன், துரியோதனன் முதலியோர் கிருஷ்ணனின் யுத்தமீறல் முயற்சி பிலேயே கொல்லப்பட்டனர். மறுபுற்றில், அபிமன்யு விடயத்தில் துரோணன், கள்ளன், சயத்திரதன் முதலியோர் யுத்தமூறைகளை மீறி நடந்துள்ளனர். பாரதப் போர் முடிவுற்ற பின்னர், அசுவத்தாமா இரவில் திட்டத்தும் மனையும், பாஞ்சாலியின் ஜந் துபுத்திரர்களையும் கொன்று, பாசறையைக் கீபிட்டுக் கொளுத்தியதும் யந்துநீலாகும்.

நூலின் இறுதிக் கட்டத் தில் அகளங்கன் பின்வருமாறு எழுதுகிறார் : “பாரத யுத்தம் தொடங்கும்போதிருந்த நிதானம் நாளுக்கு நாள் குறைந்து கொண் டே சென் றிருக்கிறது. பதினெட்டாம் நாள் இறுதிப்போர் நிதானம், தர்மம், நியாயம் எதுவுமே இல்லாத நிலையில் முடிக்கப்பட்டது.” மகாபாரதம் மனிதர்களது பலங்களதும், பலவீனங்களதும் தொகுப்பு என்பதை இந்நூல் மூலம் அவர் இனக்காட்டுகிறார்.

அகளங்கனின் பாரதப்போரில் மீறல்கள் என்ற இந்நூல், அவரது குறிப்பிடத்தக்க இன்னொரு நூல்.

- நக்கீரன்

**'ஞானம்' புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான**

**'சிறுக்கதைத் தொகுப்பு'ப் போட்டி**

**ஞானம் விருது 2004**

முடிவுத் தீக்கி 30.06.2004 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலைமறை காயாக இருக்கும் இலக்கிய ஆற்றலை வெளிக்கொண்ட வேண்டுமென்ற நோக்குடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பிரதியிலான சிறுக்கதைத் தொகுப்புப் போட்டியினை ஞானம் வருடந்தோறும் நடத்துகிறது.


**நிபந்தனைகள்:**

- 1) போட்டியில் பங்குபற்றுபவர்கள் 30-04-2004 அன்று நாற்பது வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- 2) எழுத்துப் பிரதியிலான சிறுக்கதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுக்கதைகள் ஏற்கனவே பிரசரிக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் நாலுருவம் பெற்ற அவரது சொந்தச் சிறுக்கதைத் தொகுதியில் இடம் பெற்றதாக இருத்தலாகாது. முன்னர் பிரசரம் பெற்ற கதையெயின் அக்கதை எங்கு எப்போது பிரசரமானது என்ற விபரத்தை கதையின் கீழ் குறிப்பிடவேண்டும்.
- 3) தொகுதியில் ஒன்பது சிறுக்கதைகள் அடங்கியிருத்தல் வேண்டும்.
- 4) அதிகிறந்த சிறுக்கதைத் தொகுப்புக்கு ரூபா ஜியாயிரம் பரிசாக வழங்கப்படும்.
- 5) இரண்டாவது பதிப் பின் பதிப் புரிமை கதாசிரியருக்கு வழங்கப்படும்
- 6) பரிசுக்குரிய தொகுதியை, ஞானம் ஆசிரியர் குழாத்துடன் ஒரு விமர்சகரும், ஓர் எழுத்தாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பர். அவர்களின் முடிவே இறுதியானது.
- 7) போட்டி முடிவு திகதி 30-06-2004. அதன்பின்னர் வந்துசேரும் படைப்புகள் போட்டிக்குச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது
- 8) போட்டிக்கு அனுப்பப்படும் தொகுப்புகள் ஆசிரியர் 'ஞானம்', 19/, பேராதனை வீதி, கண்டி என்ற விலாசத்துக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்படவேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் 'ஞானம் சிறுக்கதைத் தொகுப்புப் போட்டி' எனக் குறிப் பிட்டிருத்தல் அவசியம்.
- 9) நிபந்தனைக்கு உட்படாத தொகுப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
- 10) 'ஞானம் விருது' ஓர் எழுத்தாளருக்கு ஒரு தடவைதான் வழங்கப்படும்.

பரிசு  
ரூபா 5000/-

**துறிபு :-** ஓர் இலக்கிய அன்பரின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இப் போட்டி வருடந்தோறும் நடைபெறும்.

சிறகாலக்



கலை இலக்கிய

திருத்துவகள்

—பார்வையும் பதிவும் —

செ. சுதார்சன்

தமிழில் அண்மையில் வெளி வந்த இருநால்கள் இலக்கியத் தூடான் இனபரஸ்பரத்தை வலுப் படுத்துவனவாய் உள்ளன. ஒன்று, சோ.ப.வின் தென்னிலங்கைக் கவிதை (மொழிபெயர்ப்பு). ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தென்னிலங்கையைச் சேர்ந்த கவிஞர் கள் எழுதிய 53 கவிதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பான் இந்நாலைத் தூண்டி வெளியிட்டுள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அணிந்துரையோடு அமைந்துள்ள இந்நாலைத் தமிழ் - சிங்கள உறவுக்காய், கலைஞர் சங்கமத்தை ஏற்படுத்திய 'ஹிறு' குழுவுக்குப் படையல் செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. மற்றையது, செங்கை ஆழியான் தொகுத்த சிங்களச் சிறுகதைகள் (மொழி பெயர்ப்பு). 25 சிறுகதைகளைக் கொண்ட இந்நால் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ளது. நாட்டில் சமாதானந்ததுக்கான அவசியப் பாடுகள் வலுவடையும் சமகாலத்தில் வெளிவந்த இவ்விரு நால்களும் அயல் மொழி சமூக, இலக்கிய, பண்பாட்டுப் புரிதல் களுக்கும், ஒப்பியலாய் வுக்கும் பெரும் பயனளிக்கும். இவ்வேளையில் அயல் மொழி இலக்கியக்காரர்களும்

தமிழ்ப் படைப்புக்களைத் தமது மொழியில் மொழிபெயர்க்க வேண் டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளல் வேண்டும்.

\* \* \*

நாடக அரங்கியல் துறைக்காகக் 'சுத்தரங்கம்' என்ற ஏடு இதழியல் வரிசையில் புதிய அளிக்கையை நிகழ்த்தியுள்ளது. 'திறந்த மன மொன்று வேண்டும்' என்ற மகுட வாசகத்தைத் தாங்கிய இவ் ஏட்டை 'Active Theatre Movement' வெளியிட்டுள்ளது. நாடகத்துறைசார் பல்வேறு அம்சங்களைக்கொண்ட இவ்வேடு 'ஆற்றுகைக்கு அடுத்த படியாக முதன்மை பெறுகிறது. இது நவீன நாடகச் சிந்தனைகளைச் சமூகத்தின் சகல முனைகளுக்கும் கொண்டு செல்ல வூமெனில் வரவேற்கத்தக்கதே. அளிக்கையோடு உணர்வுகளில் கரைந்துபோகும் ஆற்றுகைகளை அச்சுப்பதிவினாடாக இது பத்திரப்படுத்தும்.

\* \* \*

ந.கேசவராஜனின் 'அம் மா நலமா' என்ற திரைப்படம் சினிமா மொழியில் அதிக அக்கறைகாட்டாது யதார்த்தத்தைப் பதிவு செய்கிறது.

இறந்தகாலத்து நிகழ் வுக்களை மீட்புச் செய்யும் இப்படத் தில், முற்பகுதியின் கலைத்துவத்தைவிட பிற்பகுதி அதிகளுடும் வீங்கிய மற்றுள்ளது. வீராவின் பாடல் அழகானதாயினும் இசைப்பிரியனின் இசை எடுப்பாக அமையவில்லை. பாத்திரங்களில் ரஞ்சி, உதயா, தாய் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவ்விடத்தில் நா.சனாதனனின் கூற்று ஒன்றை நினைவு படுத்தலாம். “இலங்கைப் படம் என்பது இன்று இயக்கப்படம் என்று மாறி உள்ளதே ஒழிய அடிப்படையான சிந்தனை மாற்றம் எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.” (இந்துதரும் - 2004 பக.46)

\* \* \*

மிலிந் த மொரகோடவின் இதமான் இதயம், நிதானமான நோக்கு, ஆழமான சிந்தனை என்ற நூல் வெளிவந்துள்ளது. 2000 - 2003 காலப்பகுதிகளில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இது அமைந்துள்ளது. தமிழில் வெளி வந்துள்ள இந்நூலைத் தொகுத்தவர், தே.செந்தில்வேலவர். இலங்கையின் பொருளாதாரச் சிக்கல்கள், தீர்வுகள் தொடர்பான வாதப் பிரதிவாதங்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். மோட்டல் தாஜ் சமுத்ராவில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு மிழாவிற்குப் பிரதம அதிதியாக ஏழத்தாளர் சுஜாதா வருகிறார் என்பதை அறிந்தவுடன் அவரை ஏற்றுக் கொள்ளாதவர் கள் கூட நாலுவார்த்தை பேசவும், இணைந்து ‘போட்டோ’ எடுக்கவும் அழைப்பினைத் தாமே கேட்டுப் பெற்றுக் கொண்டு விரைந்தமை ஆச்சரியம். அவரைப்

பார்க் கவுந்தவர் கள் எல்லோரும் நிகழ்ச்சி முடியும்வரை பார்த்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இலங்கையின் அரசியல் குழ் நிலையால் சுஜாதா வரவில்லை.

\* \* \*

‘கனவுகளின் எல்லை’ என்ற கவிதைத் தொகுதியைத் தந் த இலங்கையின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான த.ஜெயசீலன் சமீபத்தில் கைகளுக்குள் சிக்காத காற்று என்ற தொகுதியைத் தந்துள்ளார். கவிஞர் கி.முருகையன் தலைமையில் நடைபெற்ற இத்தொகுதி வெளியீட்டு மிழாவில் சா.பே.ப. வாழ்த் துறையையும், பேராசிரியர் அ.சன்முகதாஸ் அறிமுக உரையையும் க.வேல்தஞ்சன், எஸ். ஜெபநேசன், சோ.ப. ஆகியோர் ஆய்வுரையையும் வழங்கினர். சுமார் எண்பதிற்கு மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில்

“எவர் எப்படிச் சொன்னாலும் எவர் எப்படி நிறுத்தாலும் என்கவிதை இப்படித்தான் இருக்கும் என்பதில் என்கவிதை இப்படித்தான் என்னை வெளிப்படுத்தும் என்பதில் எனக்குத் தெளிவு இருக்கிறது” எனகிறார், ஜெயசீலன். இவ்விழாவில் உரையாற்றிய அ. சன்முக தாஸ் “கவிதை கவிதைதான். மரபுக் கவிதைக்கு மட்டுமல்ல புதுக்கவிதை, நவீன கவிதைகளுக்கும் ஒரு மரபு உள்ளது” என்றார். சோ.பவின் ஓப்பியல் ரீதியான விமர்சனம் சிறப்பாக அமைந்தது. வேல்தஞ்சனின் விமர்சன வாசிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்.

\* \* \*

போராளிக் கலிஞர் அம்புலியின் மீண்டும் 'துளிர்க்கும் வசந்தம்' என்ற கவிதைத்தொகுதி மகளிர் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது. சுகந்தி நடராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இப் பெண் போராளி உதயல்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாராங்கா ஆகிய புனைபெயர்களைத் தாங்கியவர். 35கவிதைகளைக் கொண்ட இத் தொகுப் பில் விடுதலைக் கான நேசிப்பையும், தேசவிடுதலை - பெண் விடுதலை என்ற இரு அம்சங்களின் இணைவையும் தரிசிக்கமுடிகிறது.

"அக்கிளிச் சருகுகளின் மேல் அயர்ந்துறங்கினும்  
இமைகள் சேர மறுத்த

இரவுகளிலும்

ஓர் இனிய வாழ்வே  
கனவாய் விரிகிறது,  
தடைப்பட்டுப்போன குருதிக்  
குழாய்களில்  
நெருப்பை நிரப்பியுள்ளேன்  
வேதனைகளில் இருந்து  
வெளிப்பட்டவையெல்லாம்

என்னுள் புதிய வீச்கக்களாயின்" இத்தகைய அழகிய பலவரிகளை அவரது கவிதைகளில் காண முடிகிறது. இவர் எழுதிய விடுதலைப் பாடல்களும் பிரபல் யமானவை. அவற்றுள் 'அலையே நீயும் பொங்காதே, என் இலக்கை நீயும் மறைக்காதே' என்ற பாடல் சிறப்பானது.

\* \* \*

யாழ். பல்கலைக்கழகம் நடிகமணி வி.வி.வைரமுத்து, கலாகூரி என்.கே.பத்மநாதன் ஆகியோருக்கு

கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி யுள்ளது. நடிகமணி வைரமுத்து குரல் வழியே உடல் வழி என்ற வகையில் அரங்கியல் பயணத்தை மேற்கொண்டவர். ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சியில் 'வைரமுத்துவின் அரங்கு' என்று குறிப்பிடத்தக்க அளவுக் குப் பணியாற் றியவர். என்.கே.பத்மநாதன் நாதஸ்வரக் கலை நிபுணர். அதையே தனது வாழ்வாகக் கொண்டவர். 'லயஞான பூதி' என்ற சிறப்புப் பட்டத்துக் குரியவர். பட்டம்பெற்ற இவ்விருவரும் இறந்தபின்னர் பட்டம் வழங்கப் பட்டவர்களின் பட்டியலில் இறுதி யிடத்தைப் பிடித்துள்ளனர்.

\* \* \*

மிக நீண்டகாலத்திற்குப் பிறகு 'தூண்டி' காலாண்டிதழாக வெளி வந்துள்ளது. மிகக்காத்திரமான கலை வடிவமைப்போடு வெளிவந்துள்ள இவ்விதம் நேர்காணல், கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை என அணைத் து அம் சங் களையும் கொண்டமைந்தது. இவ்விதமில் சட்டநாதன் தனது செவ்வியில் மணிரத்தினத்தின் தவறான அரசியல் உள்ளடக்கங் களைக் கொண்ட படங்களின் பட்டியலில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற படத்தையும் இணைத் துள்ளார். இதற் கான காரணத் தைக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

## பதிவுகள்

எழுதியவர் : அ. யேசுராசா  
 வெளியீடு : அலைவெளியீடு,  
                           ஒட்டக்கரைவீதி,  
                           யாழ்ப்பாணம்.  
 முதற்பதிப்பு : மார்க்டி, 2003.  
 விலை : ரூபா 130/=

1975 இன் இறுதிப் பகுதியில் 'அலை' இதழை வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகளில் எடுப்பத்வேண, 'பதிவுகள்' என்ற பெயரில், கலை - இலக்கியம் சார்ந்த 'பத்தி'யினை அவ்விதமில் தொடர்ந்து எழுதுவேண்டுமென எண்ணினேன் ....

மனதைக் கவர்ந்தவை, மாறு பாடானவை, எதிர்வினைக்குரியவை எனப் பலவற்றை எழுதினேன். அன்று இலங்கையிலும் தமிழகத்திலும் நிலவிய சிறுபத்திரிகைக் குழலின் தாக்கம் - தவிர்க்க வியலாதவாறு - இப்பத்தியிலும் படிந்திருக்கிறது சரி - தவறு என்ற ரீதியில் தார்மீக நிலைப்பாட்டில் செயற்பட்டிருக்கிறேனே தவிர, யார்மீதும் வலிந்து குற்றஞ்சாட்டும் நோக்கு எனக்கு இருந்த தில்லை. ஆயினும், சுமார் பதினெண்து ஆண்டுகளிற்கு முன்னர் எழுதப்பட்ட இப்பத்திகளில் - சில இடங்களை (அழிப்படக் கருத்தை மாற்றாஸ) தற்போது மென்னைப்படுத்தியுள்ளேன். சில விடயங்களுடன் தொடர்புப்படவர்கள் மீது இன்றும் மதிப்பு வைத்துள்ளேன். எனவே அப்கள் சம்பந்தப்பட்ட மாற்றுக் கருத்துக்களை 'குறித்த விடயங்கள் மீதான எனது பார்வை' என மட்டுமே கொள்ள வேண்டும்.

என்றுரையில் .... - அ. யேசுராசா

## இரு டாக்டரின் டயரியில்

### இருந்து ...

எழுதியவர் : டாக்டர். எம். கே. முருகானந்தன்  
 வெளியீடு : மஸ்ஸிகைப் பந்தல், 201-1/1ஞ் கதிரேசன் வீதி, கொழும்பு.  
 முதற்பதிப்பு : பெற்றவர், 2004.  
 விலை : ரூபா 140/=

நேரயாளிக்கும் வைத்தியருக்கு மிடையே நிலவும் நல்லுறவும், ரகசியங்கள் நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற திடமான நம்பிக்கையும்தான் திறந்த மனதுடன் எல்லாம் சொல்லப் படுவதற்குக் காரணங்களாகும்.

இந்த அனுபவங்கள் வைத்தியர்களின் நெஞ்சத்திலே கீறல்களையும்

## பதிய நாலகம்



கிறுக்கல்களையும் நெருடல்களையும் ஆட்க்கடி வரைந்து விடுகின்றன. அவை அவர்களது நெஞ்சத்திலே நீற்புத்த நெருஷ்களாக அடங்கக் கிடப்பது முன்னடி ரணங்களாகி இரத்தம் கசியச் செய்வது முன்னடி.

எனது அனுபவங்கள் என்னோடு மங்கிப் போகாது பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆதங்கம் நான் தொழில் ஆரம்பித்த காலத்திலிருந்து எனக்கு இருந்திருக்கிறது. அத்தகைய படைப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு அந்தியமான புது வரவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் பலருக்குப் பிரயோசமாக இருக்கக் கூடும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

என்னுறையில் ....  
- டாக்டர் எம். கே. முருகானந்தன்.

○○

### கலப்பை – 38

மனித மனத்தை உழுகின்ற  
“கலப்பை”  
உலகத் தமிழர்தம் உணர்வை  
உயர்த்தி நிற்கும்.  
‘கலப்பை’,  
‘அவுஸ்திரேலியப் பட்டதாரிகள்  
தமிழர் சங்க’ ஆதரவில் வெளி  
வரும் காலாண்டுச் சஞ்சிகை.

38 ஆவது இதழில் கீழ்வரும் விடயங்கள் அடங்கியுள்ளன.

உழுவன் உள்ளத்திலிருந்து ... , இயிலிசைவாரிதி - ந. வீரமணி ஜீயர், நத்தார் வருகின்றார், தெரிந்த பழ மொழிகளும் தவறான கருத்துக்களும், வாசிப்போமா!, தந்தப் பேழை, Yet Another Day, உலகத்தை உலக்கிய பொல்லாத ஒரு நாள், நீங்காத நினைவுகள், அந்தக் கால யாழ்ப்பாணம், நோய்களும் வைத்தியமும், இராமநாதன் கல்லூரி, தாவரங்கள் பேசினா,

○○

## கடுஞ் சௌலவு

கவி ஞார்

செ. குணரத்தினம்

செற்று முருகேசர்  
நெஞ்சைடைத்து மாண்டு  
போனார்!  
கூற்றுவனின் கூட்டாளி  
கூப்பிட்டான்;  
போய்விட்டார்!

சீற்றமுடன் இத்தனைநாள்  
“செத்துப்போ!” எனத்திட்டி  
தூற்றிய மனைவி மக்கள்  
துடித்துப் புலம்புகிறா;

“எல்லாம் பொய் நடிப்பு”பென்று  
எதிர்வீட்டுச் செல்லம்மா  
சொல்லத் துடிக்கிறாள்  
சோகம் அவளுக்கே!

பிள்ளைகளும் பெண்டிலும்  
“போ வெளியே!” என்றவரைத்  
தள்ளிவிட; அவள்தானே  
தாயாக அரவணைத்தாள்;

பட்டுவேட்டி, சேட்சால்வை  
பளபளக்க அவருடலும்  
கட்டிலிலே கிடக்கிறது  
கடுஞ்சௌலவு சாலீட்டில்?

இத்தனையும் ஏன்செய்தார்?  
இருக்கின்ற போதுமவர்  
செத்துத்தான் கிடந்தார்  
செல்லம்மா இதையறிவாள்!

# வாசகம் போகுகிறார்

ஞானம் 46 ஆவது (மார்ச்சு 2004) இதழ் படித்தேன். மகளிர் தினத்திற்காக மகளிர் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளர்கள். இது தேவையற்றது. வழுமையான இதழ்களில் யகளிரின் ஆக்கங்கள் கணிசமான அளவில் வெளிவருகின்றனதாகது இப்படிச் சிறப்பிதழ்களை வெளியிட்டு ஞானத்தின் கணதியைக் குறைத்துக் கொண்டிருக்க வேண்டாம். பெண்ணிலைவாதிகளின் பாராட்டு வேண்டுமானால் இல்லாது விட்டுப் போகல்லும். உருவமைப்பில் மட்டுமென்றி உள்ளடக்கத்திலும் கவனத்தைச் செலுத்துக்கள்.

ஞானம் 47 வது இதழ் படித்தேன். சொக்கனின் 'என்தோல் தடித்த கதை' அருமையாகவுள்ளது. இலக்கியன் பதில்கள் நன்றாகவுள்ளது. ஆனால் சொக்கனைப் பற்றி இப்பகுதியில் மீண்டும் இடம் பெறுவதும் முரளிதரணைப் பற்றி எழுதத் தூண்டும் எண்ணாங்களிலும் இலக்கியன் பதில்களிலும் இடம் பெறுவதும் குறுகிய வட்டத்தினுள் ஞானம் நிற்பதனைப் போலுள்ளது.

- தேவருகுந்தன், கொழும்பு - 06.

ஞானத்தின் வளர்ச்சியைப் பாராட்டி எழுத என்னினேன். நேரம் கிடைக்கவில்லை. இந்த மனோநிலையில் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களின் 'கவாலை' என்னை மிகவும் கவர்ந்தது.

பெப்ரவரி, மார்ச் சிறப்பிதழ்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழில் பல பயனுள்ள கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மகளிர் தின அம்சங்களைவிட வேறுபட்ட கட்டுரைகள் இடம்பெற்றது மலரைக் கணதியாக்கியுள்ளது.

கம்பவாரிதியை இராமாயணத்தைவிட்டு மகாபாரதத்திற்கும் கிரிக்கட்டுக்கும் போகவைத்தவர்களை வாழ்த்த வேண்டும். ஞானம் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.

- திருமதி யோகேஸ்வரி சீவப்பிரகாசம், யாழ்ப்பாணம். பி.கு..கேட்க மறந்து விட்டேனோ.. 'ஞபராணியின் எனக்கொரு ஆசைன்ய கவிஞர் செ. குணரத்தினம் வாசித்திருப்பாரல்லவா? யோ. சி.

'ஞானம்' (45) அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாச் சிறப்பிதழ் என் பார்வைக்குக் கிடைத்தது. 92 பக்கங்களுடன் பொருத்தமான அட்டையுடன் மிக அழகாக வெளிவருத்துள்ள இவ்விதழ் உள்ளடக்கத்திலும் கணதியாகத் திகழ்வது வரவேற்கத் தக்கதாகவே இருக்கின்றது. அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள எம்மவர்களின் கலை இலக்கிய சாதனைகளை வெளியுலகிற்கு

உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ள பல தகவல்கள் மிகவும் பயனுடையவை. மண்புமு, காங்கோயம் இரண்டு சிறுகதைகளுமே இதழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன. ‘மண் புமு’ சிறுகதையில் ‘GAYS’ பற்றிய தகவலை முழுக்கருப் பொருளாகக் கொள்ளாமல், அருவருக்காத வகையில் ஒரு சிறப்புத் தகவலாக நாகுக்காக வெளிப்படுத்தியிருப்பது ஆசிரியரின் திறமையை வெளிப்படுத்துகிறது.

- கவிஞர் புரட்சிமாலன், வன்சாவர், கனாரா.

### கம்பவாரிதி 1- சலனம் வேண்டாம் சான்றோனே !

“வாராதே வரவல்லாய்” இற்கு  
வசை பாடிய அன்பர்கள்  
உன் கட்டுரையில் கருத்தைக்  
கணவில்லை;  
உன்னைக் கட்டுரையாய்க் கண்டனர்  
“பகையும் உறவே”- நீ  
பகர்ந்த முத்துக்தான்  
நன்பனை விட  
எதிரி சிறந்தவன்- எந்  
நேரமும் உன்னைச்  
சிந்தித்துக் கொண்டிருப்பான்  
உள்ளத்தால் கவடிய பிணைப்பு  
அவனுக்கு உன்னிடம்

“வாழ்க்கைக் கிரிக்கெட்டில்” எடுத்த  
இறுதி ‘சிக்சர்’ சிறப்பானது.  
யார் எது கூறினும்- நீ  
உன் விளையாட்டைத்  
தொடர வேண்டும்  
வாழுங் காலத்தில் தூற்றும்  
வையகம் இது!  
பாரதிக்கும் நடந்தது தானே!  
என்றோ ஒருநாள்  
இருந்து பார்!  
தூற்றிய வாய்களே  
உன்னைப் போற்றும்!  
- வாஹினி முாதூரன், வெள்ளவத்தை.

தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விசேட துறை  
மாணவன் “ஞானம்” நான் காண்டு இதழ் தொகுப்பு கோரல்

மேற்படி பல்கலைக்கழக தமிழ் விசேட துறை மாணவனான நான் “ஞானம் கலை இலக்கியச் சங்கிகை ஒரு நோக்கு” எனும் தலைப்பிலான கலைமாணிப் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளேன். எனவே அது சம்பந்தமான நான்கு வருட “ஞானம்” இதழ் தொகுப்பினைத் தந்துதவுமாறு தாழ்மையுண் வேண்டிக்கொள்கிறேன். அத்துடன் இத்தொகுப்பினை 2004 டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் மீளக்கையளிப்பேன் என்பதையும் அறியத் தருகிறேன்.

- ஏ.ச. எ.ம். எ.ம். மன்குர்.

கேள்வி ஞானம் புதிய பகுதி சுவாரஸ்சியமாகவுள்ளது. இலக்கியன் பதில்கள் இலக்கியத்தரமாக இருக்கின்றன. ஆனாலும் பதில்கள் சுற்று நீண்டு விட்டது போல் தெரிகிறது. சிறிய பதில்களாக அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சென்ற இதழில் ஏன் கவிதைகளைக் குறைத்து விட்டார்கள்? எல்லா இதழ்களிலும் ஆசிரியர் தலையங்கம் மிகவும் கனதியாக அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

- வை. ஸலிதா, வட்டுக்கோட்டை..

**அன்பார்ந்த வாசகர்களே !**

நோனம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற வீரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொண்ணும்படி வேண்டுகின்றோம்.

- ஆசீரியர்

**'நோனம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள் :**

**கொழும்பு :**

பூபாலசிங்கம் புத்தகசாலை - 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309 A, காலிவீதி, வெள்ளவத்தை.

**யாழ்ப்பானம் :**

பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பானம். ப. நோ. கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி.

**திருகோணமலை :**

திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை. திரு. வீ. என். சந்திரகாந்தி - 572, A, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை.

**மட்டக்களப்பு :**

எஸ். தர்மதுலசிங்கம், கவைத்திரள் - 481, பார் வீதி, மட்டக்களப்பு. (வாட்கு-கிழக்கு மாகாணபிரதேச சபைகளுக்கு விநியோகம் செய்யும் முகவர்)

**கிளிநொச்சி :**

கே. சின்னத்தம்பி - அறிவு அழுது புத்தக நிலையம், கிளிநொச்சி.

**வவுனியா :**

ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.

**கண்டி :**

லங்கா சென்றல் புத்தகசாலை - 81, கொழும்பு வீதி, கண்டி.

**புத்தளம் :**

சாஹித்திய புத்தக நிலையம், இல. 4, குருணாகல் வீதி, புத்தளம்.

**பண்டாரவளை :**

மெடிக்கல் ஹெல்த் கிளினிக், இல. 1, பய்ரபா சந்தி, மிரஹாவத்தை. (PO)

**அவுஸ்திரேலியா:**

L. Murugapoopathy, P. O. Box : 350, Craigie Burn, Victoria 3064  
G. Balachandran, 21 Hudson Street, Wentworthville, N. S. W. 2145.



# CENTRAL ESSENCE SUPPLIERS

DEALERS IN ALL KINDS OF LIQUID ESSENCES,  
FOOD COLOURS AND SCENTS ETC.

76/B, KING STREET  
KANDY  
TEL : 081 - 2224187  
081 - 4471563



## Carsons Mega Ceramics

Importers & Distributors of  
Wall Tiles, Floor Tiles, High Quality  
Sanitary wares, Bathroom Accessories, P. V. C.  
And Hot Water Pipe Fittings

A-74, Colombo Street  
Kandy, Sri Lanka.  
Tel : 081 - 4476760, 081 - 2200052  
Fax : 081 - 2200052

With Best Compliments From

# LUCKYLAND BISCUIT MANUFACTURERS

Kundasale.

Phone : 081 - 2420217  
          081 - 2420574  
          081 - 2227041  
Fax : 081 - 2420740  
E-Mail : [Luckyland@shnet.ik.](mailto:Luckyland@shnet.ik)

இச் சஞ்சிகை தி. நூனோகான் அவர்களால் இல, 48 பி. முனைமண்டால் விதி, கொழும்பு 13  
முனி ஆட்டல் நிறவுத்துறை முதல்பீட்டு வெளியிடப்பட்டது.